

Regd. No. 2975

சு:

# ஸ்ரீ ராமரநுஜன் - 358

ஆசிரியர்: P. B. அண்ணங்கராசாரியர். மஹாவித்வான்.

## SRI RAMANUJAN

Editor:

*Mahamahimopadhyaya*

P. B. ANNANGARACHARYA, KANCHIPURAM-631503.

“**பங்குனி விசாக மலர்**”

வருஷச் சந்தா 10 ரூ.

ஜீவியச் சந்தா ரூ. 25

பேரருளான் பெருந்தேவித்தாயார்  
திருவடிகளே சரணம்.



ஆழ்வார்களுடைய  
சரணம்.

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி\*  
தாழ்வாது மில்குரவர் தாம்வாழி—ஏழ்பாரு  
முய்ய வவர்க ளுரைத்தவைகள் தாம்வாழி\*  
செய்யமறை தன்னுடனே சேர்ந்து.

28-3-1978

ஸ்ரீ:  
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்  
ஆழ்வாரம்பெருமானார் ஐயர் திருவடிகளே சரணம்

## எண்பத்தெட்டு வார்த்தாமலை

ஸ்ரீகாஞ்சீ. பிரதிவாதிபயங்கரம். அண்ணங்கராசாரிய தாலன்  
செய்யும் விண்ணப்பம்.

அன்பர்களே! அன்பேவடிவெடுத்தவர்களே! அடியேனுடைய அறுபதாண்டு நிறைவு முதலாக ஆண்டுதோறும் ஏதேனுமொரு மலர் வெளியிட்டுக்கொண்டே வருகிறேனென்பது உலகமறித்தது. இந்த ஸம்வத்ஸரம் எம்பெருமானுடைய திருவவ



தார ஸம்வத்ஸர மென்பதுபற்றி ஸ்வாமி விஷயமாகப் பலபலவகைகளில் தொண்டு புரிந்திருப்பதனால் வேறுமலர் ஒன்றும் தற்காலம் பிரசாரம் செய்ய முயலவேண்டாவென்றே யொண்ணியிருந்தேன். ஆனால் "இவ்வாண்டுக்கான மலர் என்று வருமோ வென்று எதிர்பார்த்திருக்கிறோம்" என்று பலலிடங்களிலிருந்தும் பல நண்பர்களும் ஆப்தர்களும் எழுதத் தொடங்கிவிட்டபடியால் நமது எண்ணம் நிறைவேறுதென்று துணிந்து இதனையே முதல் தொடங்குகின்றேன். எண்பத்தெட்டாமலிராயத்தொடக்கத்திற்கு நினைவுமலராதலால் எண்பத்தெட்டு வார்த்தாமலை பென்று பெயரிட்டனன்.

இந்த வார்த்தாமலையில் எம்பெருமானார் பெருமைகள் முக்கியமாக வெளிவரும். மற்றும் பலவகைப் பொருள்களையும் அநுபவிக்கலாம்.

### வார்த்தாமலைத் தொடக்கம்

1 இராமானுசனும்—அரங்கேசனும். (இராமானுசநூற்றந்தாதி 35). \*பொன்  
வரங்கமென்னில் மயலேபெருகுமிராமானுசன். \* \*ரங்கம் ரங்கமிதிப்பூயாத் ஸுதப்ரஸ்  
கலநாதிஷு\* என்ற வசனப்படி இரும்னாலும் தும்பினாலும் திருவரங்கம் பெரியகோ  
யில் என்னவேண்டுமாதலால் அப்படி யாரேனும் சொல்லக் கேட்டாராகிலும் ஸ்வாமி  
வியாமோஹம் கொள்வராம். ... .. \*



**2** இராமானுசனும் திருவேங்கடத்தானும். (நூற்றந்தாதியில்-106) \*இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்...அவைதன்னொடும் வந்திருப்பிடம் மாயனிராமானுசன் மனத்து \* திருவேங்கடம் முதலான திருப்பதினை உறைவிடமாகவுடைய எம்பெருமான் அத்திருப்பதிகளோடுங் கூடவந்து இராமானுசன் திருவுள்ளத்தேயுறைக்கின்றான்.

**3** இராமானுசனும் - தேவப்பெருமானும். (நூற்றந்தாதியில்- 31.) \*தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப் பூண்டவன்பாளனிராமானுசன் \* ஸ்வாமி யாதவப்ரகாசரோடே கங்காயாத்திரை சென்றபோது அவரைவிட்டுப் பிரியநேர்ந்தவன்று ஓரிரவில் விந்தியாடவியில் நின்றும் கச்சிப்பதியில் கொண்டு சேர்த்தவர் தேவப்பெருமாள்; யஜ்ஞமூர்த்தி யென்னும் அத்வைதியை வாதில் வெல்லநேர்ந்தபோது மஹோபகாரம் செய்தவரும் தேவப்பெருமாள்; மற்றும் பல காரணங்களினாலும் தேவப்பெருமாள் பக்தி மிக்கவர்எம்பெருமானார். ... .. \*

**4** இராமானுசனும்—திருமாலிருஞ்சேலையழகரும். (நூற்றந்தாதியில் 106.) \*இருப்பிடம் . மாலிருஞ்சேலையென்னும் பொருப்பிடம். \*திருமாலிருஞ்சேலையுடைய திருப்பதிகளை உறைவிடமாகவுடைய எம்பெருமான் அத்திருப்பதிகளோடுங் கூடவந்து வாழ்வது இராமானுசன் திருவுள்ளத்திலேயாம். ... .. \*

**5** இராமானுசனும்—பொய்கையாழ்வாரும். (நூற்றந்தாதி-8) \*எம்பொய்கைப்பிரான் மரையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன் னையுங்கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தேயிருத்தும் பரமனிராமானுசன்.\* வேதப்பொருள் விளங்கநின்ற பொய்கையாழ்வார் பாசரங்களைத் தம் திருவுள்ளத்தே தரித்துக்கொண்டிருப்பவர் எம்பெருமானார். ... .. \*

**6** இராமானுசனும்—பூதத்தாழ்வாரும். (நூற்றந்தாதி-9) \*கோலென் மாலரான் தன்னொடுமாயனைக் கண்டமைகாட்டுந் தமிழ்த்தலைன் பொன்னைடி போற்றுமிராமானுசன் \* பாவருந்தமிழால் பேர்பெறுபனுவல் பாவலர் பாதிநாளிரவில், மூவரும் வணங்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு. என்று வில்லிபுத்தூரார் பாடியபடியே திருக்கோவலூரில் \*திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்\* என்று காட்சியைக்கூறினவரான பேயாழ்வாருடைய பதம் பணிபவர் எம்பெருமானார்.

**7** இராமானுசனும்—திருமழிசைப்பிரானும். (நூற்றந்தாதி 12.) \*இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவ னிணையடிப்போதடங்கு மிதயத்திராமானுசன்.\* பல சமயங்களிலும் புக்குப் பரமார்த்தமறிந்துதேறின மஹாயசஸ்வியான திருமழிசைப்பிரானுடைய திருவடிகளிரண்டும் திருவுள்ளத்தே யடங்கப்பெற்றவர் எம்பெருமானார்.

**8** இராமானுசனும்—நம்மாழ்வாரும். (நூற்றந்தாதி-1) \*பூமன்னுமாதபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னு மாறனடி மணிந்துய்ந்தவன் இராமானுசன்.\*பண்டருமாறன் பசுந்தமிழானந்தம்பாய்மதமாய் விண்டிடவெங்களிராமானுசமுன்வேழம்.\*

**9** இராமானுசனும் - மதுரகவிகளும். (நூற்றந்தாதி—) \*எய்தற்கரியமறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற் குலகில்வருஞ் சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லா முய்தற்குதவுமிராமானுசன்.\* இங்குப்



பெரியவர் என்றது ஆசார்ய நிஷ்டையில் பெருமை பெற்ற மதுரகவிகளை. அவருடைய சிறப்பை யெடுத்துரைத்து யாவரையும் உஜ்ஜீவிப்பித்தவர் எம்பெருமானார்.

**10** இராமானுசனும்—குலசேகராழ்வாரும். (நூற்றந்தாதி) \*கொல்லிகாவலன் சொல்பதிக்குங் கலைக்கவிபாடும் பெரியவர்பாதங்களே துதிக்கும்பரமனிராமானுசன்\* குலசேகராழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளிலும் ப்ராவண்ய முடைய பெரியார்களின் திருவடிபணிபவர் எம்பெருமானார்.

**11** இராமானுசனும்—பெரியாழ்வாரும். \*சோராதகாதல் பெருஞ் சுழிப்பால் தொல்லைமாலை யொன்றும் பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதவுள்ளத்திராமானுசன்\* ஸர்வேச்வரனுடைய சக்திவிசேஷங்களை யெல்லாம் மறந்து அவனது ஸௌகுமார்யத்தையே பார்த்து அஸ்தானே கலங்கிப் பல்லாண்டுபாடும் பெரியாழ்வார்திருவடிகளை இடைவிடாது சிந்திப்பவர் எம்பெருமானார்.

**12** இராமானுசனும்—சூடிக்கொடுத்த நாச்சியாரும். \*அரங்கர் மௌலீசூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளவி ராமானுசன்\* ஆண்டாளுடைய திருவருள் பெற்றுவாழ்ந்தவர் எம்பெருமானார்.

**13** இராமானுசனும்—தொண்டரடிப்பொடிகளும். (\*செய்யும் பசுந்துளவத் தொழில் மாலைபும் செந்தமிழிற் பெய்பும் மறைத்தமிழ் மாலைபும் பேராத சீரரங்கசுதையன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆசரியா மெய்யனிராமானுசன். \*பூமாலைகளையும் செய்யதமிழ்ப்பா மாலைகளையும் நம்பெருமாள் திருவடிகளிலே ஸமர்ப்பித்தருளின தொண்டரடிப் பொடியாழ்வாருடைய திருவடித்தாமரைகளையே மிகவிரும்பும் ஸத்ய சீலர் எம்பெருமானார்.

**14** இராமானுசனும்—திருப்பாணாழ்வாரும். (நூற்றந்தாதி-11.) \*சீரியநான் மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள் சரணம் பதுமத்தாரியல் சென்னியிராமானுசன்\*—வேதஸாரமான அமலனாதி பிராணையருளிச் செய்த திருப்பாணாழ்வாருடைய திருவடித்தாமரைகளைச் சென்னிக்கு மலர்ந்த பூவாகக் கொண்டவர் எம்பெருமானார்.

**15** இராமானுசனும்—திருமங்கைமன்னனும். \*குறையல் பிரானடிக்கீழ் விள்ளாதவன்பனிராமானுசன்.\* கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப் பெருமானொலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்கசீயமிராமானுசன்\* திருமங்கையாழ்வாருடைய திவ்வியப்பிரபந்தங்களை யதிகரித்து அதனால் சிங்கம்போல் விளங்குபவர் எம்பெருமானார்.

**16** இராமானுசனும்—நாதமுனிகளும். (நூற்றந்தாதி-20) \*சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகு மிராமானுசன்.\* ஆழ்வாரருளிச் செயல்களின் ரஸாநுபவமே போது போக்கான ஸ்ரீமந்தநாதமுனிகளைச் சந்ததம் சிந்தை செய்பவர் எம்பெருமானார்.

**17** இராமானுசனும்—ஆளவந்தாரும். (நூற்றந்தாதி-21.) \*துய்நெறி சேர் எதிகட் கிறைவன் யமுனைத்துறைவனிணையடியாங்கதி பெற்றுடைய விராமானுசன்.\*



ஸதநுஷ்டான ஸம்பன்னராய் யதிஸார்வபௌமரான ஆளவந்தாருடைய திருவடிகளை யே தஞ்சமாகக் கொண்டவர் எம்பெருமானார்.

**18** இராமானுசனும்—கூரத்தாழ்வானும். \*மொழியைக் கடக்கும் பெரும் புகழாளராய் வஞ்சமுக்குறும்பாங்குழியைக் கடந்தவரான கூரத்தாழ்வான் அடிபணிய நின்றவர் எம்பெருமானார்.

**19** இராமானுசனும்—எம்பாரும். \*பற்பமெனத் திகழ் பாசுரத்தினால் வடிவழகையநுபவித்து \*இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லை யெனக்கெதிரேயென்று தாண்டவம் செய்த எம்பார் பணிய நின்றவர் எம்பெருமானார்.

**20** இராமானுசனும்—முதலியாண்டானும். \*பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்க்யயா\* என்கிறபடியே தமக்குப் பாதுகையாய் நின்ற ஆண்டானடிபணிய நின்றவர் எம்பெருமானார்.

**21** இராமானுசனும்—திருக்குருகைப்பிரான் பிள்ளானும். (உபதேசரத்தின மாலை) \*தெள்ளாரும் ஞானத்திருக்குருகைப் பிரான் பிள்ளான் உள்ளாருமன்புடனே மாறன் மறைப்பொருளை ஆரூயிரப்படியாகப் பணிக்கப் பேரருள் செய்தவர் எம்பெருமானார்.

**22** இராமானுசனும்—பட்டரும். கூரத்தாழ்வான் திருக்குமாரராய் விளக்கில் கொளுத்தின தீவட்டிபோலே விளங்கின பட்டரை எம்பார் திருவடிகளிலே ஆச்ரயிக்கு மாறு அருள்புரிந்தவர் எம்பெருமானார்.

**23** இராமானுசனும்—நஞ்சீயரும். தாம் திருநாட்டுக் கெழுந்தருளும் ஸமயத்திலே பட்டரை நோக்கி நியமித்தருளின்படியே அவர்தாம் திருத்திப்பண்கொண்ட நஞ்சீயர் நிச்சலும் போற்ற நின்றவர் எம்பெருமானார்.

**24** எம்பெருமானாரும்—அருளாளப் பெருமாளெம் பெருமானாரும்.—யஜ்ஞ மூர்த்தியென்கிற திருநாமத் தோடிருந்து பதினெட்டுநாள் வாதப்போர் புரிந்தவரை வென்று அடிமைகொண்டு அருளாளப் பெருமாளெம்பெருமானாரென்று திருநாமஞ் சாற்றி உய்வித்தவர் எம்பெருமானார்

**25** எம்பெருமானாரும்—திருமலையனந்தாழ்வானும். \*பகவத்விஷய கால சேஷபத்தில் \*ஒழிவில் காலமெல்லா யுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்\* என்றவளவிலே வந்தவாறே தமக்குப் பிரதிநிதியாக அனந்தாழ்வானைத் திருமலையிலே கைங்கரியங்கள் செய்யப் போகவிட்டவர் எம்பெருமானார்.

**26** எம்பெருமானாரும் — திருக்கச்சிநம்பிகளும். \*பஞ்சாசார்யபதாச்சரித:\* என்று ஐந்து ஆசாரியர்களை யடிபணிந்தவராக ப்ரஸித்தரான ஸ்வாமிக்குத் திருக்கச்சி நம்பிகளையும் ஒரு ஆசார்யராகச் சிலர் நினைப்பதும். சொல்லுவதுமுண்டு; உண்மை அப்படியில்லை. \*ராமானுஜபு நேர் மாநயம்\* என்றத்தனை.



ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு எம்பெருமானுர்தரிசனமென்று பெயரிட்ட நம்ருமாள் பெருமைமைப் பலபடியாக அநுபவிப்போம்.

27 தொண்டரடிய்பொடியாய்வார் \*அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே என்று பதின்கால் கூறித் திருப்பள்ளியெழுச்சி பாடினார் உண்மையில் பெரிய பெரு மாளுக்கு உறக்கமில்லை; \*உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமானத்தனை. \*கள்ளநித்திரை கொள்கின்றதாகவே கூறுகின்றார்கள். பட்டரும் \*நித்ராஸி ஜாகர் யயா\* என்றருளிச் செய்கிறார். ஆக, உறங்காதவனை உறங்குவதாக வைத்து உணர்த்துவது தகுதியற்றது. மேலும் உறக்கமென்பது தமோகுணத்தின் காரியம்; சுத்த ஸத்வ நிதியான எம்பெருமானுக்கு தமோகுண காரியமான உறக்கத்தை வைத் துப் பேசுவது அபசாரமுமாகும்—என்று இங்ஙனே சங்கிப்பவர்களுக்கு ஸமாதானம்.

28 திருப்பள்ளியெழுச்சிக்குத் தனியன் சுலோகமிட்டருளியுள்ளார்கள் பூருவாசாரியர்கள். (அதாவது)—\*தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜ வத் அர்ஹணீயம்\* என்பது. “அர்ச்சாவதாரத்தில் எம்பெருமானுக்குத் திருவாராத நாதி உபசாரங்கள் செய்வதானது உலகில் மஹாராஜர்களுக்குச் செய்வது போல்” என்று பாஞ்சராதர ஸம்ஹிதைகளில் கூறப்பட்டுள்ளது. மஹாராஜர்களுக்கு வந்தி கள் வந்து ஸுப்ரபாதம் பாடுவதுண்டாகையாலே அந்த க்ரமத்தை யநுஸரித்து எம் பெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி அமைந்தது. ஆகவே எம்பெருமானை அரசனாக வைத்துப் பேசுவதில் ஒளசித்யமுண்டு; அரசனது தன்மைகளும் எம்பெருமானது தன்மைகளும் ஒத்திருக்கும்படியை மூதலிப்போம்.

29 அரசனுக்கு ஐந்து விதமான நிலைமைகள் இருப்பது போலவே எம்பெரு மானுக்குமுள்ளன. அரசனுடைய நிலைமைகளாவன—(1) பகற்போதில் ஸகல பரிஜந ஸேவ்யனாய்க் கொண்டு தன் வீறு தோற்ற நியாயாலயத்திலிருந்து நியாயம் செலுத்து கை. (2) ராஜ்யத்திலுள்ளாருடைய குணதோஷங்களையறிகைக்காக இரவிலே பிறரநீ யாத்படி கறப்புடுத்து நகரசோதனம் பண்ணுகை. (3) ஜனங்களின் சிஷைரஸைக் களுக்காக மூன்று நான்கு அந்தரங்கர்களோடே கூடியிருந்து ஏகாந்தமாகக் கார்ய விசாரம் செய்கை. (4) துஷ்டஜந்துக்களை நிரஸிப்பதற்காக வேட்டையாடுகை. (5) வேட்டையாடின விடாய் தீரப் பூந்தோப்புகளிலே அபிமத விஷயங்களோடே விளையாடுகை. ஆகிய இவ்வவைந்தும் அரசருக்குரிய நிலைமைகளாம்.

30 \*பொங்கோதம் சூழ்ந்தபுலவனியும் விண்ணுலகும் அங்கு ஆதுஞ்சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்\* என்னப்பட்ட ஸ்ரீரங்கராஜனுக்கும் இங்ஙனே ஐந்து நிலைமைகள் உள்ளன வென்பது \*விண்மீதிருப் பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய் மண்மீதுமூல்வாய் இவற்றுள்ளெங்கும் மறைந் துறைவாய்\* என்கிற திருவாய்மொழிப் பாசுரத்திற் காணக்கூடியது. கீழே விவரித்த அரசனது நிலைமைகளுக்கும் எம்பெருமானது நிலைமைகளுக்கும் எங்ஙனே ஒற்றுமை யென்பதில் கேண்மின்;



**31** பகலோலக்கமிருக்கை.—அரசன் பகற்போதில் ஓலக்கமிருப்பது போல எம்பெருமான் \*வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:\*, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ\* என்கிறபடியே \*பகற்கண்டே னென்று ஒருபகலான பரமபதத்திலே நித்யபுக்தர் ஸேவிக்க ஓலக்க மிருப்பதாக பகவச் சாஸ்த்ரங்களாலறிகிறோம்.

**32** கறுப்புடுத்துச் சோதிக்கை.—அரசன் இராப்போதுகளில் பிறரறியாதபடி கறுப்புடுத்து நகரசோதநம் பண்ணுமபோலே எம்பெருமான் \*இவற்றுள்ளெங்கும் மறைந்துறைவாய் \*உள்ளாருவாருள் ளின்றெல்லா முடனிருந்தறிதி\* என்கிறபடியே அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திக்கின்றான்.

**33** காரியம் மந்திரிக்கை—அரசன் சிஷைரஸைகளுக்காக மூன்று நான்கு அந்தரங்கர்களோடே யிருந்து ஏகாந்தமாகக் கார்யவிசாரம் செய்யுமரபோலே \*பாற்கடல் யோகந்திதிரை செய்யுமெம்பெருமான் ஸங்கர்ஷண ப்ரத்பும்நாதி வ்யூஹமூர்த்திகளோடே கூடியிருந்து சேதநரஷைனோபாயங்களைச் சிந்திக்கின்றான்.

**34** வேட்டையாடுகை.—அரசன் துஷ்ட ஸத்வநிரஸநார்த்தமாகக் காட்டை நாடி வேட்டையாடுமபோலே எம்பெருமானும் \*காட்டைநாடித் தேநுகனும் களிறும் புள்ளமுடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே\* என்கிறபடியே \*விநாசாய ச துஷ்க்ருதாம்\* என்ற துஷ்க்ருத் விநாசநத்திற்காக விபவாவ தாரங்கள் செய்யாநின்றான்.

**35** ஆராமங்களிலே விளையாடுகை—அரசன் வேட்டையாடின விடாய் தீர்ப்பூந்தோப்புகளிலே அபிமத விஷயங்களோடே விளையாடுமா போலே எம்பெருமான் ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களிற் செய்த விரோதி நிரஸனங்களினாலுண்டான விடாய் தீர்ப்பரம போக்யங்களான \*ஆராமஞ் சூழ்ந்த கோயில் திருமலை பெருமாள்கோயில் திருநாராயணபுரம் முதலான த்வய தேசங்களிலே இன்சுவைமிக எழுந்தருளியிருக்கை, ஆக அரசனுக்கும் அரங்கனுக்கும் இத்தன்மைகளாலே ஒற்றுமை பொருந்திற்று.

### அரங்களை ரத்னமாகவநுபவித்தல்

**36** ரங்கராஜன் தெய்வரத்னம். உலகத்துப் பொருள்களில் ரத்னமென்ப தொன்றே மிகச் சிறந்தது தெய்வங்களுக்குள் அரங்கனே மிகச் சிறந்தவன். பிள்ளைப்பெருமானையங்கார் \*யாங்கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளார்க்கும் ஆங்கடவுள் நீயென்றால் அஃதுனக்கு வியப்பாமோ?\* என்றார் கலம்பகத்தில்.

**37** ரத்னமானது ஒளியினாலே மேன்மைபெறும். ஸ்ரீரங்கநாத ரத்னமும் தனக்கு ப்ரபையான ஸ்ரீரங்கநாச்சியாராலே மேன்மை பெறுகிறபடி. இது பட்டர் நிர்வாஹம்.

**38** ரத்தனம் எவ்வளவு வ்லையுயர்ந்ததாயினும் முன்தானையிலே (துணியின் தலைப்பிலே) முடிந்து ஆளலாம்படி ஸுலபமாயிருக்கும்; அரங்கனும் \*பத்துடையடியவர்ச்சு எளியவன்\* என்கிறபடியே பக்த ஸுலபன்.



**39** ரத்னமானது விலைமதிப்பறியாதான் கையில் அகப்பட்டு அற்பவிலைக்கு மாறும்; அதுவே மஹாராஜன் கையில் கிடைத்து ஸ்வயம் போக்யமாகும். எம்பெருமானும் அல்பர்களால் அல்பர்யோஜனம் விரும்பப்படுவன். ஆழ்வார்களுக்கும் பரமைகாந்திகளுக்கும் \*தேனை நன்பாலைக்கன்னையமுதை\* என்றும் \*எனக்குத்தேனே பாலே கன்னலேயமுதே\* என்றும் அருளிச்செய்கிறபடியே பரம போக்யனாயிருப்பன்.

**40** ரத்னம் தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; எம்பெருமானும் தன்னைப் பெற்றவர்களை \*எனக்காரும் நிகரிடலையே\* என்று செருக்கிப் பேசப் பண்ணுவன்.

**41** ரத்னம் இடையில் ஒரு புருஷனைக் கொண்டே வாங்கப்படும். தரகரிகள் உண்டே. எம்பெருமானும் \*வேதம் வல்லார்களைக் கொண்டே ஸ்வீகரிக்கப்படுவன்.

**42** ரத்தனம் சிலசில ஆசிரயங்களில் அதிகமான மதிப்புப்பெறும். எம்பெருமானும் ஆழ்வார்களின் திருவாக்கில் புகுந்து புறப்பட்ட விடங்களிலே பெருமேன்மை பெற்றிருப்பன். ஆலயங்கள் அழ்வார் பாடல் பெருவிடில் மதிப்பில்லையே.

**43** க்ருத்ரிமமான கல்லும் ரத்னமென்று பேர் சுமந்து போலியாக நின்றாலும் வாசியறிய மாட்டாதவர்களே பிரமிக்கும்படியாய் விலகூணர்கள் அதில் மயங்காதே யிருப்பார்கள். அதுபோல தேவதாந்தரங்களும் பகவானென்று பேர்சுமந்து போலியாக நின்றாலும் ராஜஸ தாமஸர்கள் அவற்றிலே பிரமித்திருப்பர்களேயன்றி சுத்த ஸாத் விகர்களான விலகூணர்கள் அவற்றை அடுப்பிடுகல்லாகவே நினைத்திருப்பார்கள்.

## அரங்களைத் தெய்வவண்டாக அநுபவித்தல்

**44** அரங்கள் தெய்வவண்டெனத்தகுவன். வண்டுபூங்கொத்தில் சுழலமிடும்; ஸ்ரீரங்கராஜ (ப்ருங்கம்) வண்டு \*லக்ஷ்மீ கல்பலதோத்துங்க ஸ்தநஸ்தபகசஞ்சலமிறே

**45** வண்டு கமலமலரிற் படிந்து அங்குள்ள ஸாரத்தை யெடுத்து ஜீவிக்கும். அரங்கள் \*போதிற்கமல வன்னெஞ்சம்\* என்றும் \*பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம்\* என்றும் சொல்லப்படுமதான பக்தர்களின் ஹ்ருதய புண்டரீக மலரிற் படிந்து அங்குள்ள ஸாரத்தைக் கவர்ந்து களிப்பவன். ஆனதுபற்றியே “ஸ்ரீரங்க ராஜப்ருங்க: மே ரமதாம் மாநஸாம்புஜே” என்றார் பட்டர்.

**46** வண்டு செவிக்கின்பமாகக் கீதம் பாடும். அரங்கனுடைய பாட்டின்பம் (உத்தரசதகத்தில்) \*சைலோக்நிச்ச ஜலாம்பபூவ ...த்வம் தேஷ்வந்யதமாம் பபூவித பவத் வேணுக்வணோந்மாதநே\* என்று பட்டரால் அற்புதமாகப் பேசப்பட்டது.

**47** வண்டு சோலைகளிலே சுழலமிடும். அரங்கள் \*வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல் மீதணவுஞ் சோலை குயிலினங் கூவுஞ்சோலையான ஆராமஞ் சூழ்ந்த வரங்கத்தே சுழலமிடக் காணா நின்றோம்.

**48** வண்டு மதுவைப் பருகித் தென்னா தெனாவென்று முரலும். அரங்கள் பக்தாம்ருதமான திருவாய்மொழியைப் பருகி \*பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித் தென்னாவென்னும் என்னம்மான்\* என்கிறபடியே தென்னா தெனாவென்று தெகுடாடுவன் இது நம்மாழ்வாரநுபவம்.



**49** வண்டு பத்மாபிநிவேச முடையது. பதுமத்தில் அபிநிவேச முடைய தென்கை. அரங்கனும் (சிலேடையினால்) பத்மாபிநிவேச முடையவன். பத்மாயாம் அபிநிவேசமென்ற படியாய் ஸ்ரீரங்கநாச்சியார் பக்கவில் அபிநிவேச முடையவன் என்க.

**50** வண்டு சாகா ஸஞ்சார முடையது. அரங்கனும் அங்ஙனே (இதுவும் சிலேடை) வண்டுகளின் ஸஞ்சாரம் கிளைகளிலே; அரங்கனுடைய ஸஞ்சாரம் வேத சாகைகளிலே யென்க.

**51** நெருப்பைக் கண்டு அஞ்சியொதுங்குகிற வண்டு முண்டு; அஞ்சாமல் அணுகுகிற வண்டு முண்டு; இவ்விரண்டையும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியிலருளிச் செய்தார். (எங்ஙனே யென்னில்;) (1-2-9) திருப்பிரிதிப் பதிகத்தில் \*தாதுமல்கிய பிண்டி விண்டலர்க்ன்ற தழல்புரை யெழில் நோக்கிப் பேதை வண்டுகள் எரியென வெருவரு பிரிதி\* என்றருளிச்செய்தார் பிண்டியாவது அசோகமரம் அசோகமலர் பூத்தால் அப்போதுண்டாகுமழகு நெருப்பு ஜ்வலிப்பது போலிருக்கும்; அதைக் கண்டு வண்டுகள் நெருப்பென்று அஞ்சி யொதுங்கி நிற்பதாக இங்குச் சொல்லிற்று. மேலே திருவெள்ளறைப் பதிகத்தில் (5-3-9) \*ஓங்கு பிண்டியின் செம்மலரேறி வண்டுழிதர\* என்றருளிச் செய்தார். ஆகாசாவகாசம் வெளியடையும்படி வளர்ந்த அசோகமரம் செக்கஞ்செவேலென்று நெருப்புப் போன்ற பூக்களினால் நிறைந்திருக்கவும் வண்டு அஞ்சாதே அதில் ஏறியதாம் பெரிய பெருமாள் இதுகாறும் திருப்பிரிதி திவ்ய தேசத்து வண்டு போல நெருப்புக்கு அஞ்சியிருந்து, இப்போது திருவெள்ளறைப்பதி வண்டு போல அஞ்சாதே அதிற் புகுந்தனர்.

## அரங்களைச் சந்தினுட அநுபவித்தல்

**52** சந்திரன் \*நவோ நவோ பவதி\* என்று வேதமோதினபடியே புதிது புதிதாகத் தோன்றுபவன் எம்பெருமான் \*எப்பொழுதும் நாஸ்திங்களாண்டுழி யுழி தொறும் அப்பொழுதைக்கப்பொழு தென்றாவமுதமே\* என்கிறபடியே நித்யாபூர்வமாகத்தோன்றுவன். இதை அநுபவரஸிகர்களின் உள்ளமுணருமேயல்லது நம்போன்றவர்கள் அறியார்.

**53** சந்திரன் அம்ருதகரன் என்று பேர் பெற்றவன்; அம்ருதகிரணன் என்றபடி. அம்ருதகரன்—மோக்ஷப்ரதன் என்றபடி. அம்ருதமென்று மோக்ஷத்திற்கும் பெயர் இது வேதாந்த நூல்களில் ப்ரஸித்தம்

**54** சந்திரன் \*யதா ப்ரஹ்லாதநாச் சந்த்ர:\* என்றபடி தன்னுடைய காட்சியினால் அனைவரையும் களிக்கச் செய்வன்; இஃது எம்பெருமானுக்கு அஸாதாரணம்.

**55** சந்திரன் குளிர்ச்சியே வடிவெடுத்தவன். எம்பெருமானுக்கு இது கேட்கவேணுமோ? \*சந்த்ரமா மநஸோ ஜாத:\* என்ற புருஷஸூக்தத்தின்படி எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் நின்றும் தோன்றினபடியாலே, சந்திரன் குளிர்ச்சி பெற்றான்; எம்பெருமானுக்கோ குளிர்ச்சி இயற்கை.

**56** சந்திரன் சந்திர புஷ்கரிணியில் அவகாஹநம் பெற்றவன்; இது \*தர்பத்ரயீமைந்தவ புஷ்கரிண்யாம்\* என்கிற ஸ்ரீரங்கராஜஸ்தவச் ச்லோகத்தின் உத்தராத்



தத்தினால் விசதம். ஸ்ரீரங்கசந்த்ரனுக்கும் சந்த்ர புஷ்கரிணியில் அவகாஹனம் இற்  
றைக்கு முண்டு; இது \*ஸ்ரீவேண தாம் தத்வதுதாரநிம்நப்ரஸந்நசீதாசய மக்நநாதா:\*  
என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவ ச்லோகத்திலும் விசதம்.

## அரங்களைத் தாமரைத்தடாகமாக அநுபவித்தல்

**57** தடாகத்தில் தாமரைப்பூக்கள் மிக்கிருக்கும். \*கை வண்ணம் தாமரை  
வாய் கமலம்போலும் கண்ணணையுமரவிந்தம் அடியும் தே\* (திருநெடுந்தாண்டகம்—  
21) என்றபடியே திவ்யாவயவங்களாகிற தாமரைப்பூக்கள் மிக்கிருப்பன் எம்பெருமான்.

**58** தடாகம் மத்ஸ்யங்கள் விஹரிக்கப்பெற்றிருக்கும். எம்பெருமானும்  
திருக்கண்களாகிற மத்ஸ்யங்கள் பொலிய நிற்பன். “ஸ்புரித சபரத்வந்தவ லலிதே—  
நயநாப்ஜே” (ஸ்தவே 99) என்கிற ச்லோகரத்தம் இங்கு அநுஸந்தேயம்.

**59** தடாகம் தாமரையிலைகளைக் கொண்டிருக்கும். எம்பெருமானும் \*அக்  
கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கே\* என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தின்  
படி தாமரையிலை யென்னலாம்படியான திருமேனியைக் கொண்டிருப்பன்.

**60** தடாகம் தாபதத்தர்களின் தாபங்களை ஹரிக்கும். எம்பெருமான் ஸம்  
ஸாரமருகாந்தாரத்தில் சுற்றிச் சமுன்றலைந்து தாபத்ரய தப்தராருடைய ஸகலதாபங்  
களையும் ஸவாஸநமாக ஹரிப்பன்.

**61** தடாகம் தன்னுள் இறங்குவதற்குப் பல படிகளையும் பலவான துறை  
களையுமுடையிருக்கும். எம்பெருமானும் தன்னடம் அவகாஹிப்பதற்கு கர்ம  
யோகம் ஜ்ஞனயோகம் பக்தியோகம் ப்ரபத்தியோகம் ஆசார்யாபிமானம் என்னும்  
படியான பல படிகளையும், த்யாநம் யஜநம் அர்ச்சநம் ஸங்கீர்த்தனம் ப்ரணாமம் ப்ர  
தக்ஷிணம் என்னும்படியான பலதுறைகளையுமுடையனாவன்.

**62** தடாகம் தண்ணீர் திரும்பப் பெற்றிருக்கும். எம்பெருமான் கருணை  
பரிபூர்ணனாயிருப்பன்.

**63** ‘தடாகம் வேறு, தீர்த்தம் வேறு’ என்று பிரிக்கவொண்ணாமே தீர்த்தமே  
யாயிருக்கும் தடாகம்; எம்பெருமானும் \*ரஸோ வை ஸ:; ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா  
ஆநந்தீ பவதி\* என்கிற உபநிஷத்தின்படியே ரஸஸ்வரூபனாயிருப்பன்.

**64** தடாகம் தன்னில் துறைதப்பியிழிந்தவர்களை ஜீவித மிழக்கப் பண்ணும்.  
எம்பெருமானும் \*காலை நன்னூனத்துறைபடிந்தாடி\* என்கிற திருவிருத்தப் பாசுரப்  
படியே ஸதாசார்யர்கள் வழியாகத் தன்பால் அவகாஹியாதவர்களுக்கு விநாசமே  
பலிக்கச் செய்வன்.

**65** பெரிய தடாகம் மேன்மேலும் அலைவரிசைகள் பரம்பப்பெறும். எம்  
பெருமானும் \*புஜுவீசிவ்யாகுலே என்கிற முகுந்தமாலையின்படியே, ஆனந்த பரவச  
னாய் மெய்யடியார்களைத் தழுவிக்கொள்ளத் \*தோள்களாயிரத்தாய்\* என்கிறபடியே  
சதசாகசமாகப் பணைக்கும் திருத்தோள்களையுடையனாயிருப்பன்.



**66** தடாகம் பலர் வாழவும், சிலர் கழுத்திலே கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்து முடியவுமிடமாயிருக்கும்; \*வல்லரசுக்கர் புக்சமுந்தத் தயரதன் பெற்ற மரதக மணித்தடம்\* என்ற திருவாய்மொழியின்படியே \*நல்லவமரர் பொலிவெய்தவும் வல்லரசுக்கருமசுரரும் புக்சமுந்தவும் நிலமாயிருப்பன் எம்பெருமான்.

**67** தடாகம் ஸ்நாநம் பானம் அநுஷ்டானம் முதலான பல செய்கைகளுக்கு உதவும். எம்பெருமான் \*வாக்கினால் கருமந்தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கைமீதூர வாங்கி விழுங்கினேற்கினியவாரே\* (திருக்குறந்தாண்டகம் 4) என்கிறபடியே பலவகை யநுபவங்களுக்கும் உரியனாயிருப்பன்.

### அரங்கனைக் கடலாக அநுபவித்தல்

**68** கடல் 'முந்நீர்' எனப்படும். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னப் படுகிற மூன்று வகைப்பட்ட நீரையுடையது கடல் என்றபடி. எம்பெருமானும் நீர் போன்ற கருணாரஸம் மூன்று வகையாக இருக்கப் பெற்றவன்; இயற்கையான இன்னருள், பிறப்பிடுந் துயரத்தைக் கண்டு தோன்றுகின்ற அருள். பிராட்டியின் புருஷ காரத்தாலே தோற்றுவிக்கப்பட்ட அருள் என மூவகைப்படும் பகவானது கருணாரஸம்.

**69** கடல் சிறுமீன் முதலாகத் திமிங்கிலம் வரையிலும், கிளிஞ்சல் முதலாக மணி மாணிக்கம் வரையிலும் அதம உத்தம விபாகமில்லாமல் அனைத்துக்கும் தன்பக்கல் இடங்கொடுத்திருக்கும். எம்பெருமானும் "சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாகம்" "ஏருளுமிறையோனுந் திசைமுகனுந் திருமகனும், கூருளுந் தனிபுடம்பன்" \*பச்யாமி தேவாந்தவ தேவ! தேஹே\* இத்யாதிப்படியே ஸர்வாச்சரயநுபவியிருப்பன்.

**70** கடல் தேவர்களுக்குச் சாவாமருந்தான அமுதத்தைச் சுரந்தளித்தது. எம்பெருமானும் "உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்" "தன்னைப் பெற்றேற்குத் தன்வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்" என்னும்படியே பேரன் புடையார்க்குச் சாவாமருந்தான வாயமுதத்தை உளக்குமவன்.

**71** கடல் அளவிட முடியாத ஆழமுடையது; "ஸமுத்ர இவ காம்பீர்யே" என்கிறபடியே எம்பெருமானது கம்பீரத் தன்மையும் பாசுரமிட்டுப் பேச வொண்ணாதது. \*கொள்ளமாளா விற்ப வெள்ளமாகையாலே இதிலே யழிவார்க்கு உள்ளாழம் காண்பாரிது.

**72** கடல் தன்பக்கலுள்ளதை மேகங்களுக்குக் கொடுப்பதுஞ் செய்யும்; மேகம் பெய்யும் நீரைத் தான் வாங்கிக்கொள்வதுஞ் செய்யும்; எம்பெருமானும் "அர்த்தி தார்த்த பரிதாந தீக்ஷிதம்" "ஸகல பலப்ரதோஹி விஷ்ணு:" என்கிறபடியே கொடுக்கவும் வல்லவன்; "கரோமி யத் யத் ஸகலம் பரஸ்மை நாராயணயேதி ஸமர்ப்பயாமி" என்று கொடுப்பார் கொடுப்பவற்றைக் கொள்ளவும் வல்லவன். \*தத் குருஷ்வ மதர்ப்பணம்\* என்று தானும் சொல்லா நின்றான்.

**73** கடல் மழைநீர் தன்னிடத்து விழப்பெற்றாலும் அதனால் ஒரு அதிசயமும் உண்டாகப்பெறுது; "வர்ஷபிந்தோரிவ அப்தெள ஸம்பந்தாத் ஸ்வாத்மலாபோ நது கபளநத:" என்கிறபடியே பெய்யும் முகிலுக்கு ஆத்மலாபமே யத்தனை. அதுபோல



எம்பெருமானுக்கு நாம் எவ்வளவு ஸமர்ப்பித்தாலும் அதனால் நாம் க்ருதார்த்தர்களாவது தவிர பகவானுக்குப் புதிதாகச் செல்வ நிறைவு ஒன்றுமில்லை.

**74** கடல்நீர் நம்போல்வார் வாயில் புகமாட்டாது சசக்கும்; அனாலும் (பாதுகா ஸஹஸ்ரே) “ஆசாந்தளிந்தோ: கும்பீஸலிநோ”: என்றபடியே குறு முனிவனுக்கு உணவாயிற்று; எம்பெருமானும் \*தோன்றல் வாளரக்கன் கெடத்தோன்றின நஞ்சீனை\* என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு விஷமாயிருந்தாலும் சுவையறிவார்க்கு “அமதிலுமாற்ற வினியம்” “எனக்குத் தேனே பாலே சன்னலே யபு தே திருமா லிருஞ்சோலைக் கோனேயாகி” என்னும்படி பரமபோக்யனாவன்.

**75** கடல்நீர் மாமுகிலின் வாய்வழியாக வந்தாலன்றி ஆர்க்கும் உபஜீவிக்க வொண்ணாது; எம்பெருமானும் ஆழ்வாராசார்யர்களின் திருவாய் வழியாகவந்தாலன்றி உபஜீவிக்கலாகான். இவ்விடத்தில் “லக்ஷ்மீ நாதாக்கய ஸிந்தௌ சடரிபு ஜலத: ப்ராப்ய காருண்ய நீரம் நாதாத்ரௌ அப்யஷிஞ்சத்” என்கிற ச்லோகத்தின் விரிவான பொருளும் “மேகம் பருகின ஸ மத்ரார்பு போலே நூற்கடற்சொல் இவ்வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே” என்கிற ஆசார்யஹ்ருதய த்வ்ய ஸலித்தியின் சீரிய பொருளும் அநுஸந்தேயம்

**76** நாமெல்லாரும் கடலின் கரையிலே நிற்கவேண்டுமே யல்லது உள்ளே புக முடியாது; நிலவர்களே உட்புகுந்து ரத்னங்களைத் திரட்டிக் கொணர்வர்கள். அது போலே பகவத் விஷயத்திலே நாமெல்லாம் மேலெழ நிற்க. நம்பிள்ளை போலும் மஹான்களே ஆழ அவகா ஹித்து வேதார்த்தநிதிகளைவாரிக்கொணர்ந்துகொடுப்பர்கள்.

**77** கடல் விஷத்தையும் தந்தது. அமுதத்தையுமளித்தது; எம்பெருமானும் \*பயக்ருத் பயநாசந:\* என்கிறபடியே பயத்தையும் விளைவிப்பன், பய நாசமும் பண்ணித் தருவன்.

**78** கடலுக்கு ஒரு பக்கத்தில் வரவுகளும் ஒரு பக்கத்தில் செலவுகளுமாயிருக்கும்; [பல நதிகள் வந்து சேர்வது வரவு; மேகங்கள் நீர்முகந்துகொண்டு போவது செலவு.] எம்பெருமானுக்கும் அர்ச்சாவதாரங்களில் இங்ஙனேயாயிருக்கும். ஆலயங்களில் உண்டியில் வரவுமுண்டு; பலவகைச் செலவுமுண்டு.

**79** “அப்திர் லங்கித ஏவ வாநரபடை: கிந்து அஸ்ய கம்பீரதாம் ஆபாத்ள நிமக்ந பீவரதநூர் ஜாநாதி மந்தாசல:” (முராசி என்கிறபடியே வாநர வீரர்கள் கடலைக் கடந்து விட்டாலும் அவர்களுக்கு உள்ளாழம் தெரியாது; அடிவரையில் அழுந்தின மந்தர கிரிக்கே அந்த ஆழம் தெரியும்; அதுபோலவே எம்பெருமான் விஷயத்தில் நாமெல்லாம் கவிகள் இயற்றித் துதிசெய்து விட்டாலும் அவன்படிசளை நாம் சிறிதுமறியோம்; ஆழ்வார்கள் என்று திருநாமம் பெற்று அவ்விஷயத்தில் ஆழ மூழ்கியிருக்கும் மஹான்களே ஆழமறிவர்கள். “பாலிற் கிடந்ததுவும் பண்டரங்கமேயதுவும், ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்—ஞாலத்தொரு பொருளை வானவர் தம் மெய்ப்பொருளை, அப்பிலரு பொருளை யானறிந்த வாறு” என்று அருளிச் செய்தார் திருமழிசைப்பிரான்.

**80** கடல் கலங்காது; கலங்கினாலும் ஒரு நொடிப்பொழுதில் தானே தெளிவு பெறும்; தண்ணளியே வடிவெடுத்த எம்பிரானும் சீற்றங் கொள்ளமாட்டான்; ஓளபா



திகமாகச் சீறினாலும் அடுத்த க்ஷணத்திலே அநுக்ரஹம் பொங்கி நிற்பன்; “மா வாலி பதமந்வகா:” என்னும்படி ஸுகீர்வ மஹாராஜர் பக்கலிலும் “ஸாகரம் சோஷயிஷ்யாமி” என்னும்படி ஸமுத்ரராஜன் பக்கலிலும் அளவு கடந்து சீறிச் சிவந்த இராம பிரான் அடுத்த க்ஷணத்திலே அருள் பொலிய நின்றமை காண்க.

**81** கடல் கடக்க அரிதாயினும் நாவாயினால் எளிதாகக் கடக்கலாகும். “பாதாம்போஜே வரத! பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச” (முருந்தமலை) என்கிறபடியே பக்தியாகிற நாவாயைப் பெற்றால் எம்பெருமானாகிற கடலையும் எளிதாகக் கடந்து விடலாம். \*பத்துடையடியவர்க்கு எளியவன்.

**82** கடலருகேயிருந்தாலும் விடாய் தீர்த்துக்கொள்ள வேறொரு நீர்நிலை தேட்டமாகும். சாஸ்த்ரங்களால் எம்பெருமானை எவ்வளவு அநுபவித்தாலும் அர்ச்சையிலிழிந்தாலன்றி ஆர்த்திசாந்தியில்லையாம்.

**83** எவ்வளவு காரிய நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் பெருஞ் செல்வர்கள் சிறிது போதாவது கடற்கரை சாராதிரார்கள்; அதுபோலவே பல காரியங்களையும் சுருக்கிக் கொண்டு தீனப்படி ஒரு நாழிகைப் பொழுதாவது பகவத் கதையிலும் பகவத ஸேவையிலும் அந்வயியாதிருக்கலாகாது.

### அரங்கனைப் பச்சைமாலையாக அநுபவித்தல்

**84** நம்மாழ்வார் திருவாய்மொழியில் \*நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வாவென்று கூவும்\* என்றருளிச் செய்துள்ளார். இதனால் மலையைக் கண்டவாறே நெடுமாலென்கிற ப்ரதிபத்தி யுண்டாகுமென்பதறிந்தோம். இங்கே ஈட்டில் பிள்ளானுடைய நிர்வாஹமொன்றும் நஞ்சீயருடைய நிர்வாஹமொன்றும் காட்டப்பட்டுள்ளது. “வடிவில் பெருமையைக் கண்டவாறே ஜகத்தை யடையத் தன் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளும்படி பெரியவடிவையுடையனாய்த் திருவுலகளந்தருளின ஸர்வேச்வரன் என்று நினைத்து இங்ஙனே வாராயோவென்றழைக்கும்” என்று பிள்ளான் நிர்வாஹம். “மலை பேரமாட்டாதே. பலகால் வர்ஷிக்கையாலே அழுக்கற்றப் பசுகு பசுகென்றிருக்குமே; அத்தைக்கண்டு அவன் ஸாபராதனாகையாலே லஜ்ஜித்து வந்து கிட்டமாட்டாமையாலே பச்சைப்பிடாத்தையிட்டு முட்டாக்கீட்டு லஜ்ஜிக்கிருனென்று ... உமக்கு லஜ்ஜிக்க வேண்டுவதுண்டோ? இங்ஙனே போரீர் என்னுந்நின்றுள்” என்று நஞ்சீயர் நிர்வாஹம்.

### அரங்கனை மதயானையாக அநுபவித்தல்

**85** ஸ்ரீரங்கநாதனை பட்டர் \*ரங்ககுஞ்ஜர\* என்று யானையாக அநுபவித்தார். அதற்குள்ள பொருத்தங்கள் கேண்மின். ஆணையின்மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்; எம்பெருமானிடஞ் சென்றுசேரவேண்டியவர்களும் அவனது திருவடியையே பற்றிச் சேர வேண்டும். \*உன்னடிக்கீழ்மார்ந்து புகுந்தேனே.

**86** ஆனை தன்னைக் கட்டத் தானே கயிறு எடுத்துக்கொடுக்கும்; ‘எட்டிளே டிரண்டெனாங் கயிற்றினால்’ (திருச்சந்தவிருத்தம்) என்கிறபடியே எம்பெருமானைக் கட்டுப்படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தானே தந்தருள்வன்; ‘மதிநலமருளினன்’. \*பகவந் பக்திமபி ப்ரயச்ச மே.



**87** யானையை நீராட்டினால் அடுத்த க்ஷணத்திலே அழக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய் பரமபவித்திரனாயிருக்கச் செய்தேயும் \*பொய்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு முழுக்குடம்பு முடைய நம்போல்வாரோடே சேரத் திரு வள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே. \*ஸ்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட வேத ஸூக் தைர் பாந்தம் மதுக்கைர் மலநீகரோதி, ஸ்ரீரங்க கம்ர: கலபம், க ஏவ ஸ்நாத்வாபி துளீரஸிகம் நிஷேத்தா \* என்கிற ஸ்ரீரங்கராஜஸ்தவ ச்லோகத்தை அநுஸந்திப்பது.

## மதுனே ஸமாபயே

ஸ்ரீரங்கவாஸிமதுராந்தகபண்டிதஸ்ய வைதண்டிகஸ்ய விபரீதவசாப்ஸி வீஷ்ய.

ஸோகாதூராந் புதவ்ராந் முதிதாந்தரங்காந் குர்வே யதார்த்தவிஷயாந் விநிவேத்ய

**திருக்கச்சிநம்பி வையவ யரிஷ்காரர்**

[ஸ்தய:

**88** \*ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதா: ஸம்ருதா:, ஸர்வவர்ணேஷு தே சூத்ரா யே ஹ்யபக்தா ஜநார்தநே \*ச்வசோபி மஹிபால! விஷ்ணு பக்தோ த்விஜாதிக:, விஷ்ணுபக்தி விஹீநஸ் து யதிச்ச ச்வபசாதம:\* என்பது முதலான பல ப்ரமாணங்கள் வர்ணாச்ரமங்களில் சரக்கறுத்து பகவத் ஸம்பந்தத்தையே உத்கர்ஷ ஹேதுவாகச் சொல்லியுள்ளன. \*பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே, தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம்\* என்கிற பகவத் வசனத்தைத் தொண்டரடிப் பொடியாழ்வார் \*இழிசுலத்தவர் களேலும் எம்மடியார்களாகில் தொழுமினீர் கொடுமின் கொண்மினென்று நின்னோடு மொக்க வழிபட வருளினாய்\* என்கிற பாசரத்தாலே நிரூபித்தருளினார். இங்ஙனே யுள்ள பல்லாயிரம் பிரமாணங்களினால் உத்க்ருஷ்ட நிக்ருஷ்ட ஜன்மம் இன்னதென்று நிஷ்கர்ஷிக்கப்பட்டிருக்குமதை ஸ்ரீவசனபூஷணம் ஆசார்ய ஹ்ருதயம் முதலான திவ்ய க்ரந்தங்களில் நம் ஆசாரியர்கள் பரக்க அருளிச் செய்துள்ளார்கள். ஆழ்வார்களில் சிலர் தாழ்ந்த வருணங்களில் அவதரித்திருப்பதனால் அவர்கள் பக்கலில் ஜாதிப்ரயுக்தமான நிகர்ஷி பாராட்டலாகாது என்பதற்காகவே இவ்விஷயம் ரஹஸ்ய நூல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. போலியான பக்தியை அபிநயித்து பாகவதனென்றும் பக்தனென்றும் பேர் சுமக்கின்ற இக்காலத்தவர்களைப்பற்றி இந்த உத்க்ருஷ்ட ஜன்ம ப்ரபாவ விஷயம் ஸர்வாத்மநா அப்ரஸக்தம். \*கிம்ப்யத்ராபிஜாயத்தே யோ கிநஸ் ஸர்வ யோ நிஷு, ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் சலாதிகம்\* என்கிற பிரமாணத்திற்கு இலக்கான மஹநீயர்களைப் பற்றியே உத்க்ருஷ்ட ஜன்மநிரூபணம் ரஹஸ்ய க்ரந்தங்களில் அமைந்தது.

அஸங்குசித ஹ்ருதயர்களான ஆசாரியர்கள் சாஸ்த்ரார்த்தங்களை உள்ளபடி நிரூபித்தருளக் கடமைப்பட்டவர்களாதலால் இந்த நிரூபணங்களைப் பண்ணப் போந்தார்கள். நிரூபணஸாரம் கேண்மின்;—

உலகத்தில் அவரவர்கள் நமக்குப் பெருமையுண்டென்று நினைப்பதற்குப் பல ஹேதுக்களுள்ளன. உயர்ந்த ஜாதியிலே பிறந்திருக்கின்றோ மென்று சிலர் பெருமை கருதுவர். உயர்ந்த ஆச்ரமத்தில் இருக்கின்றோமென்று [ஸந்நயாலாச்ரமம் பூண்டு



யதியாயிருக்கின்றோமென்று] சிலர் பெருமை பாராட்டுவர். தர்க்க வ்யாகரண மீமாம் சைகள் முதலான சாஸ்த்ரங்களில் விசேஷபாண்டித்யம் படைத்திருக்கிறோமென்று சிலர் பெருமை கொள்வர். வேதவிதிகளைத் தவறாது ஸ்நாந ஸந்த்யாவந்தனம் முதலான நித்யநைமித்திக ஆசாரங்களில் வழுவாதிருக்கின்றோமென்று சிலர் தம்மடப் பெரியோராக நினைத்திருப்பார்கள். இப்படி அவரவர்கள் தாங்கள் நினைத்திருப்பதே யன்றி இக்காரணங்கள் பற்றி அவர்களைப் பெருமைவாய்ந்தவராக இதரர்கள் பலரும் நினைத்திருப்பதுமுண்டு; சொல்லுவது முண்டு. எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தலே ஆத்மாவுக்கு நிரூபகமென்று நிஷ்கர்ஷித்து அறிதற்குத் தகுதியாக த்யாஜ்யோபாதேயங்களைப் பகுத்துணரத்தக்க ஞானமில்லாதவர்களே இங்ஙனம் நினைத்திருப்பார்களென்றும், அப்படிப்பட்ட ஞானமுள்ளவர்கள் கீழ்ச்சொன்ன காரணங்களினால் மாத்திரம் ஒரு பெருமை கருதார்கள். பகவத் ஸம்பந்தமொன்றைக்கொண்டே பெருமையை நிஷ்கர்ஷிப்பார்களென்றும் நம் ஆசாரியர்கள் அறுதியிட்டுள்ளார்கள்.

இவ்விஷயங்களுக்கு அடைவே பிரமாணங்கள் காட்டப்படுகின்றன; [\*சதுர்வேததரோ விப்ரோ வாஸுதேவம் ந விந்ததி, வேதபாரபராக்ராந்தஸஸ வைப்ராஹ்மண கர்தப:\*] நான்கு வேதங்களையும் அதிகரித்துவைத்தே வேதமுழுப்பொருளாகிய எம்பெருமானை அறியப்பெருதவன் குங்குமஞ் சுமந்த கழுதைபோலே தான் சுமந்து கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளமறியாத பிராமணக் கழுதையென்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே வெறும் பிராமண ஜாதிப் பிறப்பைக் கொண்டே பெருமை பாராட்டலாகாதென்பது விளங்கிற்று \*ச்வபசோபி மஹீபால! விஷ்ணுபக்தோத்விஜாதிக:\*. விஷ்ணுபக்தி விஹீநஸ்து யதிச் ச ச்வபசாதம \*சண்டாள யோனியிற் பிறந்தானாயினும் விஷ்ணு பக்தியுடையவனாயிருந்தால் அவன் கேவலப்ராஹ்மணனின் காட்டிலும் சிறந்தவன்; உத்தமாச் ச்ரமியானாலும் எம்பெருமானிடத்தில் பக்தியில்லாதவன் சண்டாளனின் காட்டிலும் தண்ணியன் என்று இதனால் சொல்லிற்று. ஆகவே வெறும் ஸந்த்யாஸாச்ரமத்தைக் கொண்டே பெருமை கருதலாகாதென்று விளங்கிற்று. \*தத்கர்மயந்ந பந்தாய ஸா வித்யாயா விருக்தயே, ஆபாஸ்யாபரம் கர்ம வித்யாந்யா சில்பநைபுணம்\* மோக்ஷார்த்தமாக உபயோகப்படும் வித்யை எதுவோ அதுவே வித்யையாகும்; அப்படியல்லாதது செருப்புக்குத்தக் கற்ற கல்வி போன்றதேயாகும் என்று இதனால் சொல்லிற்று. ஆகவே தர்க்கபாண்டித்யத்தைக்கொண்டே பெருமை பாவிக்கலாகாதென்பது விளங்கிற்று.

ஜாதியினால் ஏற்றமும், அச்ரமத்தினால் உயர்வும், கல்வியினால் சிறப்பும் ஒழுக்கத்தினால் உத்கர்ஷமும் பக்திப் பெருஞ் செல்வமில்லாதபோது சிறிதும் பயன்படாதென்பது ஸகலசாஸ்த்ர ஸாரமானது. இவ்வர்த்த விசேஷங்களை ஸ்ரீவசநபூஷணமும் ஆசாரிய ஹ்ருதயமும் பரக்கப்பேசியுள்ளன. இவ்வர்த்த விஷயமான விவாதம் ஸம்பிரதாயத்தில் ஒரு பெரிய விஷயமாக வுள்ளது. சாஸ்த்ரார்த்த தத்வமிருக்கும் படியை நாம் கீழே ப்ரமாண பூர்வமாகக் காட்டியாயிற்று. இந்த ப்ரமாணங்களில் எவர்க்கும் விப்ரதிபத்தி இராது. ஆனாலும் வர்ணச்ரம வ்யவஸ்தையை மீறி இதர வர்ணத்தவர்களை உபசரிப்பதோ கௌரவிப்பதோ ஏலாது என்னுமபிஸந்தியினால் இவ்வர்த்தத்தில் வாத விவாதங்களைப் பிறர் செய்கிறார்கள். அவற்றை அநுவாதஞ்



செய்து மறுப்பெழுத நாம் இங்கு விரும்புகின்றிலோம். ஏனென்றில், இது அனுஷ்டானத்திற்கு உபயோகப்படாத விஷயமாக இராநின்றது. இக்காலத்தில் இதர வருணத்தவர்கள் யோக்யதை மிகுந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் திறத்திலே நாம் எங்ஙனம் நடந்து கொள்ளுகிறோமென்பது அனைவர்க்கும் அபரோக்யம். இவ்வர்த்த விசேஷங்களைச் சேமிக்கின்ற நாமும், இவற்றை ஷேபிக்கின்ற பிறரும் நடத்தையில் ஒரு வாசியின்றிக்கே யிருப்பது ப்ரத்யக்ஷ எரித்தம் ஆனால் இவ்வர்த்த விசேஷங்களை நம் பூருவர்கள் அவசியமாக எழுதி வைத்தது எதற்காக வென்றால், அவர்களுடைய காலத்திலும் பண்டைக் காலத்திலும் இருந்த லோகாதீத பரம விலக்ஷண பரமபக்த சிகாமணி களைப் பற்றியே முக்கியமாக அருளிச் செய்ததாகும்

இக்காலத்திலும் அப்படிப்பட்ட மஹா பாகவ தோத்தமர்கள் \*க்வசித் க்வசித்\* என்றபடியே ஒரோவிடங்களிலே தோன்றுகை அஸ்பாவித மன்று. அன்னவர் திறத்திலே நாம் ப்ரதிபத்தி குன்றாமேயிருக்கவேண்டுமென்பதை சிஷிப்பதும் பூருவர்களின் கருத்தாகும். ஆகவே ஈண்டு இதில் விசேஷித்து விளக்கவேண்டிய அவசியமில்லை யெனினும், சாஸ்த்ரார்த்த நிஷ்கர்ஷ ஸரணியில் ஒரு விஷயம் மாத்திரம் இங்கு நன்கு தெளிவிக்க வேண்டியதாகவுள்ளது. அவ்விஷயம் யாதெனில்; இந்த ஜந்மோத்தகர்ஷ விசாரத்தில், ஜாதி நசிக்கு மென்று நம் ஆசார்யர்கள் அருளிச் செய்து போந்தார்கள். "க்ஷத்ரியனான விச்வாமித்ரன் ப்ரஹ்மரிஷியானான்" இத்யாதி ஸ்ரீஸூக்திகளும் ஸ்ரீ லக்ஷண தீவ்ய சாஸ்த்ரத்தில் விளங்குமவை. இவற்றுக்கு மறுப்பாக ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரத்தில் சில எழுதியுள்ளதனால் அவை எவ்வளவு பொருந்துமென்பது இங்குச் சிறிது விமர்சிக்கப் படுகின்றது. \*சருவ்யத்யாஸாதிகளான சில விசேஷ நிதாநங்களாலே வருகிற விச்வாமித்ராதிகளுடைய நிலை வேறு சிலர்க்குக் கூடுமென்கை வசந விருத்தம்" என்பது ரஹஸ்யத்ரயஸாரத்திலுள்ளது. இங்குத் தெளிமின். ஸ்ரீராமாயணத்தில் பாலகாண்டத்தில் ஐம்பத்தாரும் ஸர்க்கத்திலே \*க்ஷத்ரபந்தோ! ஸ்திதோஸ்யேஷ யத் பலம் தத் விதர்சய நாசயாம்யத்ய தே தர்ப்பம் சஸ்த்ரஸ்ய தவ காதிஜ!\* என்றும் \*க்வச தே க்ஷத்ரியபலம்\* என்றும் \*பச்ய ப்ரஹ்மபலம் தீவ்யம் மம க்ஷத்ரிய பாம்ஸந!\* என்று மிப்படி பல விடங்களிலும் ஸ்ரீ வளிஷ்ட பகவான் விச்வாமித்ரனை க்ஷத்ரியனாகவே சொல்லிப் போந்தான். விச்வாமித்ரன் தானும் \*திக் பலம் க்ஷத்ரிய பலம் ப்ரஹ்மதேஜோ பலம் பலம்\* என்று தன்னை க்ஷத்ரியனாகவே சொல்லிக்கொண்டான். அன்றியும் \*தபோ மஹத் ஸமாஸ்தாஸ்யே யத்வை ப்ரஹ்மத்வகாரணம்\* என்று ப்ராஹ்மண்யப்ராப்திக்கு உறுப்பாகத் தவம்புரியப் போகிறேனென்று சொல்லிக்கொண்டு தபஸ்ஸிலே ப்ரவர்த்திக்கையாலே அதுக்கு முன்னே சருவ்யத்யாஸாதி நிபந்தநமான ப்ராஹ்மண்யம் அவனுக்குண்டாயிருந்த தென்கை ஸ்ரீராமாயணத்தோடு சேருவது அரிது.

ஸஹஸ்ரநாம பாஷ்யமருளிச் செய்யாநின்ற பட்டரும் உபோத்தாதத்திலே \*ஸ்வவசநேந க்ஷத்ரியம் விச்வாமித்ரம் ப்ராஹ்மணீக்ருதவதோ பகவதோ வளிஷ்ட ஸ்ய\* என்று க்ஷத்ரியனான விச்வாமித்ரனை ஸ்வவசனத்தாலே ப்ரஹ்மரிஷியாக்கி னதை யன்றே வளிஷ்ட பகவானுக்கு ஏற்றமரக அருளிச்செய்தது. இங்ஙனன்றிக்கே விச்வாமித்ரனுக்கு ப்ராஹ்மண்யம் ஜந்மளித்தமாயிருந்தால் பட்டர் இப்படி யருளிச் செய்யக் கூடாதே. தபோமூலகமான வளிஷ்ட வாக்யத்தாலே ப்ராஹ்மண்யம் இடை



யில் வந்தது என்று ஸ்ரீராமாயணத்தில் தேறிநின்ற பொருளையன்றே பட்டர் இங்ஙனே அநுவதித்தருளிச் செய்தது.

இங்கு முக்கியமாகக் குறிக்கொள்ளத் தக்கதொரு ப்ரமாணமுண்டு \*அந்ருஷ்யாநந்தர்யே பிதாதிப்யோஞ்\* (4-1-104) என்கிற வியாகரண ஸூத்ரத்தின் பாஷ்யத்தில் \*அந்ருஷ்யாநந்தர்ய இதுச்சயதே; தத்ரேதம் ந ஸித்தயதி—கௌசிகோ விச்வாமித்ர இதி-கிம் காரணம்? விச்வாமித்ரஸ் தபஸ் தேபே நாந்ருஷிஸ் ஸ்யாமிதி. தத்ரபவாந் ருஷிஸ்ஸம்பந்ந: ஸ புநஸ்தபஸ்தேபே—நாந்ருஷே: புத்ரஸ்ஸ்யாமிதி. தத்ரபவாந் காதிரபி ருஷிஸ்ஸம்பந்ந: ஸ புநஸ் தபஸ் தேபே நாந்ருஷே: பெளத்ரஸ்ஸ்யாமிதி; தத்ரபவாந் குசிகோழி ருஷிஸ் ஸம்பந்ந:\* என்று விச்வாமித்ரன் தன் தவ வலிமையினால் தானும் தன் பிதாவும் தன் பிதாமஹனும் ரிஷித்வத்தை யடைந்தா னென்று ஸுஸ்பஷ்டமாகப் பதஞ்சலி முனிவர் பணித்தார். காதிக்கும் குசிகாக்கும் சருவ்யத்யாஸமானதுண்டோ?

இனி ஸ்ரீவிஷ்ணுபுராண வசனங்களையும் விமர்சிப்போம். அதில் (4-2-74) \*அத வநாதாகத்ய ஸத்யவதீமிருஷிரபச்யத்; அதிபாபே! கிமிதமகார்யம் பவத்யா க்ருதம்? அதிரௌத்ரம் தே வபுர் லக்ஷயதே நூநம் த்வயா த்வந்மாத்ருஸாத் க்ருதச் சருருபு (யு) க்த: ந யுக்தமேதத் மயாஹி த்த்ர சரௌ ஸகலைச்வார்ய வீர்ய செளர்ய பல ஸம்பதாரோபிதா! த்வதீய சராவாபி அகிலசாந்தி ஜ்ஞானதிதிஷூதி ப்ராஹ்மண குண ஸம்பத்; தச்ச விபரீதம் குர்வத்யாஸ்தவ அதிரௌத்ராஸ்த்ர தாரணபாலன நிஷ்ட: ஷுத்ரீயாசார: புத்ரோ பவிஷ்யதி. தஸ்யாச்ச உபசமருசி: ப்ராஹ்மணசார இதி\* என்றுள்ளது. இதனால் சருக்களுக்கு செளர்யாதி குணாதிசயப்ரயோஜகத்வம் சொல்லிற்றித்தணையல்லது ப்ராஹ்மண்யாதிஜாதிப்ரயோஜகத்வம் சொல்லிற்றில்லையே. வீர்ய செளர்ய பல ஸம்பதாரோபிதா என்றும் ப்ராஹ்மணகுண ஸம்பதாரோபிதா என்றும் சொல்லிற்று. \*ஷுத்ரீயாசார: புத்ரோ பவிஷ்யதி. ப்ராஹ்மணசார:\* என்ற தையொழிய \*ஷுத்ரீய: புத்ரோ பவிஷ்யதி. ப்ராஹ்மண: புத்ர:\* என்ற தில்லையே. ஆகவே சருவ்யத்யாஸம் ப்ராஹ்மண்யாதிஜாதிப்ரயோஜகபன்று. அன்று, அன்று.

இன்னும், விச்வாமித்ரனுக்கு சருவ்யத்யாஸத்தாலே ப்ராஹ்மண்யம் முன்பே உண்டாயிருந்ததாகில் அவனுக்கு ஷுத்ரீய கல்பத்தாலே முன்பு பண்ணின உபநய நாதிகள் சாஸ்த்ரீயமாகாமற் போகும். மேலும் இந்த சருவ்யத்யாஸத்தாலே ப்ரசராமனுக்கு ஷுத்ரீயத்வம் வரவேண்டுமாய்கையாலே அவனுக்கு ப்ராஹ்மண்யம் இல்லாமேபோம். ப்ராஹ்மண கல்பத்தாலே அவனுக்குப் பண்ணின உபநயநாதிகளும் அசாஸ்த்ரீயமாகும்.

இவற்றையெல்லாம் திருவுள்ளம்பற்றியே மணவாளமாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வியாக்கியானத்திலே—\*ஷுத்ரீய குலோ த்பவஞான விச்வாமித்ரன் தஜ்ஜன்மத்திலே தான் பண்ணின தபோ விசேஷமடியாகவே வஸிஷ்ட வாக்யத்தாலே ஷுத்ரீயத்வம் பின்னாட்டாதபடி ப்ராஹ்ம ரிஷியாய் விட்டானிறே\* என்றருளிச் செய்தார்.

தேவதாதிகரண ச்ருதப்ரகாசிகையிலே \*பச்சாத் விச்வாமித்ரப்ரப்ருதீநாம் ச ப்ராஹ்மண்யாத்யபாவ ப்ரஸங்காத்\* என்றுள்ளது. இதனால் விச்வாமித்ராதிகளுடைய



ப்ராஹ்மண்யாதிகள் பிறப்பே பிடித்தன்றிக்கே பின்பு வந்ததாக நிஸ்ஸந்தேஹமாய்க் காட்டப்பட்டது. இது இப்படியிருக்க. வீதஹவ்ய வ்ருத்தாந்த மொன்றுண்டு. அதாவது, வீதஹவ்யனென்பானொரு ஷுத்ரியன் பகைவர்க்கு அஞ்சியோடிச் சென்று பரத்வாஜர் முதலிய மஹர்ஷிகளின் திரளிலே புக்கவளவிலே, அந்தப் பகைவர்கள் இந்தத் திரளருகே வந்து இங்கு ஷுத்ரியனுள்ளோ? என்று கேட்டவாறே, அந்த மஹர்ஷிகள் சரணாகதனை சத்துருக்கள் கையிலே காட்டிக்கொடுக்கவொண்ணாதென்று 'இங்குள்ளாரெல்லாரும் ப்ராஹ்மர்ஷிகளே' என்று சொல்லிவிட்ட. அதனாலே வீதஹவ்யனுக்கு ஷுத்ரியத்வம் கழிந்து ப்ராஹ்மண்யம் ப்ராப்தமாயிற்றென்று மஹாபாரதாதி ப்ரஸித்தம். இக்கதையை ரஹஸ்ய த்ரயஸார வியாக்கியானத்தில் [ப்ரபாவ வ்யவஸ்தா தாதிகாரத்தில் ஸாரவிவரணியில்] எழுதியுமுள்ளார்கள். இப்படி அல்ப சக்திகர்களான ரீஷிகளின் வாக்யத்தாலேயாம்போது, அதிகார ஸம்பத்து வாய்த்த அடியார்கள் திறமாக \*நகுத்ரா பகவத்பக்தா: விப்ரா பாகவதாஸ் ஸம்நுதா:\* என்றற்போலே ஸங்கல்பித்தருளினால் அங்ஙனையாவதற்கு ஒர் இடையூறுண்டோ? \*பகவத்பக்தி தீப்தாக்நி தக்த துர்ணாதி கில்பிஷ:\* என்ற ப்ரமாண கதியும் காண்க. ஜாதி நசிக்கமாட்டாதென்ற தேசிகர்தாமே \*நமஸ் தஸ்மை கஸ்மைசந பவது\* என்கிற ச்லோகத்திலே \*சாபாயுத வதுத்ருஷத்தா துர்ஜாத ப்ரசமன பதாம்போ ஜ ரஜஸே\* என்றும் \*சிலாதேஸ் ஸ்தீரீ த்வாதிர் விபரிணாதி ரஸ்த்வத்புத மிதர், கதோப்யேதச்சித்ரம் யுதுத தஹனஸ் யைவ ஹிமதா. என்றும் பணித்திருக்கக் காணு நின்றோம்.

இனி அடுத்த விஷயம். "பெரியவுடையார்க்குப் பெருமாள் ப்ராஹ்மமேத ஸஃஸ்காரம் பண்ணியருளினார்" என்று ஸ்ரீவசநபூஷணப் பாசரம். இங்கு விவக்ஷிதமென்ன வென்றால், லோகமர்யாதாஸ்தாபநார்த்தமாக அவதரித்துப் பித்ருவசந பர்பாலநாதிகளாலே ஸாமாந்ய தர்ம ஸ்தாபந சீலராயிருப்பாரான பெருமாள் பரமபக்தரான ஜடாயுவுக்கு ப்ராஹ்மமேத ஸம்ஸ்காரத்தைத் தாமே பண்ணியருளினாரென்று சொன்ன முகத்தால், ஜன்மாதிகளால் சிறந்தவர்கள் அவற்றால் குறைந்திருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில் புத்ரர்க்குய நுஷ்டிக்கலா மென்பது காட்டப்பட்டது. இதையடியொற்றியே மாறனேரி நம்பிக்குப் பெரிய நம்பி சரமக்ருத்யம் அநுஷ்டித்தவாறும் மேலே அருளிச் செய்யப்பட்டுள்ளது "தர்ம புத்ரர் அசரீரி வாக்யத்தையுள் ஜ்ஞாநாதிக்யத்தை யுங்கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ராஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்" என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது. இவ்விடங்களுக்கு மறுப்பெழுதாநின்ற தேசிகர் \*துஷ்ணீம் அநுஷ்டிதமாதல், வ்யக்தி விசேஷநியத மாதலாமித்தனை\* என்று (ரஹஸ்யத்ரயஸார ப்ரபாவவ்யவஸ்தாதிகாரத்தில்) வரைந்தார். ஜடாயு ஸம்ஸ்காரத்தைப்பற்றி ஸ்ரீராமாயணத்திற் பேசும் பிரகரணத்தில் \*யத்து ப்ரேதஸ்ய மர்த்யஸ்ய கதயந்தி த்வீஜாதய: தத் ஸ்வர்க்கமனம் தஸ்ய பித்ர்யம் ராமோ ஜஜாப ஹ\* (ஆர. 98-34) என்று பெருமாள் மந்த்ரஜபம் பண்ணினபடியை வால்மீகி ஶனிவர்தாமே ஸுஸ்பஷ்டமாகச் சொல்லி வைக்கையாலே அங்கே துஷ்ணீ மநுஷ்டாநவாதம் செல்லாது.

இனி, தர்மபுத்ரர் விதுரரை ஸம்ஸ்கரித்த விடத்திலாவது துஷ்ணீ மநுஷ்டாநவாதம் செல்லுமா? என்று பார்ப்போம். விதுரரை ஸம்ஸ்கரிக்க வேண்டிவந்தவளவில், அவருடைய ஜாதியைப் பார்ப்பதும் ஞானமிகுதியைப் பார்ப்பதும் என் செய்வ



தென்று தரும புத்ரர் வியாகுலப் படுக்பறபடியை மஹாபாரதம் சொல்லுகிற விடத்தில் \*தர்மராஜஸ்து தத்ரைநம் ஸஞ்சிஷ்காரயிஷுஸ் ததா தக்துகாமோ஽பவத்வித்வாந் என்று சொல்லிற்று. இதில் ததா என்றது சகாரார்த்தக மாகையாலே ஸஞ்சிஷ்கார யிஷுஸ்சாபவத்\* என்றதாகிறது ஞானமிகுதிக்கீடாக யதாவத்தான ஸம்ஸ்காரம் பண்ணலாமா? என்று கலங்கி நின்ற னென்றபடி.

அதற்குமேல் என்னுயிற் றென்னில்; \*[அதாகாசே வசோப்ரவீத் போபோ ராஜந்! ந தக்தவ்ய மேதத் விதுரஸம் ஜ்ஞகம் களேபர மிஹைதத்தே நைஷ தர்மஸ் ஸநாதன: லோக வைலக்ஷணே நாம பவிஷ்யத்யஸ்ய பார்த்திவ! யதிதர்மமவாப்தோ ஸௌ நசோச பரதர்ஷப\*] உடனே ஒரு ஆகாசவாணி உண்டாயிற்றும். அது சொன்னபடி யென்னெனில் [ஏதந் ந தக்தவ்யம்] \*தூஷ்ணீம் ந தக்தவ்ய மிதி யாவத்\* இந்தத் திருமேனியை தூஷ்ணீம் தஹநம் பண்ணத்தகாது. [ஸநாதன ஏஷ தர்ம: தே லோக வைலக்ஷணே ந பவிஷ்யதி] ப்ராசீநாசாரஸித்தமாய் தூஷ்ணீம் தஹந மன்றிக்கே ஸம்ஸ்கரிப்பதாகிற இந்த தர்மமானது உனக்கு சாஸ்த்ர விபரீதமாக மாட்டாதென்றபடி. இதுதனக்குக் காரணம் சொல்லுகிறது மேல் [யதிதர்ம மவாப்தோ ஸௌ] இவர் யதியைப்போலே ப்ரஹ்மமேதஸம்ஸ்காராஹ்ரேயோபூய தூஷ்ணீம் தஹிக்கத்தக்கவரல்லர் என்றபடி. [ந சோச] தூஷ்ணீம் தஹித்து விடுவதோ? ஸம்ஸ்கரிக்கக்கடவதோ வென்று கலங்கி ஸோகியாதே கொள் என்றபடி.

இங்கு [அஸௌ யதிதர்மம் அவாப்த: ] என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கையாலே \*புத்ரோ க்ருஹஸ்த: சுத்தோ஽த யதேஸ் ஸம்ஸ்கார மாசரேத்\* என்று தொடங்கி விதித்த ப்ரஹ்மமேதேந தஹஸம்ஸ்காரம் இவர்க்குச் செய்ய விதிக்கப்பட்ட தென்றதாயிற்று.

\*யதிதர்மம் அவாப்தோஸௌ\* என்று, வேறு வ்யக்திகளிடத்திலும் ஸப்பளிக் கக்கூடியதான தர்ம விசேஷத்தை ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரயத்வ ப்ரயோஜகமாகச் சொல்லுகையாலே இத்தை 'வ்யக்தி விசேஷ நியதம்' என்னப் போகாது. யதிகளுக்கு தூஷ்ணீம் [அமந்த்ரகமாக] ஸம்ஸ்காரம் கண்டதில்லை மந்த்ராபவாத ப்ரமாணமு மில்லை. ஆகையாலே தூஷ்ணீம் அநுஷ்டித மென்னப் பொருந்தாது.

இனி, "ஸ்ரீ விதுரர்க்கு தூர்யோதநன் சொன்ன ஜாதி விசேஷத்தை பகவான் இசைந்தானாயிற்று" என்று இதையொரு விஷயமாக எழுதியுள்ளார் அவர். அதாவது, கண்ணபிரான் விதுரர் திருமாளிகையிலே அமுது செய்து வந்தவாறே \*கிமர்த்தம் புண்டரீகாஷு! புத்தம் வருஷல போஜநம்\* = கண்ண! சூத்ரனுடைய சோற்றை ஏதுக்காக உண்டாய்? என்று தூர்யோதநன் கேட்க, அதற்குக் கண்ண பிரான் 'விதுரர் சூத்ரரல்லர்' என்று பதில்சொல்ல வேண்டியிருக்க அங்ஙனம் சொல்லாமல் \*தவிஷநந்நம் ந போக்தவ்யம்—பாண்டவாந் தவிஷஸேராஜந்\* இத்யாதியாலே வேறு பதில் சொல்லியிருக்கக் காண்கையாலே [தூரியோதநனுடைய பேச்சை மறுத்து ன்ரயாமயாலே] கண்ணன் விதுரரை சூத்ரனாகவே இசைந்தானாயிற்றென்பது அவருடைய கருத்தாகின்றது. இதுவும் ஸமஞ்ஜஸமாகாது. தூரியோதநனுடைய கேள்விக்குக் கண்ணபிரான் திருவுள்ளத்தாலே முக்கியமாகச் சொல்லவேண்டியதாகத் தோன்றின பதில் எதுவோ அது அங்கு வெளிவந்திருக்கின்றது. 'தூரியோதநா! நீ



ரானுயிர் நிலையிலே த்வேஷிக்கையாலே \*யோ மே பக்தஜநம் த்வேஷ்டி தம்  
 ந்யா தந்த்யரேதஸம்\* என்கிறபடியே நீ அந்த்ய ரேதஸ்ஸாகையாலே உன்னைப்  
 த்யஜித்தோம் என்று இங்ஙனே கண்ணன் கூறியுள்ள பதில்தான் அவசியமானது.  
 வன்னெஞ்சிலே தோற்றக்கூடிய பதில் இதுவேயாசையாலே இதைவிட்டு வேறு  
 ில் சொல்லும்படியான அசாதுர்யம் கண்ணனுக்கு எங்கிருந்து வரும்? \*ந சூத்ரா  
 வத் பக்தா விப்ரா பாகவதா: ஸ்ம்ருதா:\* இத்யாதிகளாலே ஏற்கெனவே ஸித்தமான  
 ஷயத்தை அங்குக் கண்ணன் எடுத்துரைக்கவேண்டிய அவசியமில்லாமையா  
 ன்றே அதைச்சொல்லாது விட்டது. அதனால், விதுரர் சூத்ரரேயென்று கண்ண  
 னான் இசைந்ததாக எப்படியாய்விடும்? ஆகாது. இந்த ப்ரகரணத்தில் இங்ஙனே  
 ற்றுஞ்சில விஷயங்களும் அபிநிவேச விஜ்ஞும்பிதமாக எழுதப்பட்டிரா நின்றமை  
 ண்க. “திரு ஸுரபியானுலும் கோத்வம் கழியாதிரே” என்றவாதமும் அஸ்தானே.  
 கவத்பக்தா ந சூத்ரா:’ என்று ஸ்பஷ்டமாக எடுத்துக் கழித்தாப்போலே ‘தேவ  
 ஸுரபி: ந கௌ:’ என்று எங்கும் சொல்லாமையாலே.

அஷ்டரங்களில் ஸ—ஷ—ஸ—ஹ என்னுமிவை வடமொழிக்கே அஸாதாரண  
 னவை. இவ்வெழுத்துக்களை முற்கொண்ட பதங்களோடே (திரு) என்பதைச்  
 சர்த்தால் சிரிப்பர்கள். திரு ஹயக்ரீவர், திரு ஸாரநாதன், திரு ஸுரண்யன்.....  
 ிப்படி சில அக்காளிப்பிச்சங்கள் ப்ரயோகக்குமெயொழிய ஸ்வாமி தேசிகனா ப்ர  
 யாகிப்பவர். மாடுகளுக்கு விரேசன முண்டானால் அதை கழிதல் என்றுதான்  
 லகர் சொல்லுவது. ஸுரபியாவது காமதேநு; காமதேனுவானுலும் அது ஜாதீயில்  
 கோவாகையாலே கோக்களுக்கு உண்டாகக்கூடியசழிதல்[விரேசனம்] அநிவார்யமே  
 யாகும். ஆக, விரேசனமாகிற கழிதல் உண்டானால் அது வ்யக்திக்கு ஆருமே  
 யொழிய ஜாதிக்கு ஆகமாட்டதே; கோவ்யக்திக்கு விரேசன முண்டாகுமே யல்லது  
 கோத்வஜாதிக்கு விரேசனமுண்டாகாது என்பதில் யார்க்கும் விவாதமில்லை. ஆகவே  
 இது அப்ரஸக்த ப்ரதிஷேதம். இதை கவிதார்க்கீக கேஸரியான ஸ்வாமி ஒருகாலும்  
 செய்தருளமாட்டார்; இதனாலும் அது தேசிக ஸூக்தியன்றேன்று பேரருளாள ஜீயர்  
 பணிக்கும்படி. அஹஸ்யைக்கு ஸ்த்ரீத்வஜாதி எப்படி கழிந்தது? ஸிலாத்வ ஜாதி  
 எப்படி வந்தது? ஸிலைக்கு ஸிலாத்வ ஜாதி எப்படி கழிந்தது? ஸ்த்ரீவ ஜாதி எப்படி  
 வந்தது? “ஸிலாதே: ஸ்த்ரீத்வாதி:” (ரஹஸ்யத்ரயஸாரே) என்றதில இரண்டு ஆதி  
 பதங்களுள்ளன; அவற்றால் க்ரஹிக்கப்படுமவை எவையோ? இது திஷ்டஹதமுத்க  
 ராபிகாதமல்லவா?

ஸ்ரீ மதுராந்தக வித்வான் திருக்கச்சிநம்பிகளிடம் அபசாரப்பட வேணுமென்று  
 கருதியே திருக்கச்சிநம்பி வைபவம் என்று மகுடமிட்டு ஜாதி விசாரத்தை  
 வீணாகப் புகுத்திக்கொண்டு “தொண்டர்குலம் பெற்றாலும் ஜாதிமாருது” என்றும்,  
 “நம்பிகள் பக்தாக்ரேஸரராயிருக்கச் செய்தேயும் ப்ராஹ்மண்யம் பெறவில்லையே”  
 என்றும் எழுதிவிட்டு “இவ்வாறு திருக்கச்சி நம்பிகளுடைய பெருமையை இவ்வியா  
 ஸம் மூலம் விண்ணப்பித்துக்கொண்டேன்” என்று நிகமித்திருக்கிறார். இவருடைய  
 கருத்தால் இதுதான் திருக்கச்சிநம்பி வைபவம் போலும். “மதுராந்தகாசாரியர் ஏதோ  
 சில புத்தகங்கள் வாசித்திருந்தாலும் ஐயோ! வ்யுத்தபத்தியில்லையே!” என்று சிலர்



சொல்லிக்கொண்டிருப்பதுண்டு; அதுபோலவன்றே இந்த வார்த்தையுள்ளது. திருக்கச்சிநம்பிகள் ப்ராஹ்மண்யம் பெற்று இவருடைய க்ருஹத்தில் நிமந்த்ரணத்திற்குவர விருக்கிரா? நம்பிகளுக்கு ப்ராஹ்மண்ய முண்டாவென்று இவரை யாராவது கேட்டார்களா? \*நைஷாம் சிந்த்யம் குலாதிகம்\* என்கிற ப்ரமாண வசனத்தை ஸ்வாமி தேசிகனும் உதாஹரித்தருள் யுள்ளார். அப்படியிருக்க, ஜாதிவிசாரம் செய்ய இவர் ஏதுக்குக் கை வைத்தார்? \*தொண்டக் குலத்திலுள்ளீர்!\* என்றழைத்த பெரியாழ்வார் \*பண்டைக் குலத்தைத் தவிர்ந்து\* என்றார் தவிர்ந்த பண்டைக்குலம் எதுவென்பதை இவர் அறிவரோ? ப்ராஹ்மண்யமில்லையே யென்கிற இவரைக் கேட்கிறோம்; \*விப்ரோ விப்ரத்வம் கச்சதே தத்வதர்சீ\* என்கிற வசனமறிவீரோ? அதன்பொருள் அறிவீரோ? பெரியாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் ப்ராஹ்மண்யம் பெற்றிருந்து என்ன அதிசயம் பெற்றுவிட்டார்கள்? நம்மாழ்வாரும் திருப்பாணாழ்வாரும் என்ன சிறுமைபெற்று விட்டார்கள்? முநிவாஹநபோகத்தைப்பற்றி நாம் எழுதியிருந்தவற்றுக்கு இவர் என்ன விடை கூறினார்? அதை மீண்டும் நினைவூட்டுகிறோம்; விடையிறுத்து வீறு பெறலாமே. அதை நாம் முக்கியமாக எதிர்பார்க்கிறோம்.

இவர் எழுதிய வியாஸத்தில் முதல் வரியிலே “இம்மஹானுடைய” என்கிறார். இக்காலத்திலுள்ள லௌகிகப் பெரியாட்சனை ப்ரஸ்தாவிக்கையில் “இம்மஹான்” என்றும் “இம்மஹநீயர்” என்றும் எழுதுவதுண்டு \*ராமாநுஜமுநேர்மாந்யமென்று புசழ் பெற்ற இப்பேராசிரியர் பக்கலில் இவருடைய ப்ரதிபத்தியின் திறம் அறியலாயிற்றன்றே.

ப்ரதமகபளே மக்ஷி காபாத: = திருக்கச்சிநம்பிகளின் திருவவதாரஸ்தலத்தைப் பூந்தமல்லியென்றெழுதி ஏதோ விவரணம் செய்கிறார். திருவள்ளூர், தின்னனூர், திருப்பக்குழி...என்றிங்ஙனே சிலர் வழங்குமாபோலே பூந்தமல்லியென்றும் பூனமல்லியென்றும் சிலர் வழங்குவதை மட்டுமே யறிந்தவர் இவர். பூந்த என்கிறசொல் என்ன பாஷை யென்று வினவினால் என்னுடைய பாஷையென்பார்போலும். \*பூவிருந்த வல்லிமேய புனித நம்பி வாழியே\* என்று நிச்சலும் வாழ்த்தப்படுகிற இந்த மஹா சார்யருடைய திருவவதார ஸ்தலத்தின் திருநாமம் பூவிருந்தவல்லியெட்டே யொழிய இவர் எழுதுகிறபடியன்று. பூவிருந்தவல்லித்தாயாரென்று அவ்வடத்து நாச்சியாருடைய திருநாமமும் ப்ரஸித்தம். \*வானமாமலையே! அடியேன் தொழுவந்தருளே\* என்கிற பாசரப்படி எம்பெருமான் திருநாமமான வானமாமலை யென்பதையிட்டே அங்ஙனே வழங்குமாபோலே இங்கும் நாச்சியார் திருநாமத்தையிட்டே ஊரை வழங்கத் தொடங்கினார்களென்பதை இவர் இனியாவது அறியட்டும். இத்தகைய அபத்தங்கள் கிடக்கட்டும்.

இம்மஹான் தமது வியாஸத்தின் முடிவில் \*தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை: உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச் ச சாச்வத: எனருன் கீதாசார்யன்\* என்றெழுதியுள்ளார். அர்ஜுநஸஞ்ஜய—த்ருதராஷ்ட்ராத்ரி வசனங்களையெல்லாம் கீதாசார்ய வசனமாகவே கொள்ளுகிற இவருடைய மருளுக்கு \*நித்யஸ்ரீர் நித்யமங்களமென்று மங்களாசாஸனம் செய்து நிற்கிறோம். ... \*

திருக்கச்சிநம்பி வைபவ பரிஷ்காரம் முற்றிற்று.



ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவாதிபீகர மஹாகுரவே நம:



## அடியேன் செய்யும் விண்ணப்பர்.

ஸகல ஸ்ரீவாசார்யர்களையும், அஸ்மதஸாதாரண ஆசாரியர்களையும் சிந்தனை செய்து கொண்டு—(வீசேஷித்து) ஸ்ரீவாச்சரம மாதாமஹஜீயர் ஸ்வாமியையும், ஜகத் குரு ஸ்ரீமத் ப்ரதிவாதிபயங்கர, காதி, அனந்தாசார்ய ஸ்வாமியையும் சிந்தனை செய்து கொண்டு இந்த விஜ்ஞாபனம் செய்கிறேன். மேலே குறித்த மஹாசாரியர்களின்



கருணாகடாசுஷி வீஷணமஹிமையினால் அடியேனுக்கு இருபது பிராயத்திற்குள்ளாகவே சென்னை யில் பல பெரியார்களோடு நெருங்கின பழக்கம் உண்டாகியிருந்தது. அப்போது சென்னையில் பிரபல அட்வகேட்டாக இருந்த ஸ்ரீமதுபயவே ஸ்ரீரங்கம் T ரங்காசாரியர் ஸ்வாமியின், திருவருள் முதன்முதலாக விளைந்தது. அந்த ஸ்வாமி இன்னாரென்பதை இக்காலத்தில் பலர் அறியாமலிருக்கக்கூடும். இப்போது சென்னையில் மிகவும் ப்ரதிஷ்டிதராக எழுந்தருளியிருக்கும் பிரபல அட்வகேட், ஸ்ரீமதுபயவே, V.N வெங்கடவரதாசாரியர் ஸ்வாமியின் மாபனார் அந்த T. ரங்காசாரியர் ஸ்வாமி. அதேகாலத்தில் ஸ்ரீமதுபயவே, B. கோபாலஸ்வாமி ஐயங்காரென்பவரும் பிரபல அட்வகேட்டாக விளங்கிவந்தார். இன்னும் பல மஹநீயர்களை [R. சடகோபாசாரியர் ஸ்வாமி, ஸர். S. வரதாசாரியர் ஸ்வாமி, C. நரஸிம்ஹாசாரி

யர் ஸ்வாமி, V.V. ஸ்ரீ நிவாஸயங்கார் ஸ்வாமி, திருநாராயணையங்கார் ஸ்வாமிபோல் வாரையும்] இங்கே குறிப்பிடவேணும் வைதிகப் பெரியார்கள், வைசயப்பெரியார்கள் பலரையும் குறிப்பிடவேணும். இத்தகைய மஹான்களில் ஒருவரும் இப்போது இல்லை. ஆயினும் அவரவர்களால் அடியேன் அடைந்த உபகாரம் அளவுகடந்ததாகையால் அப்பெரியார்களையெல்லாம் அடியேன் நினையாத நாளே கிடையாது. அந்த மஹான்களின் கருணைகாரணமாகவே அடியேனுக்குச் சென்னைமாநகரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது திருவல்லிக்கேணி முதலான விடங்களில் சிறிசில ஸந்தர்ப்பங்களில் உபந்யாஸம் செய்யும் வாய்ப்பு விளைந்தது. 1931. ஆம் வருஷத்தில்தான் சென்னைத் தொண்டமண்டலம் ஸ்கூல்ஹாலில், பகவத்கதா ப்ரஸங்கஸபையென்று நெடுநாளாக ஸ்தாபிக்கப்பட்டிருந்ததொரு ஸபையில் அந்வயம் ஏற்பட்டு, சனி ஞாயிறு தோறும் மார்கழி முப்பதும், மற்றும் ஸமயவிசேஷங்களிலும் உபந்யாஸங்கள் நடத்தலாயிற்று. ஏறக்குறைய அறுபதுவருஷ நிகழ்ச்சியிது வென்னலாம்.





சில காரணங்களினால் தொண்டமண்டலம் ஸ்கூல்ஹால்ஸபையின் ஸம்பந்தத்தைவிட்டு அகலநேர்ந்தபோது, சில மஹான்கள் ஸத்காலக்ஷேப ஸபையொன்று ஏற்படுத்தி அதன் மூலமாகக் காலக்ஷேபம் இடையருது நடந்துவரும்படி செய்தனர். ஸ்ரீமான் உவே. V. ராஜகோபாலாசாரியர் ஸ்வாமி என்பவர் திருக்கண்ண புரத்தருகில் உபயவேதாந்த புரத்தைச் சேர்ந்தவர். பிரபல அட்வகேட்டாக விளங்கினவர். இதோ இங்கே ஸேவைஸாதிக்கிரூர் இப்பெரியார் புதிய ஸத்காலக்ஷேப ஸபைக்குப் பலவாண்டுகள் பிரஸிடெண்டாக விளங்கியவர். இவர் உபயவேதாந்தத்திலும் சிறந்தகேள்வியறிவுடையவராயிருந்தார். இந்த ஸ்வாமி திருநாட்டுக் கெழுந்தருளி ஏறக்குறைய இருபது வருஷமிருக்கும். அவர்க்குப் பிறகு ஷ ஸத்காலக்ஷேப ஸபையை மிகமிக வளர்த்தவர்களும் இற்றைக்கும் வாழ்பவர்களுமான மஹான்களை அடுத்தபக்கத்தில் காண்மின்;

முக்கியமான குறிப்பு:— சென்னை பந்தர் தெருவில் வாழைப்பழ வியாபாரிகளான உயர்திரு. M. K. கோவிந்தசாமி நாயுடு, அவருடைய தம்பி கண்ணைய நாயுடு ஆகிய இவ்விருவரும் எனக்கு நிச்சலும் நினைக்கத்தக்கவர்கள். இவர்களில் மூத்தவரான கோவிந்தசாமி நாயுடு பதினைந்து வருடங்களுக்கு முன்பு காலஞ்சென்றுவிட்டார். இளையவரான கண்ணைய நாயுடு இனிது வாழ்ந்து வருகிறார். நான் தீவ்யப்ரபந்த தீவ்யார்த்ததீவிகை முதலான வியாக்கியான நூல்களை யெழுதுவதற்கும் அவற்றை அச்சிட்டு வெளியிடுவதற்கும் சென்னையில் காலக்ஷேபம் தொடங்குவதற்கும் இவ்விரு ஸஹோதரர்களே மூலகாரண பூதர்களாதலால் இவர்களிடத்தில் மிகமிக நன்றி பாராட்டி வருகிறேன். இவர்கள் என்னுடைய நூல்களின் வெளியீட்டுக்காகச் செலவு செய்த ரூபா அறுபதினாயிரத்திற்கு மேற்பட்டிருக்குமே யொழிய ஒருபைசாவும் குறைவாக இராது. இவர்கள் அங்ஙனம் பணச் செலவுசெய்ததை நான் பெரிதாக நினைக்கவில்லை; பலபல ஜோலிகளினால் நான் உரையெழுதி அச்சிட அனுப்பத் தாமதிக்கும் போதுகளில் கடிதத்தின்மேல் கடிதமெழுதியும் நேரில் ஓடிவந்தும் சிப்பந்திகளை



யனுப்பியும் விரைவுறுத்தியதுண்டே, அதை நினைக்கும்போது \*நீராயுருகுமென்னுவி உண்மையில், ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இவர்களின்மீது ஆவேசித்து நடத்திக் கொண்டார்களென்றே எனது திடமான அத்வலையம். மயிலையில்வாழ்ந்த (அட்வ கேட்) ஸ்ரீமதுபயவே. ஸ் கோபாலஸாமி ஐயங்காருடைய ப்ரேரணையினாலும் நிர்ப்பந் தத்தினாலுமே பஞ்சஸ்தவ ஸ்ரீரங்கராஜஸ்தவாதிகளான ஸகல ஸ்தோத்ரங்களுக்கும் வியாக்கியான மெழுதலாயிற்று. இத்தகைய ப்ரேரணைகளைப்பன்னியுரைக்குங்கால் பாரதமாம். \*தே ஹி நோ திவஸா கதா:\* என்று நினைந்துநைகின்றேன்.



தற்காலம் நம்முடைய ஸ்த்காலகேப ஸபைக்குப் பவைகைகளிலும் ஆத்ர வளித்து ஸபையைப் போஷித்துவருகின்ற பெரியார்களை இங்கு மேலே வரிசையாக வீற்றிருக்கக் காண்மின். ஸ்ரீமான்களான—வங்கீபுரம் A. ஸ்ரீநிவாஸய்யங்காரவர்கள், A. V கண்ணைய நாயுடு அவர்கள், ஊரா. ஜகன்னாத செட்டியாரவர்கள், புலிபாடி. ஸோமஸுந்தரராவ் அவர்கள், தேங்காய்மண்டி கிருஷ்ணஸாமி நாயுடு அவர்கள், கொப்பரம் நடேச செட்டியார் என்பவர்கள் இங்கே காட்சி தருகிறார்கள்.

இவர்கள் தவிர ஸ்ரீமான் கராலபாடி ராதாக்குஷ்ணய்யா, உயர்திரு V. N. தேவ நாதன் முதலான பலபல அன்பர்கள்மிக்கபரிவுடன் விளங்குகிறார்கள். தற்காலம் தேவ நாதன் தன்னுடைய பெருமுயற்சியினால் பலலெளகிக வைதிகப்பெரியார்களிடமிருந்து மதிப்புரைகள் வாங்கியச்சிட்டு அவற்றை இம்மலரில் சேர்த்து வெளியிடவேணு மென்று அனுப்பியுள்ளார். மற்றும் பல மதிப்புரைகளைத் தாம் அச்சிட அவசாயமில்லை யென்று, ஸ்ரீராமாநுஜன் மூலமாக வெளியிடவேணுமென்று நமக்கு அனுப்பியுள்ளார். ஏக காலத்தில் எல்லாவற்றையும் வெளியிட இயலாமையாலே, இப்போது நின்று போனவை அடுத்த ஸ்ரீராமாநுஜனில் வெளியிடப்பெறும்.



இந்த மதிப்புரைகளின் வெளியீடு அவசியமென்று அடியேன் கருதவில்லை ஆப்தர்களின் ஆவலைப் பூர்த்தி செய்விக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதனால் இசையவேண்டியதாயிற்று.

## இனி மதிப்புரைகளின் வெளியீடு

ஸ்ரீபெரும்பூதூர். ஸ்ரீமத்பரமஹம்ஸ. யதிராஜஜீயர் மடாதிபதி ஸ்ரீமத்யதீந்த்ர ப்ரவணராமா நுஜ ஜீயர் ஸ்வாமி அருளிய ஸ்ரீமுகம். .... நம் காஞ்சீபுரம் ஸ்வாமின்



எண்பத்தெட்டாவது திருவவதார மஹோத்ஸ வத்தை வியாஜமாகக்கொண்டு ஒரு மலர் வெளியிட உத்தேசித்த சென்னைவாஸிகளான சில பிரமுகர்கள் நம்மிடம் ஒரு கட்டுரை விரும்பியெழுதியிருந்த கடிதம் தாமதித்துப் பார்க்கலாயிற்று. நேற்று மாசிமாதத்தில் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வொரு வேள்விக்குச் சென்றிருந்து திரும்பியபின் 15—3—78 இன்று பார்க்கலாயிற்று நம் ஸ்வாமியைப்பற்றி எழுதுவதற்கு எனக்கு என்ன அர்ஹதை புள்ளது. ஆயிரம் பக்கங்களில் எழுதவேண்டியதை அரைப் பக்கத்தில் எழுதுகிறேன். நம் ஆழ்வார்கள் எம்பெருமானை அடிக்கடி பீரான் என்கிறார்கள். உபகாரகன் என்பது அதன் பொருளென்று வியாக்கியானம் செய்தருகிறார்கள். எம்பெருமான் செய்தருளின உபகாரத்தை

“ஹர்த்தும் தமஸ் ஸதஸதீ ச விவேக்துமீசோ மாநம் ப்ரதீபம்வ காருண்கோ ததாதி” என்று பட்டரும். “காருணிகனான ஸர்வேச்வரஸ் ... ப்ரதீமான சகைஃனை நீர்பையினு லருள்செய்தான்” என்று ஆசார்யஹ்ருதயகாரரும் அருளிச் செய்தார்கள். அந்த உபகாரத்தைப் பெற்றுக் களிப்பவர்கள் யாரோசிலர். நம்காஞ்சீ ஸ்வாமி செய்தருளிய செய்துகொண்டிருக்கிற உபகாரங்கள் எண்ணிறந்தவை. மஹா பண்டிதர்களோடு சாமானியர்களோடு வாசியற ஒருவர் தப்பாமல் எல்லார்த்கும் சண்ணுடிபோல் உதவும் படியான ஆயிரக்கணக்கான நூல்களையன்றே நம் ஸ்வாமி உதவியிருக்கிறார். உதவி வருகிறார். ஸ்வாமி நான்கு பாஷைகளிலும் எழுதிப்பதிப்பித்திருக்கின்ற நூல்களையெல்லாம் ஒரு புருஷாயுஸ்சில் ஒரு நபர் காபி செய்யமுடியுமா? என்று கேட்டால் ஸ்வாமியின் நூல்களில் பத்தில் ஒருபாகங்கூட காபி செய்ய முடியாது என்று ஒரு ஸமயம் ஸ்ரீ. த்ரிதண்டி ஸ்ரீமந்நாராயண ஜீயர் ஸ்வாமி மஹாஸபையில் ஸாதிக்கக்கேட்டேன். ஆங்காங்கு ப்ரவசனம் செய்யும் பண்டிதோத்தமர்கள் ஒவ்வொருவரும் மனமாரப் போற்றும் இந்த பெருமையைப் பகர்வதற்கு நானே அதிகாரி?

இப்படிக்கு,

யதிராஜ ஜீயர்,

ஸ்ரீபெரும்பூதூர். 17—3—78



# AN APPRECIATION

BY

Advocate, V. N. VENKATAVARADACHARIAR, Madras.

With reference to the commemoration of the 88th birthday of our beloved Swami, I have been asked to write about him, obviously on account of my age and long association with him. Though I am two and a half years older and am myself an Acharya Purusha, I have always held and treated him as my Acharya during the 45 years I had the privilege of his grace. In one sense it is very easy to describe the Swami and his activities and at the same time it is difficult to do so having regard to his varied activities both in his writings and speeches, working almost 17 to 18 hours a day.

We are struck not only by his eminence in learning but also by his mastery of several languages, Tamil, Sanskrit, Telugu and Hindi. With his profound familiarity in the religious literature in all the languages, he propagates the religious doctrines to millions. I am having in mind the Ubhaya Vedantha, right from Nathamunigal, Alavandar and Emberumanar, after whose time the Vedanthas were divided into two viz., Tamil and Sanskrit. Our Swami can be described as an embodiment of all Vaishnavite literature and teachings from the earliest times upto the present day including the period after Manavalamamuni (1493) when there were several learned revered Acharyas.

Our Swami's highest degree or varied excellance consists not only in his clarity of thought but also in the tranchency of his writings, in the stentorian voice of his writings, in the stentorian voice of his *Kalakshepams*, in his innumerable writings on various Alwars and Acharyas and their works, which will not fail to attract hundreds and thousands of admiring audience. It is remarkable how he can sit in a particular place and pose without moving his legs and when I was curious to know the secret of it, he explained to me that he was doing so ever since his seventh year under the training given by his grandfather.

There is one side of his activities to which a short reference has to be made. He cannot tolerate pretended knowledge, false statements and any misreading or misinterpretation of any religious texts, from how highsoever it may emanate. He has a penchant for controversy, and as somebody remarked he has the last word in every such controversy. But it is necessary to add that this is because his statements are obviously correct and incapable of being answered. If he is pungent in his criticism it is to expose the hollowness of the other's learning because he cannot brook even a single mistake or misreading of religious texts and not with any personal ill-will or motive against the person concerned, as it will be apparent he never failed to give his due appreciation to the very same person for his merits.

One more important thing that has to be said about him is his passion for kainkarya especially to Lord Devaraja. He will be never missed in any goshti and his clarion voice will be heard by the admiring crowds of worshippers.



Our Swami's sole aim in life is service to God, writing and publishing of countless religious books on Ubhaya Vedantha - i.e. both Tamil and Sanskrit Vedantha, imparting correct knowledge in religious matters. He has largely succeeded in achieving this aim, and secured hundreds and thousands of votaries and admireres from eminent persons adorning various walks of life,

His prodigious memory, profound, scholarly and encyclopaedic knowledge of high eminance on Ubayavedantha; meticulous thoroughness in this research; high powers of original thinking; sledge hammer assertiveness, Scintillating brilliance and clarity in his exposition in mettalic resonant voice; the forthright bluntness in his criticism; a very fluent and forceful writing all combined in one make him a rare and unique towering and gigantic personality of a high order in religious matters a rare personality, an Avathara Purusha, the like of whom appears only once in several centuries. We should consider highly blessed to live during his time.

The general prayer is it may the lord keep him for

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு”

and இன்றுமொரு நூற்றாண்டிற்கும்”.

I will however be thankful even if he is spared for the period during which Sri Ramanuja lived and worked.

May Lord Devaraja and other Emberumans whose names are ever in his mind and in every breath spare him for any many long long years, to continue his service to the cause of Hindu Religion particularly Ramanuja Darshanam.

(Sd.) V. N. Venkateswaradachariar,

“Veda Velas”, 4 Egmore High Road. MADRAS-8.

P. B. A. the unique Assan Picturised by the Advocate, P. B. A., Dasan.

Prathivathi Bhayankara Acharya! = Paradise for Pandits!!  
 Blossoming Bhakthi Clatering Shakthi = Thy possession;  
 AUDISESHA re-born in thy Form, Oh! Venerable Vedanthi!  
 Nearness to God, dearness to world - thy natural Holy Mission  
 Nonchalant Nector - Versatile Vedantha granthas = thy abode,  
 Author of SRI VABAVARA MUNI PANDAKAM a masterpiece of love;  
 Numerous writings evidence excellent evergreen erudition;  
 Grandeur in style, commanding in tone, clear in expression  
 Avatara like Thee alone can do such Shrishti.  
 RAMANUJA'S rich Grace dwells in thee plenty  
 Almighty's blessings emanate from thee!  
 Cherishing concepts, charming Dogmas in bounty,  
 Hail thee! Oh! walking encyclopaedia of Religious Universe!!  
 Abundance in Asthik quality that GEETA admire  
 Round thee Epics flourish for men to inspire;  
 Young in mind, celestial in thought and spiritual in action.  
 Ananthachary, my humble self surrender with glee.



சென்னை பிரபல அட்வொகேட்

ஸ்ரீமான் உ. வே. V. N. வெங்கடவரதாசாரியர் ஸ்வாமியின்  
ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பு.

## ம தி ப் பு ரை .

நமது அன்பார்ந்த ஸ்ரீ காஞ்சி ஸ்வாமியின் 88-வது திருநஷைத்திர ஆரம்ப விழாவை முன்னிட்டு அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி அடியேனுக்கு விழாக்குழுவினரிடமிருந்து வேண்டுகோள் வந்திருக்கிறது; அடியேனது வயதும் ஸ்ரீ ஸ்வாமியிடம் அடியேனுக்குள்ள நீண்டகாலப் பழக்கமும் (பரிசயமும்) காரணமாக எனக்கு இக்கட்டளை ஏற்கும். அடியேனுக்கு ஸ்வாமியைவிட இரண்டரைவருடங்கள் அதிக வயதாகி யிருந்தும் நானும் ஒரு ஆசாரியபுருஷ வம்சத்தில் பிறந்திருக்கச் செய்தேயும் நம் ஸ்வாமியையே நாற்பத்தைந்து வருடகாலமாக ஆசாரியராகப் பாவித்திருக்கிறேன், அவருடைய கிருபைக்குப் பாத்திரமாயும் இருந்து வருகிறேன். அந்த ஸ்வாமியைப்பற்றியும் அவரது கைங்கரியங்களைப் பற்றியும் எழுதுவது சுலபமென்று சிலர் நினைக்கலாம். அக்கணமே அவரது எண்ணிறந்த நூல்களையும், வியாஸங்களையும், வியாக்கியானங்களையும், உபந்யாஸங்களையும் ஆராய்ந்து, பிரதி தினமும் 17-18 மணிகாலமான அவரது அயராத (உழைப்பையும்) பரிச்ரமத்தையும் யோசித்துப் பார்த்தால் அவரைப்பற்றி எழுதுவது சிரமஸாத்தியம் என்று அடியேன் தேர்ந்தேன்.

ஸ்வாமியின் ஞானமும் கல்வியும் மிக உத்க்ருஷ்டமாக இருப்பதையும் தமிழ் ஸம்ஸ்க்ருதம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பாஷைகளில் எழுதும் அவரது ஸாமர்த்தியத்தையும் நோக்கில் நமக்கு அடங்கா ஆச்சரிய முண்டாகிறது. மத ஸம்பந்தமான பல பாஷா க்ரந்தங்களில் உள்ள ஸாராம்சங்களைக் கோடிக்கணக்கானவர்களுக்குப் போதித்து வருகிறார். ஸ்ரீமந்நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார் அருளிய உபயவேதாந்தப் பொருள்களை மனதில் தேக்கிப்பார்க்கும்போது அவர்கள் காலத்துக்குப்பின்பு வேதாந்தங்கள் தமிழ்-ஸம்ஸ்க்ருதம் என்று இரண்டாகப் பிரிந்ததாகத் தெரிகிறது- வைஷ்ணவ கலைக்கும் ஆசாரத்துக்கும் ஸ்வாமியைப் பொக்கிஷமாகவும் பிறப்பிடமாகவும் கொள்ளலாம். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்துக்குப்பின் நாளது பரியந்தம் தோன்றிய ஆசாரியர்களெல்லாரும் ஒருங்கு சேர்ந்தவராக நம் ஸ்வாமியைப் பாவிக்கலாகும்.

ஸ்வாமியின் பாண்டித்யமும் பலவித விஷயங்களை வியாஸமாகவும், உபந்யாஸமுகமாகவும் வெளிப்படுத்தும் திறனும் பூருவர்கள் அருளிச்செய்த நூல்களையும் ஸ்வாமி ஆராய்ந்து விநியோகப்படுத்தும் முறையும் அவரது கணீரென்ற த்வனியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆகையால் ஸ்வாமியின் வாகமிர்தத்தைப் பருகப் பல்லாயிரக்கணக்கில் ஆஸ்திகர்கள் கூடியிருந்து ரஸிப்பதில் ஆச்சரிய மில்லை. அச்சமயங்களில் ஸ்வாமி ஒரேயிடத்தில் அசையாமல் அமர்ந்து கால்களை மாற்றாமல் ஒரேமாதிரி திருமேனி லேவை ஸாதிப்பதன் ரகசியம் என்னவென்று அவரையே அடியேன் ஒருசமயம் கேட்டேன். தனது ஏழாவது பிராயமுதல் தம்முடைய மாதாம்ஹரிடம் அவ்வாறு பழகியதாகத் தெரிவித்தார்.



## ஸ்ரீ ஸ்வாமியைப் பற்றின மதிப்புரைகள்

ஸ்வாமியின் மற்றொரு குணதிசயத்தையும் சிறிது சொல்லவேண்டும். போலி வித்வத்தையும் பொய் பாசுரத்தையும் குதர்க்க வாதத்தையும், சாஸ்திரம், ஆசாரம் இவைகட்கும் பூர்வாசார்ய க்ரந்தங்களுக்கும் புறம்பான வியாக்கியானத்தையும் அவரால் பொறுக்க முடியாது. தாஷ்டின்யமின்றி இவைகளை எதிர்ந்து உண்மைப் பொருளை நிலைநாட்டுவதில் இவருக்கு இணையே இல்லை. இவர் அங்ஙனம் ஸாதிப்பது நியாயத்துக்கும் சத்தியத்துக்கும் ஒத்ததென்றே தேறும். ஸ்வாமியினுடைய வாதம் கூர்மையாயும் கடுமையாகவும் இருந்தாலும் மதாசார நூல்களில் தவறாகவோ தாறுமாறாகவோ பேசுபவர்களிடம் அவருக்கு த்வேஷமென்பது கிடையாது. ஆகையால், அவர்களே பலர் ஸ்வாமியின் வியாக்கியானத்தையே ஆதரிக்கின்றார்கள்.

மற்றுமொரு முக்கியமான விஷயமும் அவரைப்பற்றிச் சொல்லவேண்டும். அதாவது பகவத்கைங்கரியாபிருசி முக்கியமாக ஸ்ரீ தேவாதிராஜனுக்கு எந்த உதவலத்திலும் கோஷ்டியில் அந்த ஸ்வாமியை லேயிக்கலாம். அவரது விசேஷ த்வனியில் லேவார்த்திகள் ஈடுபட்டு ஆநந்தமடைவார்கள்.

ஸ்வாமி தம்முடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக பாவிப்பது தெய்விக லேவையும் உபயவேதாந்த நூல்களில் உள்ள மதாசார விஷயங்களை (தமிழிலும், ஸம்ஸ்கிருதத்திலும் உள்ள) கணக்கிலடங்காத புத்தகங்களாக எழுதிப் பிரசுரப் படுத்துவதும் உண்மையான வியாக்கியானங்களை உறுதிப்படுத்துவதும், ஏற்கனவே இக்குறிக்கோள்களை ஸ்வாமி பூர்த்திசெய்து பல பெரியோர்களின் நன்மதிப்பையும் நல்வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்.

ஸ்வாமி அபார ஞாபகசக்தியும் பரிபூர்ண பாண்டித்தியமும் பெற்றவராயும் உபயவேதாந்த சாஸ்திரங்களின் பொக்கிஷமாக மதஸம்பந்த விசாரணையில் அணுவளவு ஸந்தேகத்துக்கு மிடமில்லாமல் எழுதும் திறனுடனும் சுய ஆராய்ச்சியில் எவ்விஷயத்திலும் தேர்ந்து ஆணித்திறமாம் சாதனைகள் புரியவல்லவராயும், பிழையைக் கண்டிப்பதில் தீவிரமாயும், அநாயாஸமாயும், ஊர்ஜிதமாயும் பேசுவதும் எழுதுவதும் இவ்வாறான ஸகல குணதிசயங்களும் ஒருங்கே பொருந்தியிருப்பது அவரது அவதாரபுருஷத்வத்தையே காட்டுகிறது. இம்மாதிரியான மஹாபுருஷர் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒருவரே தோன்றுவதால் ஸ்வாமி காலத்தில் நாமிருப்பது ஓரதிர்ஷ்டவசமே.

ஆகையால் நாம் ப்ரார்த்தனை செய்யவேண்டுவது யாதெனில் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்றும் "இன்னமொரு நூற்றாண்டிரும்" என்றும் போற்றி ஸ்ரீ ராமாநுஜர் உபதேசித்து வாழ்ந்துவந்தகாலம் வரையிலாவது நம் ஸ்வாமியை எம்பெருமான் காத்தருளும்படி வேண்டி நிற்போமாக.

(Sd-) V. N. வெங்கடவாதாசாரியர்.

வேத விலாஸ் - ஐரோட்டு, எழும்பூர். சென்னை-8.



ஜஸ்டிஸ் மு. மு. இஸ்மாயீல்  
சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ்

34, ஜஸ்டிஸ் சந்திரமய்யர் சாலை  
நாகேசுவரபுரம்,  
மயிலாப்பூர்,  
சென்னை-4.

அன்புவெள்ளத்தின்போக்கான  
கடிதம்

10-3-1978

ஸ்ரீ ஜகதாசார்ய ஸிம்ஹாஸனாதிபதி பத்மவிபூஷணம் மஹாமஹிமோபாத்யாய ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் சுவாமிகளின் எண்பத்தெட்டாவது பிறந்தநாள்விழா கொண்டாடப் பெறுவது தெரிய அளவற்ற ஆனந்தமும் மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன். பிராயம் கழிவதுபற்றி ஒருபுறம் வருத்தமும்.

அத்தகைய பெரியார் இன்று நம்மிடையே வாழ்வதற்கு நாம் அனைவரும் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அறிவு, அனுபவம், கல்வி, குணநலன், பேச்சுத்திறன், விளக்கத் தெளிவு ஆகிய அனைத்தும் குறைவறப் பெற்ற நிறைகுடம் அவர்கள். அவர்களுடைய ஆழ்ந்த அறிவும், அதிசயிக்கத் தக்க நனைவாற்றலும் வியத்தகு நாவன்மையும் இன்னும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. குண நலன்களினாலும் பண்பாட்டினாலும் அவர்கள் எங்கோ உச்சத்திலிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நிறைந்து நிற்கும் மனிதத் தன்மை அவர்கள் அந்த உச்சத்தில் இருந்த போதிலும் அவர்களுடன் பழகும் எவரிடத்திலும் அவர்கள் எங்கோ உயரத்தில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உண்டாக்காமல் நம்மிடம் அன்பும் பாசமும் கொண்ட ஒருவரோடு நெருங்கிப் பழகுகிறோம் என்ற எண்ணத்தையே உண்டாக்குகிறது அவர்களுடைய மனிதத்தன்மையும் மனிதப் பண்பும் சமயம், ஜாதி குலம், மொழி முதலிய வற்றிற்கு அப்பாற்பட்டன.

கீழே அமர்ந்திருந்தபடியே இன்னமும் ஒரு நாளில் பல மணிநேரங்கள் அவர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது அவர்களைக் காண்கிற எல்லா இளைஞர்களையும் திகைப்பில் ஆழ்த்தும். அத்தகைய பெரியவர் தம்முடைய எழுத்தினாலும் பேச்சினாலும் பண்பினாலும் மக்களுக்குப் பணிசெய்து கொண்டிருக்கப் பூரண நலன்களுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிவானாக என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு எப்படி நாம் அவரை வாழ்த்த முடியும்?

-2-

வங்கீபுரம். ஏ. ஸ்ரீநிவாஸன்,  
உபதலைவர்  
ஸத்காலசேஷப ஸபா  
சென்னை-1.

பக்தியுடன் சிரத்தையும் ததும்ப  
விண்ணப்பம் செய்கிறேன்

ஸ்ரீமான் ஜகதாசார்ய ஸிம்ஹாஸனாதிபதி பத்மவிபூஷண மஹாமஹிமோபாத்யாய ஸ்ரீமதுபயவே P. B. அண்ணாஸ்வாமியின் திருநடைத்திரவிழா ஆரம்பம் ஸ்ரீகாஞ்சியில் 19-3-78 முதல் 28-3-78 திருவிசாக நடைத்திரம் வரை. அன்று ஓர் மலர் வெளியிடச் சிலபக்தர்கள் உத்தேசித்திருப்பது தெரிந்து மிகவும் சந்தோஷமடைந்தேன்.



அடியேனும்இதில் பங்குகொண்டு ஸ்ரீஸ்வாமிகளைப்பற்றி ஓர் கட்டுரை எழுதி ஸ்ரீஸ்வாமியின் பெருமைகளை எனக்குத் தெரிந்தமட்டில் விஜ்ஞாபித்துக் கொள்ளுகிறேன்.

நமது ஸ்வாமியின் கல்வியைப்பற்றியோ, அவருடைய அபாரமான ஞானத்தைப்பற்றியோ, ப்ரவசனப் பெருமையைப் பற்றியோ, ஸௌலப்பஸௌசீல்ய குணங்களைப்பற்றியோ, உலகம்போற்றும் புகழைப்பற்றியோ, நான் எழுதுவதற்கு அருகதையற்றவன். ஆனால் ஒன்று மட்டும் என்னால் திருட்பத் திருப்பச் சொல்லமுடியும். அதாவது ஸ்வாமி யார் என்று கேட்டால், நாம் எல்லோரும் ஸ்ரீபகவத்ராமானுஜரைப் பார்த்ததில்லை. அவருடைய சமகாலத்தில் நாம் பிறந்திலோம். இப்பொழுது அதே ராமானுஜர் ஒருவர் இருப்பார் என்றால் அவர்தான் நமது P. B. A. ஸ்வாமிகள். அடியேன் சொல்வது உண்மை என்று நிரூபிக்க உதாரணம் காட்டுகிறேன். நமது ஸ்வாமிகள் முப்பது வருடமாக மாதந்தோறும் நடத்திவரும் தமிழ்ப் பத்திரிகைக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார் என்று பாருங்கள்—“ஸ்ரீராமானுஜன்” அந்த பத்திரிகை வரும் போதெல்லாம் ஒன்றான ஸ்ரீராமானுஜரே இவ்வடிவெடுத்து வருவதாகவே நினைக்கலாகிறது. இப்படி நினைப்பவன் நானொருவன்மட்டுமல்ல. பத்திரிகையினுள்ளே காணும் விஷயங்களும் ஸ்ரீராமானுஜரையே நினைவூட்டுகின்றன.

ஸ்வாமியின் பரிபூர்ண ஆசீர்வாதம் பெற்றவர்கள் அநேகம்பேர்கள் அநேக நன்மைகளை யடைந்திருக்கிறார்கள். அன்னவர்களில் அடியேன் ஒருவன்.

ஸ்வாமி உலகம் போற்றும் பெரியார். பகவானை நமக்குக் காண்பித்துக் கொடுக்கும் சக்தி வாய்ந்தவர். ஸ்வாமி ராம க்ருஷ்ணாதி அவதாரங்களை எடுத்துச் சொல்லும் போதும் பகவானுடைய சரித்திரங்களை நாம் கேட்கும்போதும் பகவானை நேரில் தரிசிப்பதுபோலவே யிருக்கிறது. உபந்யாஸஹாலில் கூடியிருக்கும் சபையோர்களைப் பார்த்து அவர்கள் எதை எப்படி விரும்பிக் கேட்பார்கள் என்று தெரிந்து காலக்ஷேபம் சொல்லக்கூடிய ஸ்வாமி இவர் ஒருவரே; “ஒருவரேதான்” என்று அடியேன் உறுதியாக நிரூபிக்கத் துணிவுடையேன். இப்படிப்பட்ட ஸ்வாமி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இப்பூமண்டலத்தில் திடகாத்திரத்துடன் எழுந்தருளியிருந்து நம்மை எல்லோரையும் உஜ்ஜீவிக்கும்படி செய்யவேண்டும் என்று ஸ்ரீ பேரருளாளனையும் பெருந்தேவித்தாயாரையும் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

**P. B. அனந்தாசார்யர்,**  
அட்வகேட்,

200, தம்புசெட்டித் தெரு,  
சென்னை-1.

உபய வேதாந்த ப்ரவர்த்தகராயம். அஸ்மதஸாதாரண ஸ்வாமியாயும், ஜகதாசார்ய ஸிம்மாஸூத்திரபதியாயும், பல பிருதுசளுடன் விளங்கும் ஸ்ரீமான் காஞ்சி பிரதிவாதி பகவதம் நம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் எண்பத்தேழாவது திருநகரத்திர பூர்த்தி வைபவத்தில், அன்பர்கள் மூலமாகப் பிரசுரமாகும் மலருக்கு, பகவத் விஷயம் கற்றறியாது லௌகீகத்தில் வழக்கறிஞரை உழுவும் P. B. A. தாஸூன அடிபனைபம், அன்பர்களின் கோஷ்டியிலே சேர்த்து கட்டுரையொன்று எழுதித் தரும்படி நமது ஆப்தரான ஸ்ரீமான் வி. என். தேவனாதன் அவர்கள் விரும்பியபடி இதை எழுதலானேன்.



சென்னைவாஸிகளான பல மஹநீயர்களின் அழைப்புக்கிணங்கி 1931ஆம் வருஷத்தில் இம்மாநகரில் தொண்டை மண்டலம் உலாசாலை முதலிய இடங்களில் உபந்நியாஸம் செய்வதற்கென்று எழுந்தருளிய நம் ஸ்வாமியின் அருமை பெருமை களை நேரில் அனுபவிக்க நாற்பது வருஷங்களாக அடியேனுக்கு பாக்கியமிருந்தாலும் சுமார் இருபது வருஷகாலமாகத்தான் அதிகமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதேபோல் ஸ்வாமியிடம் அடிக்கடி கலந்து பேச அவகாசங்கள் நேரவேண்டி அவரையே பிரார்த்தித்துக் கொள்கிறேன். இதல் காணும் குற்றங்களை நீக்கி நற்றங்களைக்கொள்வாராக. பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்குள்ளான அடியேனது அநுபவங்களை இங்கு சிறிது விநுனாபிக்கிறேன்.

அடியேன் சென்னை முத்தியாலுபேட்டை ஸ்ரீவேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமிதேவஸ்தானதர்மகர்த்தாவாக இருக்கையில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் 1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றபோது பல வித்வான்களிடையே நம் ஸ்வாமி திலகமாய் வீற்றிருந்து, உவந்தருளிய உபந்நியாஸ விஷயமும், அந்த ஸந்நிவேசமும நினைக்கும் போதெல்லாம் கண்முன் தோன்றி மறைகின்றன. அடுத்தபடி 1970ம் ஆண்டு நவம்பர் மாதம் அடியேனது 70 பிராயப் பூர்த்தி விழாவில் குழுவினர் அழைப்புக்கிணங்கி, அடியேனைக் கௌரவித்துப் பொன்னாடை போர்த்தியருளி மங்களா சாஸனம் செய்ததும் மறக்கவொண்ணாதது. அதுமுதல் வருஷவாரி மார்கழி மாதம் ஸ்வாமியின் திருப்பாவை உபந்நியாஸங்களுக்குப் பெருப்பாலும் சென்று ஈடுபட்டு சிரவணனந்தம் அடைந்து வருகிறேன்.

1972 ம் ஆண்டு மே மீ முதல்தேதியிலிருந்து 9 நாட்கள் ஸ்ரீபகவத்கீதை பிரவசனம் ஸ்வாமிசெய்யுமாறு அதைக் கண்ணன் ஸந்நிதியில் அடியேன் ஏற்பாடு செய்து தினசரி தத்வார்த்தங்களைக் கேட்டறிந்து ரசிக்க ப்ராப்தமாயிற்று. அப்போது ஸ்வாமி தம் திருவாக்கால் வர்ஷித்த கீதாஸார விஷயங்களை அடியேன் அதற்கு முன்பாவது பின்பாவது யாரிடமும் கேட்டதில்லை. அந்த உபந்நியாஸங்களை ச்ரவணம் செய்ய வந்து திரண்ட பக்தர்வெள்ளம் கணக்கிட இயலாது. திருப்பாவை ஸதஸ்ஸுகளிலும், ஸ்வாமி உபந்நியாஸத்தின் தனிச்சிறப்பையும் அவரீ இரண்டுமணிகாலம் அநாயாஸமாக ஆற்றும் சொற்பொழிவின் பொன்மொழிகளையும் கேட்டு அனுபவித்த ஆஸ்திக மக்கள் பல்லாயிரவர்; சென்னை உயர்நீதிமன்ற நிபாயாதிபதிகள் பலரும் ஸ்வாமியின் உபந்நியாஸங்களைக்கேட்டு மகிழ்வர்.

பிரதிவாதிக்குப் பயங்கரரான இந்த ஸ்வாமி அடியேன் போன்ற இதவாதிகளுக்கு வெகு சுலபர். இவரது ஸௌசீல்யஸௌலப்ப குணவிசேஷங்கள் அபரிமிதம். லௌகிக—ஸ்வாதிக—பாமர — பண்டித—யுவ—வயோதிகர் என்னும் வாசியின்றியாவரும் ஸ்வாமியிடம் நெருங்கி உரையாடி இன்பம் பெறுகின்றனர். அவரவருக்குத்தக்கபடி ஒருநீராகக் கலந்து பரிமாறும் பாங்கு ஆச்சரியமானது.

ஸ்வாமியின் மேதாவிலாசத்தையும், கவிதா சாதுர்யத்தையும், சொல்வன்மையையும், எழுத்து வல்லமையையும் விரிவாக எழுதத்தொடங்கினால் முடிவுகாண வேண்டியாது. ஸ்வாமியைப்போல் பல நூற்றுக்கணக்கான க்ரந்தங்களை வியாக்யா



னங்களோடு எழுதி அச்சிட்டு யாவரும் வாசித்து உஜ்ஜீவிகுமாறு விநியோகித்து வரும் தனிப் பெருமையும் அபார சக்தியும் யாருக்கும் இரா தென்றால் இதை மறுப்பாருண்டோ? ஸ்வஸ்கிருதம், தமிழ், தெலுங்கு பாஷைகளில் நாளொன்றுக்கு சுமார் 50 பக்கங்களுக்குக் குறையாமல் தானே எழுதுவதாகவும், 5 மணிநேரமே விசீராந்திக்குத் தமக்கு அவகாசம் போதும் என்றும் சுவாமியே ஸாதிககக கேட்டிருக்கிறேன். நியாயத்துக்கும், சாஸ்திரத்துக்கும், ஆழ்வாராசார்யாசனின் ஸூஸூக்திகளுக்கும் விரோதமாகவோ குதர்க்கமாகவோ யார் எது எழுதினாலும் பேசினாலும் உடனே கண்டனம் எழுதீயே தீருவர். இது ஆஸ்திக வலகம் முழுதுமறிந்த விஷயம். இம்மாதிரியான சமயங்களில் ஸ்வாமி சீற்றமும் ஆவேசமும் மேற்கொண்டு உண்மையையும், நியாயத்தையும் சாதிப்பதில் சமர்தர் என்பதைச் சொல்லாதவர்களில்லை. இவ்வித வலயங்களில் அரைது துணியும் தாக்கூண்டியமின்மையும் போற்றத்தக்கன. அடியேனே இம்மாதிரியான சில சந்தர்ப்பங்களில் ஸ்வாமி எடுத்துள்ள நடவடிக்கையை நேரில் அனுபவித்து ஆமோதித்தும் இருப்பதால் மனமார இதைத் தெரிவிக்கிறேன்.

பெறிக, ஸ்வாமியைப் பலர் அவதார புருஷராகவே பாவித்து வணங்குகிறார்கள். சிலர் ஸூராமாநுஜரின் புனரவதாரம் என்பர். மற்றும் சிலர் ஸூரணவாள மாமுனிகள் இவர்பால் ஆவிர்பவித்துள்ளார் என்பர். இதன் அடிப்படையையும், கருத்தையும் யோசிக்கும்போது ஸ்வாமி தெர்வீகத்தன்மை வாய்ந்தவர் என்பதில் ஐயமில்லை. பன்னிரண்டு பிராயத்திற்குள்ளேயே நாலாயிரதிவ்ய பிரபந்தங்களையும் ஸாஹித்யங்களையும் பூர்த்தியாய் திருத்தகப்பனாரிடம் அதிகரித்த உணர்ந்த பஹா மேதாவியாய் விளங்கினார். பதினான்காவது வயதிலேயே ஸ்வாமியின் திருத்தகப்பனார் திருநாட்டுக்கெழுந்தருள், பிறகு ஸூகாதி அனந்தாச்சார்யர் ஸ்வாமி என்று பிரக்யாதி பெற்ற மஹானிடம் குருகுல வாஸமிருந்து ஸகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவுடன், அவர் முன்னிலையிலேயே பிரவசனம் செய்ய ஆரம்பித்தார் என்பது பிரசித்தம். தமது மாதாபஹுஸ்வாமியிடம் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் கற்று மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் குழுவின "செந்தமிழ்ச்செல்வர்" என்ற விருதையும் பெற்றார். இருபத்திரண்டு வயதுக்குமேல் வேதமும் ஓதித் தேர்ச்சி பெற்றதுடன் வேதவேதாந்த பாடசாலையும் ஸதாபித்தார் இப்பஹானு பாவர். ஸூகாஞ்சீ ஸன்னிதிவீதியில் ஸூநம்பிள்ளை சந்நிதியை ஸதாபித்து நித்தப்படி ஸைவசாத்துமுறைகள்நடக்க ஸ்வாமி ஏற்பாடுசெய்திருப்பதுயாவருப அறிந்ததே. ஸூகாதி ஸ்வாமி நடத்திவந்த மாதாந்த ஸ்வஸ்கிருத பத்திரிகையை நம் ஸ்வாமியிடம் அந்த ஸ்வாமி தன் வயோதிக காலத்தில் ஒப்புவித்ததையே வியாஜமாகக் கொண்டு பல பாஷைகளிலும் "ஸூராமாநுஜன்" போன்ற மாதாந்தப் பத்திரிகைகளைப் பிரசுரம் செய்ய ஆரம்பித்து இடையறாமல் முப்பது வருஷங்களாக நடத்தி வருவது நாடறிந்ததே. இவைகளையெல்லாம் மனத்தில் நிறுத்தி யோசிகுமளவில் ஸ்வாமிக்கு அபாரசக்தி பகவத் கடாசூத்தினால் உண்டாயிற்றென்றேதீர்மானிக்கலாம்.

ஸ்வாமியின் திருவுருவ தேஜஸும், திவ்யோர்தவ புண்டரங்களும், கப்பீரப் பார்வையும், திருமுகவிலாசமும் நோக்கில் மேற்சொன்ன ஆசார்ய ஸ்வாமிகளின்



புனர்வதாரம் என்பதில் ஐயமில்லை. முக்கியமாக, ஸ்ரீகாஞ்சீ தேவராஜஸ்வாமி ஸன்னிதி முதலான திவ்யதேசங்களில் நடக்கும் ஸகல உத்ஸவங்களிலும் வாசிக கைங்கரிய செய்வதையே விசேஷ தருமமாகக் கொண்டு ஸர்வா வஸ்தைகளிலும் அன்வயிப்பது அன்னாரின் இயற்கையான குறிக்கோள். ஸ்வாமியின் தற்போதுள்ள அசக்தியையும், வயது முதிர்ச்சியையும் யாவரும் உணர்ந்திருந்தும் நாம் அவருக்குச் சிரமம் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஸ்வாமியும் தம் ஆதம் சக்தியால் எதையும் பொருட்படுத்தாமல் நம்மை உகப்பிப்பதே புருஷார்த்தமென்று கொண்டுள்ளார்போலும். அவரது அநூர்வ கண்டத்வனியும், அபாரஞாபகசக்தியும் ஸ்வாமியை விட்டகலாதிருப்பதால், தாம் தற்றதையெல்லாம் புலரறிய ஸ்ரீ எ.பெருமானாரைப்போலவே வாரிவழங்க ஸ்ரீதேவப்பெருமானே அருள் புரிவார் என்பது திண்ணம். சமீபத்தில் ஸ்வாமியின் திருப்பாலை உபந்யாஸம் கிரமப்படி சென்னை யில் விவது காலக்ஷேபமாக நடைபெற்றபோது ஒரே நாளில் (6) ஆறு இடங்களில் ஸ்வாமி அத்யாச்சரியமாய் பிரவசனம் செய்தது புலருக்கு ஞாபகம் இருக்கலாம். திருஷ்டிதோஷத்துக்கு அஞ்சி இந்த அனுபவத்தை விஸ்தரிக்காமல் நிறுத்திக் கொள்ளுகிறேன். ஸ்வாமியின் தெய்வீக சக்திக்கும் அவருக்கு நம்மீதுள்ள கருணைக்கு வேறு சான்று தேவை இல்லை.

ஸ்ரீவே ஐநாஸ ஸுதிநோ பவந்து

—4—

### நம் அண்ணா ஸ்வாமி

—A ராமானுஜாசாரி, B A

ஸ்ரீமான் ப்ர. ப. அண்ணங்கராசாரியருடைய விமர்சகர்கள் பலதிறப்பட்ட வர்கள். அவர்கள் தங்கள் தங்கள் பாண்டித்யம், ரஸிகத்தன்மை, சம்பிரதாயத்தில் ஊக்கம், மனப்பக்குவம் இவைகளை அடியொற்றி, அவருடைய குணாதிசயங்களை விமர்சிப்பது இயல்பு. இம்மறாநீடம் அடியேன் கண்டு வியக்கும் வைபவம் என்ன வென்றால் அவர் எதை எழுதினாலும் பேசினாலும் அவை உயர்நீதிமன்ற ஜட்ஜ்மெண்டைப்போல் தக்க ஆதார புரணமாயும் தர்க்கரீதியாய் மிருக்கும். அதை இல்லை செய்ய வோ மறுக்கவோ மறுக்கதனைக்கவோ யாராலும் முடியாது. "பொய்யிலாத மணவாள மாமுனி புந்திவாழி" என்று மங்களாசாஸனம் செய்வதுபோல், நம் ஸ்வாமிக்கும் "பொய்யிலாத அண்ணாஸ்வாமி திருவாக்கு" என்று விருது கொடுத்துப் பல்லாண்டு பாடுவது சாலப் பொருந்தும்.

இந்தப் பெருமைக்கு அடிப்படையான காரணம் ஸ்வாமியின் வித்யாப்பாஸத்தின் மறவிமை யென்னத் தடையில்லை. இளமைப்பருவத்திலிருந்தே ஸ்வாமி "கற்கக் கசடம்" என்ற மூதுவர் மொழியைக் கடைப்பிடித்திருந்தவர். வடமொழியிலுள்ள பலவகைப்பட்ட நூல்கள் தவிர, தமிழ் இலக்கியம் இலக்கணம், சம்பிரதாய கர்ந்தம், பூர்வாசார்ய ஸகல ஸ்ரீஸூக்திகள் வேதம் இவைகளை அத்தயன்ம் செய்யும் போது

B



மேல் புல் மேயும், ஸ்வபாவம் ஸ்வாமிக்கு அறவே இருக்கவில்லை. ஆராய்ச்சி மனப் பான்மையுடன் கசடறக் கற்றவர். இந்த ஆழ்ந்த அறிவே வித்யார்த்தி தசையிலேயே அண்ணாவை 'சூர்க்கத்திப் பரீஷை கொடுக்கத் தயாராக்கி விட்டது! கத்தியைத்தீட்டி எதிரே வைத்துக் கொண்டு 'என்னைப் பரீஷைசெய்யுங்கள்; பரீஷையில் தப்பினால் இந்தக் கத்தியால் நாக்கை அறுத்திடுங்கள், என்று சவால் கொடுத்தலென்பது உலகப் பிரசித்தமன்றோ? இந்தவயதிலுங்கூட அப்படியே கொடுப்பார். இந்த அசாதாரண ஸாஹஸம் படித்த விஷயத்தில் சந்தேகமற்ற அறிவு இருந்தால் லாபிய சாத்தியப்பட்டா தல்லவா? ஒரு பரீஷையில் வித்யார்த்தி அண்ணாவை நாச்சியார் திருமொழி முதற் பதிக்கத்தில் ஒன்பதாம் பாட்டை (தொழுது முப்போது முன்னடி வணங்கி) என்ற பாசுரத்தை எழுதிக்காட்டச் சொன்னார்கள். பரீஷைகர்களுடைய கருத்தையறிந்து அப்பாசுரத்தின் இரண்டாமடியில் முற்கூற்றை மட்டும் 'பழுதின்றிப் பார்க்க கடல் வண்ண னுக்கே, என்று எழுதிக்காட்டினார். பல பதிப்புகளில் பால்-கடல் என்று கருதி பார் கடல் என்று அச்சிட்டிருந்தது. பார் கடல் (பார் சூழ்ந்த கடல்) என்றே பெரியவாச் சான் பிள்ளை உரை வகுத்துள்ளார். பரீஷைகர்கள் 'இவரைப் பரீஷைக்க நாம் அதிகாரிகளல்லோம்' என்று பரீஷையை நிறுத்திக் கொண்டார்கள். இப்படிப் பலபல.

இக்காலத்து வித்யார்த்திகள் படிப்புமுடிந்ததும் தாங்கள் பயின்ற விஷயங்களைப் பொதுவாக இலக்கணம் முதலிய இளமைப்பாடங்களை மறந்துவிடுகிறார்கள். நம் ஸ்வாமி இந்த 87 வது வயதிலும் தமது உபந்யாஸங்களிலும், வியாஸங்களிலும் அமரம் அலங்காரம், நன்னூல், தொல்காப்பியம், பாணினியம் இவைகளின் இலக்கண சூத்திரங்களையும் திருக்குறள் முதலான செய்யுள்களையும், ஆழ்வார் பாசுரங்கள், உபநிஷத்து, வியாக்கியான பங்களிகள் போல் உரிய சந்தர்ப்பங்களில் உத்தரித்து விளக்குவதைக் காண்கிறோம். அவரவர்கள் பிரசுரிக்கும் பத்திரிகைகளில் ஸ்வாமியின் கவனத்திற்கு வரும் கட்டுரைகளில் காணும் குற்றங்குறைகளை உலகுக்கு உண்மை தெரிவதற்காக எடுத்துக்காட்டி உபகரிப்பது ஸ்வாமியின் வழக்கம் 'ஒருவர் தான்தோன்றித் தனமாக ஏதேதோ எழுதிப்போந்தால் அவர் எந்த சம்பிரதாயஸ்தராயிருந்தாலும் பிழைகளைக் கண்டிக்காமலிருக்கமாட்டார் நம் ஸ்வாமி. இதைச் சகிக்கமுடியாத சில 'வித்வான்கள்' தங்கள் சம்பிரதாயத்தைத் தாக்குவதாக ஸ்வாமியைப் பழிக்கக்கூடும். தென்னாசார்ய ஸம்பிரதாயஸ்தர்களையும் அவர்கள் எழுதுவதிலோ, சொல்லுவதிலோ பிழையிருந்தால் ஸ்வாமி கண்டிக்காமலிருந்ததில்லை என்பது உலகறிந்த உண்மை. அஸ்து.

ஸ்ரீ அண்ணங்கராசாரியருடைய குணதிசயங்களில் அவருடைய உபந்யாஸ சைலிக்கு தனிப்பட்ட ஸ்தானமுண்டு. சபையில் பேசவேண்டிய விஷயத்தை subject முன் கூட்டி அவரிடம் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. கையில் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசும் வழக்கமும் அவர்க்கு இளமையிலிருந்தே கிடையாது ப்ரவ சனமும் கங்காப்ரவாஹமோ, காவிரிப் பெருக்கோ என்னலாம்படி இருக்கும் என்று நான் சொல்லவேணுமோ? எந்தபாஷையிலும் கேட்டவர்கள் எந்தநாட்டிலு முள்ளார்கள் என்றோ? அதிசயந்தான் என்னே! இவர் சொற்பொழிவில் வியாளர், பராசாரி, வால்மீகி முதலிய ரிஷிகள், ஆழ்வார் ஆசாரியர்கள் யாவரையும் ஒருங்கே ஒரே மேடையில் ஸ்வாமியின் மூலம் கேட்டுக் களிக்கிறோம். ஸ்வாமி! ஹிந்து மதத்திற்கும் முக்கியமாக



ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கும் புரிந்திருக்கும் சேவை ஒரு மஹாபாரதம். மேதா விகள் ஸ்வாமியை ஸ்ரீவைஷ்ணவ க்ரந்தங்களின் “நடமாடும் புத்தகாலயம்” என்றும் இருபதாவது நூற்றாண்டு “ராமானுஜ திவாகரர்” என்றும் போற்றி அஞ்ஜலி செலுத்து கின்றனர். நாமும் ஸ்வாமியின் திருநட்சத்திர தினமாகிய பங்குனி விசாகம் இன்று வாழ்க இராமானுசன்; வாழ்க அண்ணாஸ்வாம்! வாழ்க ஸ்ரீவைஷ்ணவம்! என்று குரல் எழுப்பி மங்களா சாஸனம் செய்வோம்! ...

நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்.

—5—

## V. N. தேவநாதன்.

—மகிழ்ச்சி யறிவிப்பு—

213, கோவிந்தப்பநாயகன் தெரு.

சென்னை-1.

ஸ்ரீவைஷ்ணவ உலகத்தில் ‘ஜகதாச்சாரியார்’ மஹாமஹிமோபாத்யாய பிரதி வாதி பயங்கர ஸ்ரீ அண்ணாஸ்வாமிகள் திருநாமத்தைக் கேள்விப்படாதார் இல்லை யென்றே சொல்லுவேன். நமது ஸ்வாமிகள் பெற்றிருக்கின்ற அபார சகல யோக்யதை களை எண்ணிப்பார்த்தால் இவர் இப்பிறவியில் கல்விபயின்று இந்த மகாப்பெரிய யோக்யதைகளைப் பெற்றார் என்று சொல்வதற்கில்லை. நெஞ்சாலும் எண்ணமுடியாது. ஸ்வாமிகளைப்போல் அவதாரபுருஷராக பல நூற்றாண்டுகளுக்குப்பின்தான் தோன்று கிறார்கள். ஸ்வாமிகள் விஷ்ணுவின் அவதாரமே என்று உறுதியாகக் கூறமுடியும்.

ஸ்ரீ ஸ்வாமிகளுடைய பெருமைகளைப்பற்றியும் பாண்டித்யத்தைப்பற்றியும் அறி விலியான அடியேன் முற்றும் எடுத்துரைப்பது ஸாத்தியமன்று அசக்தன். அடியேனை ஆளாக்கிய எம்பெருமான் ஸ்வாமிகள் திருவடிகளின் நிழல் மூலமாகவே ஆட்கொள் வான் போலும். அடியேன் அனுபவத்தில் வரும் அனுபவங்கள் கண்கூடு. அடியே னுக்கு தாங்கமுடியாத அநேக கஷ்டநஷ்டங்கள் ஏற்படும்போதும் அடியேன் திக்கு முக்காடும்பொழுதும் ஸ்ரீஸ்வாமிகள் கனவில் அடியேனுக்கு பிரத்தியக்ஷமாகி கடா க்ஷிப்பார்கள். இந்த 15, 16 வருட காலமாக அடியேன் ஸ்வாமிகள் இடும் கட்டளை களை தவறாமல் செய்துவருவதுமட்டுமல்லாமல் ஒரு நிம்ஷெயும் அடியேன் மனத்தை விட்டு பிரியாநிலையில் ஞாபகமாகவே இருந்துவருகிறேன். அதனாலேயே அடியேன் ஆபுள் வளர்ந்துவருவதாக சத்தியமாக நினைக்கிறேன். உறுதியாகவும் கூறுகிறேன்.

அடியேன் படுக்கை அறையில் ஸ்வாமிகளின் திருவருவத்தை பெரிதாக எழுதி வைத்திருக்கிறேன். காலையில் எழுந்ததம் ஸ்வாமிகளை சேவித்து 10 நிம்ஷெயம் அவரை நினைத்து ஜபம் செய்துவிட்டபின்புதான் மற்றக் காரியங்களை முடித்துப் பெருமாளிடம் பாசுரங்களை ஸேவிப்பேன். இன்றளவும் அப்படியே நடக்கிறேன். அடியேனுக்கு கண்கண்ட பெருமாளாகவும். இராமானுஜராகவும் கனவிலும் நனவிலும் கடா க்ஷித்து வருவதால்தான் என் குடும்பம் க்ஷேமத்துடன் இருக்கிறது என்று பிரமாணத் தின் பேரில் சொல்லுகிறேன். ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிகளை என் பிள்ளைகள் மானசீகமா கவே தியானம்செய்து அடிக்கடி தான்காணும் கனவுகளை சொல்லுவார்கள். ஸ்ரீஸ்வாமி



களை ஸேவிக்க அடியேன் காஞ்சி செல்வேன் ஸேவிப்பேன் ஸ்வாமிகளின் முதல் கேள்வி—குடும்பகேடும், பிள்ளைகள் நலம்தானா? என்பதுதான்.

நமது ஸ்வாமியின் வாழ்க்கையில் நடந்த அநேக நிகழ்ச்சிகளில் அற்புத நிகழ்ச்சியைச் சுருக்கமாக வெளியிடுகிறேன்.

40 பக்கங்கள் [D/C 1க்கு 4 பக்கங்கள்] கையால் எழுதியது (manuscript matters) அச்சகத்துக்கு எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அது தற்செயலாக காணாமல் போனது திரு கண்ணப்ப முதலியார் என்பவர் ஸ்ரீஸ்வாமிகளுக்கு (கம்பாள்டர்) வேலை பார்ப்பவர் ரத்தினம் அச்சகம், branch 55, திருப்பள்ளித் தெருவில் இருந்துவந்தது.

Manuscript காணாமல் போனதை சொல்லி வேறு 40 பக்கங்கள் எழுதி வாங்கி வந்து கம்போஸ் செய்து திருத்திவந்தபின் அச்சில் ஏற்ற பேப்பர் எடுத்தபோது அதனுள் பழைய manuscript இருக்க, இரண்டையும் ஒத்துப்பார்த்தபோது பக்கத்திற்குப் பக்கம் எவ்விதமான மாற்றமும் இல்லாததுகண்டு திரு கண்ணப்ப முதலியார் கண்கலங்கிவிட்டார். நமது ஸ்வாமிகள் எது எழுதினனும் அதற்கு copy வைத்துக்கொள்வது பழக்கமில்லை. இந்த விஷயத்தை அடியேனும் திரு கண்ணப்ப முதலியாரும் பலதடவை பலர்முன் பேசி ஸ்வாமிகளின் அபார ஞானம், ஆச்சரியமான உபந்யாஸ சக்தி இவைகளைப்பற்றியே பேசிப் பொழுதுபோகும் எங்களுக்கு.

நமது ஸ்வாமிகள் வடநாடு யாத்திரை பலகால் சென்றிருக்கிறார்கள். அடியேன் மூன்று தடவை அவர்களுடன் சென்றிருக்கிறேன். ஸ்வாமிகளுக்கு ஒவ்வொரு ஜங்ஷன்களிலும் மாலை மரியாதை பால் பழவகை இவைகளுடன் வந்து சேவிக்கும் பக்தர்கள் ஏராளம். ஸ்ரீ ஸ்வாமிகள் புறப்பட்டது முதல் போய்ச் சேருமிடம்வரையில் (அதாவது பப்பாய், டில்லி, அலஹாபாத்வரை) எந்த ஆகாரமும் பால் பழம் தண்ணீர் கூட அருந்தாமல் ஊர்சேர்ந்தபின் ஸ்நானவகைகள் எல்லாம் முடிந்தபின்புதான் ஆகாரம் எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்துவருவது ஆச்சரியம். நடுவழியில் வரக்கூடிய பால் பழவகைகள் எல்லாம் கூடப்போன எங்களுக்குத்தான் யோகம்.

ஸ்ரீ ஸ்வாமிகளின் திருவருளால் உடன் சென்ற 16 பக்தர்களுக்கும் பால் தயிர் பழம் வகைகளும், இடவசதியும் தாராளமாகக் கிடைத்தது. ராஜ்யோகமென்றே சொல்லலாம். பரோடா மஹாராஜா கொடுத்த வரவேற்பு மாலைமரியாதை பழம் வகை ஏராளம். கொட்டும்பனியில் மஹாராஜா அவர்களே காத்திருந்து ஸ்டேஷனுக்கு வந்து அழைப்புத்தந்து அழைத்துக்கொண்டு போனார்கள். 15, 20 நாட்கள் சுற்றுப் பயணம் படித்து சென்னை வந்து சேரும் வரையில் இந்திரலோகத்திலிருந்து வந்ததாகவே நினைக்க வேண்டியதாய் இருந்தது. ஹரித்துவார் போய் சேர்ந்தோம் அவ்விடம் உள்ள மஹந்த்களும், பக்தர்களும், மார்வாடிகளும், குஜராத்திகளும், ஏழை எளியோர், தனவந்தர் முதல் ஸ்வாமிகளை வந்து சேவித்துக்கொண்டு பால், பழம், மாலை மரியாதைகளுடன் செய்த சம்பாவனைகள் ஏராளம்.

ஹரித்துவார் போய் இறங்கியதும் போஸ்ட் ஆபீஸுக்குச் சென்று போஸ்ட் வாங்கிவரும்படி சுவாமிகள் உத்தரவிட்டார்கள். அடியேனும், (Free India Editor) திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அந்த ஊர் போஸ்ட் ஆபீஸில் ஸ்ரீ சுவாமிகள் வந்த



திருக்கும் செய்தியைக்கூறி போஸ்ட் இருக்கிறதா என்று கேட்டபொழுது 'ஆம் இருக்கிறது' என்று கூறி போஸ்ட் ஆபீஸில் உள்ள அனைவரும் ஸ்வாமியை ஸேவிக்கப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

ரிஷிகேசத்திலும் ஏராளமான பக்தர்கள் சேவிக்க வந்துவிட்டார்கள். சுவாமி சித்பவானந்தர் மடத்தினர் நமது ஸ்ரீ ஸ்வாமிகளை அமோக வரவேற்புடன் வரவேற்று மாலைமரியாதைபுடன் ஸம்பாவனை செய்தார்கள். திரும்பும்பொழுது ஸ்ரீஸ்வாமிகளுக்கு வந்த சம்பாவனைகளின் மொத்தத் தொகையில் சுமார் ரூபாய் 2500 இருப்பு இருந்ததை ஸ்வாமிகளிடம் அடியேன் கூறினேன். மொத்தபணத்திற்கும் ரகவாரியாக சால்வைகளும் துப்பட்டாக்களும் கடையில் எடுத்துக்கொண்டுவரும்படி ஸ்ரீஸ்வாமிகள் கூறினார்கள். அதன்படி எடுத்துவந்தோம். இவ்வளவும் எதற்கு? ஸ்ரீஸ்வாமிகள் என்னசெய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தோம். நெடுகிலும் சேவிக்கவந்த மஹந்துகளுக்கும், சேவிக்க வந்த பக்தர்களுக்கும் பரிசளிப்பாக வாரிவழங்கியதையும் மீதம் உள்ளதை சென்னைக்கு வந்தபின் சிலருக்கும். காஞ்சியில் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் கொடுத்தார்கள். கொடுப்பது புத்தகங்களாகவோ, சால்வைகளாகவோ, பணமாகவோ. சுவாமிகளை கொடைவள்ளல் கர்ணன் என்றேகூறுவேன். எவ்வளவோ புத்தகங்களை கேட்பவர்களுக்கு ஸ்ரீஸ்வாமிகள் வாரி வழங்கி வருகிறார்கள் இன்றளவும்.

ஸ்ரீஸ்வாமிகளை அலஹாபாத் யூனிவர்ஸிட்யிலிருந்து மிக வலுக்கட்டாயமாக மூன்று முறை வற்புறுத்தி அழைத்தார்கள். ஸ்ரீஸ்வாமிகள் புறப்பட்டபோது அடியேனும் உடன் போயிருந்தேன் அலஹாபாத் யூனிவர்ஸிடி மூலம் அப்போதிருந்த உபஜனாதிபதி தலைமையில் வரவேற்பு நடந்தது. மாலை மரியாதை பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்றனர். பக்கத்து கிராமங்களில் கேள்வியுற்ற பொதுமக்கள் திரள்திரளாக வந்து கொண்டேயிருந்தார்கள். யூனிவர்ஸிடி பெரிய ஹால் முழுவதும் நிரம்பிவிட்டது வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள் வெளியிலும் மைக் அரேஞ்சு மென்ட்ஸ் செய்யப்பட்டிருந்தது. சுமார் 5000 ஜனங்கள் இருக்கலாம் என மதிப்பிடலாம். ஹாலின் உள்ளே மகந்துகளும், பேராசிரியர்களும், மாணவர்களும், மந்திரிமார்களும் நிரம்பியிருந்தனர்.

ஸ்ரீ ஸ்வாமிகள் தாம் எடுத்துக்கொண்ட Subject 'அனுவிற்சுள் சமுத்திரம்' என்ற தலைப்பில் சமஸ்கிருத மொழியில் உபன்யாசம் Pin crop silent ஆக மக்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். ஸ்ரீ ஸ்வாமிகள் உபன்யசிக்கும் பொழுது ஆச்சரியப்படும்படியாகவும், அதிசயப்படும்படியான சொற்பொழிவுகளையும் கேட்ட அவ்வளவு மக்களும் கைதட்டி ஆரவாரம் செய்தது வாணப்பிளக்குமளவு பேரொலியாக இருந்தது. அடியேனால் அதனை அனுபவிக்க முடியாத காரணம் சமஸ்கிருதம் தெரியாததனால். முடிவாக உபன்யாசம் முடிந்தபின் ஸ்ரீஸ்வாமிகளுக்கு மஹாமஹிம உபாத்யாய பட்டம் கொடுத்து சால்வை போர்த்தி Chequeம் கொடுத்தார்கள். இவ்வைபவம் உபஜனாதிபதி தலைமையில் நடந்தது.

அலஹாபாத்தில் ஸ்ரீஸ்வாமிகள் அனுமதி இல்லாமல் பல இடங்களில் உபன்யாசத்திற்கு ஏற்பாடுசெய்திருந்தார்கள் பலர் அடியேனிடமும் வந்து கேட்டுக்கொண்டார்



கள் அப்படி ஸ்ரீஸ்வாமிகள் ஒப்புக்கொண்டிருந்தால் ரூபாய் பல ஆயிரம்வரையில் சம்பாவினைகள் வந்திருக்கும். அதுசமயம் காஞ்சி தேவராஜபெருமாளுக்கு உற்சவாதிகள் இருந்த சமயமாதலால் முடியாது என்று ஊருக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

ஸ்ரீஸ்வாமிகளுடன் அடியேன் சென்று நிகழ்ந்த சம்பவங்களும் அடியேன் கண்ட கண்கொள்ளாக் காசுகளும் ஒரு ராமாயணமாகவே எழுதலாம்.

கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு என்பார்கள். செல்லுமிடமில்லை ஸ்வாமிகள் செல்லாத இடமெல்லாமிருந்தும் சிறப்பும் மாண்பும், மரியாதைகளும் அவரைத் தேடிக்கொண்டு வருவதைப் பார்த்ததில் வடநாடு பூராவும் ஸ்வாமிகளிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் குடிகொண்டிருக்கிறது என்று அடியேனுக்குத் தெரிய வந்தது. 1975வது வருடம் பிப்ரவரி மாதம் என்ற ஞாபகம். ஒரு சனிக்கிழமை இரவு அடியேன் கனவு ஒன்று கண்டேன். காஞ்சியில் கீழண்டை வீதி வழியாக அடியேன் மணி காலையில் நடந்து போகிறேன். 30 பேர்கள் கொண்ட ஒரு கூட்டம். அதாவது 12 முதல் 15 அடி உயரம் 4 அடி அகலம் கறுப்பு நிறம் 3 வரிசையாக கிழக்கிருந்து மேற்காக வருகிறார்கள். அடியேனைக் கண்டதும் தலைவனாக உள்ளவன் கேட்பது; “அண்ணங்கராசாரியார் மாளிகை எங்கே?” என்று. அடியேன் சொல்வது; “அது எங்கே எனக்குத் தெரியாது” என்ன. தெரியாதா? என்று முறைப்பாகப் பார்த்துவிட்டுக் கூட்டம் நகருகிறது. மேலே கேளுங்கள்.

அடியேன் கிழக்கே வருகிறேன். பின்னும் ஒரு ஆள் என்பின்னே ஓடிவந்து கையைப் பிடித்து உனக்குத் தெரியாமல் இருக்காது எங்கே வீடு என்ற கேள்வி; நான் கோபமாக கையைவிடு எனக்குத் தெரியாது என்கிறேன். அதில் பெரிய ஆளாக வந்தவன் சரி விட்டுவிடு என்று போகிறார்கள். உடனே விழித்துக்கொண்டேன். ஞாயிறு காலை 4 மணி இருக்கும் கொஞ்சம் நேரம். எழுந்து அமர்ந்து மறுபடியும் படுத்தேன். காலை சுமார் 7 மணிக்கு எழுந்து ஸ்நானம் செய்து பூஜை முடித்தேன். அண்ணாமலை நாடார் என்பவருக்கு போன் வந்தது. ஸ்ரீஸ்வாமிக்கு உடல்நிலை சரியில்லை. தேவநாதனிடம் சொல்லவும் அவர் போனில் கிடைக்கவில்லை என்பதாக வந்ததைக் கூறினார். அவர்வந்துசொல்ல உடனே காஞ்சிக்குச் சென்றேன். ஸ்ரீஸ்வாமிகள் படுத்த படுக்கையில் இருக்கிறார்கள். ஜ்வரம் 106 டிகிரி என்று டாக்டர் சொல்லி விட்டு 24 மணிநேரம் பார்ப்போமென்று சொன்னதாகத் தெரியவந்தது. அன்றிரவும் அங்கிருந்தேன். காலை எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஸ்ரீஸ்வாமி படுத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தேன். மணி 10 ஆயிற்று ஸ்ரீஸ்வாமி அதுவரை பிரக்னை இல்லாமல் இருந்தார்கள். அங்கே மணி அடிக்கக்கூடிய கெடிகாரம் எதுவும் கிடையாது அப்பொழுதுதான் சற்று உடல் அசைவு ஏற்பட்டு ‘யாரது?’ என்று மெல்லிய குரலில் கேட்டார்கள். அடியேன் தேவநாதன் என்றேன் மணி என்ன 10 இருக்குமா? என்றார்கள். அங்கிருந்த அவ்வளவு பேருக்கும் ஆச்சரியமாகப் போய் விட்டது. அப்பொழுது மணி 10 தான். இது நிற்க. 1977ம் வருஷம் டிசம்பர் மாதம் சென்னையில் திருப்பாவை காலக்ஷேபம் நடந்து கொண்டிருக்கிறது. 10 நாட்கள்தான் நடந்தது. ஸ்ரீஸ்வாமிக்கு திருமேனி கவலைக்கிடமாயிருந்து பக்தர்களின் பாக்கியவசத்தால் தேறிற்று.



பல வித்வான்களும் மகான்களும் ஆங்கிலம் படித்த மெதாவிசுளும் ஸ்ரீஸ்வாமிகளைப்பற்றி விசேஷமாய் விமர்சிக்கத்தகுந்தவர்கள் இருக்கும்போது, அடியேன் ஸ்ரீஸ்வாமிகளைப்பற்றி எழுதுவதற்கு எந்தவிதயோக்கியதையும் அடியேனுக்கில்லை அவர் இடம் கட்டளையைத் தலைமேல் சுமந்து கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகின்ற இந்த 25 வருஷகாலமாக ஸ்வாமிகள் திருவடியை அடியேன் அன்பு பக்தியுடன் பற்றிப் பழகி வந்த பழக்கத்தில் கண்ட அனுபவங்கள் சிலவற்றைத் தான் எழுதி முடித்தேன்.

அடியேன் அன்பு சிரத்தையுடன் சேகரித்த இந்த மலரை ஸ்ரீஸ்வாமிகள் திருவடிகளில் சமர்ப்பித்து நிற்கிறேன். ஸ்வாமிகள் பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து எல்லோரையும் உய்விக்குமாறு பெருந்தேவித் தாயாரையும் தேவப்பெருமானையும் வணங்கி வழிபடுகின்றேன்.

—6—

## கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி

—ரமணியன்.

சில மாதங்களுக்கு முன்னால் சென்னை டெலிவிஷனில் ஒரு ப்ரவசன நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அரைமணி நேரத்துக்கு ஏற்பாடாகியிருந்த அந்த சக்கதா காலட்சேபத்தைப் பலபேரும் கண்டு கேட்டு மெய்மறந்து இன்புற்றுக்கொண்டிருந்தார்கள். உபயாசகருக்கும் சரி, அவர் வாக்கைச் செவிமடுத்துக்கொண்டிருந்த ரஸிகப் பெருமக்களுக்கும் சரி, காலம் கடந்ததே தெரியவில்லை. அவர் மெய்மறந்து சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாரும் சுற்றம் சூழல் என்கிற பிரக்கையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அன்னாருடைய தீவ்ய வாக்கின் அர்த்தம், த்வனி, லாகவம் இவை எல்லாரையுமே ஓர் அபூர்வமான கட்டுக்கள் வைத்து மயக்கிக் கொண்டிருந்தது. சட்டென்று ப்ரவசனம் நின்று விட்டது! சொல்லிக் கொண்டிருந்த விஷயம் ஓர் இடத்தில் முற்றுப்பெறாமலேயே நிறுத்தப்பட்டுவிட்டதுபோன்று தோன்றியது. நான் திடுக்கிட்டு சுயப்ரக்ஷை அடைந்தேன். இது காலப்ரியந்தம் பெய்துகொண்டிருந்த மதுவர்ஷம் நின்று போனாற்போல ஒரு ஆதங்கம். ஏமாற்றம் நிறைவின்மை. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நாலு நாட்களுக்குப் பின்னால் டெலிவிஷனில் இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்கிற ரஸிகர்கள் எழுதும் கடிதங்களை வாசிக்கிற நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியின்போது பலப்பல ரஸிகப் பெருமக்கள் முன்னால் நடந்த சக்கதா காலக்ஷேபத்தைப்பற்றிக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதியிருந்தார்கள். கடிதம் எழுதியிருந்த எல்லாருமே என்னைப்போல் ஏமாற்றம் அடைந்தவர்கள்தாம். “அதெப்படி நிகழ்ச்சியைப் பாதியில் நிறுத்தலாம்?” என்று சிலபேர் சாடியிருந்தார்கள். “மிகப் பெரியவர் ஒருவர் காலக்ஷேபம் நிகழ்த்துகிறார். எல்லாரும் ஸ்வய ஞாபகமே இன்றிக் கேட்கிறோம். அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் பத்து நிமிஷ அவகாசம் தந்தால் என்ன? ஏன் பாதியில் நிறுத்திவிட்டீர்கள்?” என்று பலபேர் கடிந்து எழுதியிருந்தார்கள். அடடா! எத்தனைபேர்! டெலிவிஷன் நிலையத்தார்கள் நன்றாக அகப்பட்டுக் கொண்டார்கள். என்ன பதில் சொல்லப் போகிறார்கள் பார்க்கலாம் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் இரண்டு நிமிஷம் அவகாசம் கொடுங்கள் முடித்துவிடுகிறேன் என்று ப்ரவசனம் நிகழ்த்தியவர் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டியும் கூட டெலிவிஷன்



நிலைபத்துக்காரர்கள் அவகாசம் தராதது தவறு என்றும் சிலர் கோபத்துடன் எழுதியிருந்தனர். எல்லாக் கடிதங்களையும் படித்து முடித்து விட்டுத் தொலைக் காட்சிக்காரர்கள் பதில் சொன்னார்கள்—“அன்று பிரவசனம் நடந்து கொண்டிருந்தபோது அதை நிகழ்த்தியவர் மெய்மறந்து சொல்லிக்கொண்டிருந்தார். அரை மணி நேரம் என்று ஏற்பாடாகியிருந்த அந்த நிகழ்ச்சி அதற்குமேலும் இரண்டு நிமிடம் நீடித்து விட்டது. அதை அவருக்குத் தெரிவிப்பதற்காகவேண்டி, நிலையத்து அமைப்பாளர் தரையோடு தரையாகப்படுத்த ஊர்ந்து சென்று அன்னாரின் கால்களைத் தொட்டார். அவர் சட்டென்று சுயநினைவுக்குவந்தார். நிலையத்தார் இரண்டு நிமிடம் அதிகமாகி விட்டதை சைகையால் உணர்த்தவும் ‘இரண்டு நிமிடம் அதிகமாகிவிட்டதா?’ என்கிற பாவனையில் இரு விரல்களை உயர்த்தி வினவியபடியே அத்துடன் ப்ரவசனத்தை முடித்துக்கொண்டுவிட்டார் அவர். நாங்கள் பாதியில் நிறுத்துவோமா?” என்று நிலையத்தார் பதில் சொல்லியிருந்தார்கள். கேள்விகேட்ட நேயர்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது.

அவ்வளவு நேயர்களையும் கவர்ந்திழுத்துக்கொண்ட அந்தப் பெரியவர் யார்? என்று நான் சொல்ல வேண்டுமா என்ன? அவர் தான்—பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகள். என்பத்தேழு வயதுக்குரிய குரலா அது? கணீர்என்னும் வெண்கலத்வனி! மிகவும் ஸ்வாரஸ்யமான உபாக்கியானங்கள். இடையிடையே நகைச்சுவை. அந்தத் துணுக்குகளைச் சொல்லுசையில் தாமே அவைகளை ரசிக்கிறதால் முகத்திலே ஏற்படுகிறவிகசிப்பு. பாசுரங்கள்லிருந்து ஆங்காங்கேமேற்கோள்கள்

ஸ்வாமி ளின் பேச்சைக் கேட்கும்போது ஒரு ஸங்கீதக் கச்சேரி கேட்கிற அனுபவம் ஏற்படும். பிசிறில்லாத அப்புதமான சங்கீதம். சுநாதத்தின் உச்ச எல்லை. காலத்துக்கும் லயத்துக்கும் கட்டுப்பட்டு ஒவ்வொரு சொல்லும் ளெளிப்படும். அந்த சங்கீத சாகரத்திலே எல்லாரும் குளிக்கலாம். களிக்கலாம். இத்தனை வருடங்களாய் ஸ்வாமிகள் ஆற்றிவரும் பணிக்கு நல்ல ப்ரயோஜனம் ஏற்பட்டிருப்பதை நாம் கண்டாகப் பார்க்கலாம். இப்போதைய ஸ்வாமிகளுக்கும் யுவதிகளுக்கும் பக்தியிலே ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. வேறு நானாவிதமான அசத்தான விஷயங்களிலே ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் இப்போது பகவத் விஷயத்தில் சசிருசிகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள் பக்தி சம்பந்தமான புஸ்தகங்களை இப்போது வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் ஸ்வாமிகளும், அவரைப்போன்றவர்களும் இடைவிடாது நடத்திவருகிற ஆன்மீக வேள்விதான். அப்போதைய காலம் ஒரு மயக்கமான காலமாக இருக்கிறது. “இதுவா-அதுவா”? என்கிற குழப்பம் எல்லாருக்கும், எல்லா விஷயத்திலும் எங்கேயும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த மயக்கத்தைத் தீர்க்க ஸ்வாமிகளது ப்ரவசனங்களும், ப்ரசுரங்களுமே உதவபுடியும் அவைகளோ, குழப்பம் மணங்களைத் தெளியவைத்து, போகவேண்டிய சரியான பாதை எது என்பதைச் சுட்டிக்காட்டி, நஸ்தழிப்படுத்த வல்லவையாகும்.

ஒரு வழிகாட்டி, ஒரு ஆசார்யன், ஓர் ஆசான் இப்போது மிகவும் அவசியமாக தேவைப்படுவதால் ஸ்வாமிகளுடைய டணக்கு இது மிகவும் ஏற்புடைய காலமாகும். பன்னெடுங்காலம் நமக்கு உற்ற துணையாய், கலங்கரை விளக்காய் ஸ்வாமிகள் விளங்கிவர வேண்டுகிறேன்.



## உபந்யாஸ கண்டரவம்

(ஸ்ரீமதுபயவே. R. V. சேஷாத்ரி ஐயங்கார். அட்வகேட். சென்னை.)

லோகமான்யரான நம் காஞ்சீ ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிக்கு, பலவாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் ப்ரடல வித்வான் ஸ்ரீ மெய்யபய்ய யங்கார் ஸ்வாமி “உபந்யாஸ கண்டரவம்” என்ற ஒரு பிருதை வழங்கினார். “உபந்யாஸம் செய்வதில் தலைசிறந்தவர்” என்பது அந்த பிருதின் தேர்ந்தபொருள். சமூர் முக்கால் நூற்றாண்டு காலமாக நம் ஸ்வாமியின் உபந்யாஸங்களை நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பல மொழிகளில்கேட்டு ஆனந்தித்து வருகின்றனர். நம் ஸ்வாமியின் அபாரமான உபந்யாஸ சக்தியின் சில அம்சங்களை இங்கு விமர்சிப்போம்.

ஸ்வாமி ஒரு மாமேதை; அவருடைய ப்ரதிபை ஒரு ரத்னத்தைப்போல் பஹு முகமானது. ரத்னத்தின் ஒவ்வொரு முகமும் ஒளியை இழுத்து ப்ரதிபலிப்பதுபோல், ஸ்வாமியின் ப்ரதிபையும் பல்வேறு விஷயங்களைக் க்ரஹித்து உபந்யாஸத்தின் மூலம்கேட்போர் பிரமிக்கும்வண்ணம் வெளியிடும் இயல்பையுடையது. ஏராளமான நூல்களைக்கற்று, மனத்தில்தரித்து, உபந்யாஸங்களின் வாயிலாக விஷயங்களை வாரிவழங்கும் தன்மை நம் ஸ்வாமிக்கே அஸாதாரணமான சக்தியாயமைந்துள்ளது.

மேனாட்டு இலக்கிய வல்லுநர்கள் அறிவியலை சாஸ்திரம் (ஸயன்ஸ்) என்றும், கலை (ஆர்ட்) என்றும் இருபெரும்பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். சாஸ்திரம் என்பது விஷயங்களைப் பலவாறாகப் புடிந்தமட்டும் பிரித்து அவற்றின் நுட்பங்களை ஆராய்ந்தறிதும் பாங்காகும். இப்பாங்கை அனலிசிஸ் (analysis) என்பார்கள்; இச்சொல்லுக்கு ‘பிரித்தல்’ என்று பொருள். கலை என்பது பல விஷயங்களை ஒன்று சேர்த்து அச்சேர்க்கையின் ரஸத்தை யனுபவிக்கும் பாங்காகும். இப்பாங்கை சிந்திசிசிஸ் (synthesis) என்று கூறுவார்கள். இச்சொல்லுக்கு ‘சேர்த்தல்’ என்று பொருள். சித்திரக்கலையில் பல வர்ணங்களின் சேர்க்கை ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அதனால்தான் அது கலையாகிறது அறிவுக்கு சாஸ்திரமும், ரஸானுபவத்திற்குக் கலையும் இன்றியமையாதவை.

நம் மூடைய பூர்வாசாரியர்கள் சாஸ்திரங்களைப்பாடுபாடுசெய்து, அவற்றிலுள்ள விஷயங்களைப் பலவாறாகப் பிரித்து, அவற்றின் நுட்பங்களை ஆராய்ந்து நமக்கு விளக்கியுள்ளனர் ஸ்ரீவசனபூஷணம், தத்வத்ரயம், அர்த்தபஞ்சகம் முதலியவை இதற்குப் பெரிய சான்றுகளாகும். ஆகவே இந்தக் க்ரந்தங்கள் சாஸ்திரக்கிரந்தங்களாகும். மற்றொருபுறத்தில் பகவத் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அதில் பல ச்ருதிகள், ஸ்ரிருதிகள், இதிறாஸங்கள், புராணங்கள், சாமான்யசாஸ்திரங்கள், காவ்யங்கள், ஆசார்ய ஸ்ரீஸூக்திகள் இவையெல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு சைத்திரிகள் கொடுக்கும் அருமையான பல வர்ணச்சித்திரம்போல் ஒரு சிறந்த கலைப் பொக்கிஷமாக ரஸானுபவத்திற்கு ஈடும் இணையும் இல்லாதவகையில் நம் பூர்வாசாரியர்கள் நமக்களித்துள்ளனர். அந்த வழியில் வந்த நம் ஸ்வாமி தம் உபந்யாஸங்களில் கிரந்தங்களிற்போலவே அறிவதற்கும், அனுபவிப்பதற்கும் ஏற்றவாறு சாஸ்திரச்



சாயை இரண்டும் ஒருங்கே காணப்படும்படி ஏராளமான விஷயங்களை வாரிவழங்கு கிருர். அவை முழுவதையும் பூர்ணமாக அனுபவிக்கும் சக்தி பலபேர்களுக்கில்லை. இருக்கும் சிலரும் ஒவ்வொரு விஷயத்திலேயே ஆழங்காற்பட்டு முழு விஷயங்களையு மனுபவிக்க வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு பட்டரின் ஸ்ரீஸூக்தி யொன்று வழிகாட்டியாயமைந்துள்ளது. அதைக்கொண்டு அவர்கள் ஸ்வாமியின் உபந்யாஸங்களைப் பூர்ணமாய் அனுபவிப்பார்களாக.

பெரிய பெருமானின் திருமேனியழகை வருணிக்கும் பட்டரின் திருவாக்கில் ஒரு அருமையான சுலோகம் காண்கிறது. அது வருமாறு:

ஏகைகஸ்மிந் பரமவயவேநந்தஸௌந்தர்யமக்நம்  
ஸர்வம் த்ரக்ஷயே கதமிதி முதா மாமதா மந்தசக்ஷு:!  
த்வாம் ஸௌப்ராத்ரவ்யதிகரகரம் ரங்கராஜாங்ககாநாம்  
தல்லாவண்யம் பரிணமயிதா விச்வபாரீண வ்ருத்தி.

ஓ மூடக்கண்ணே! “ஒவ்வொரு அவயவத்திலும் எல்லையில்லாத அழகிலே முழுகியிருக்கிற நான் எல்லா அவயவங்களையும் எப்படி அனுபவிக்கப்போகிறேன்?” என்று வீணாக சந்தேகப்படாதே பெரியபெருமானுடைய அவயவங்களுக்கு நட்பின் தொடர்பை விளைவிக்கின்ற அந்த லாவண்யம் என்னும் ஸமுதாய சோபையானது உன்னை எல்லா அவயவங்களையும் பூர்த்தியாக அனுபவித்தவனாக நிறைவேற்றிவிடும். —இது சுலோகத்தின் நேரான மொழிபெயர்ப்பு. இதன் உள்ளர்த்தத்தைச் சற்று விளக்குவோம்.

வடிவமுகில் இருவகையுண்டு; ஸௌந்தர்யமென்பது ஒன்று, லாவண்யமென் பது மற்றொன்று. தனித்தனி ஒவ்வொருவயவத்தின் அழகு ஸௌந்தர்ய மெனப்படும்; எல்லா அவயவங்களினுடையவும் சேர்க்கையில் தோன்றுமழகு [ஸமுதாய சோபை] லாவண்யமெனப்படும் பெரிய பெருமானுடைய ஓரவயவத்திலே கண்வைத்தால், மறுபடியும் கண்ணை அதில் நின்றுத் திருப்பி வேரோரவயவத்தில் செலுத்த முடியாமல் ஒரொன்றிலேயே கண்பதிந்துபோகும்படி யிருக்கும். எல்லா அவயவங்களையும் முழுக்க அனுபவிக்கவேண்டுமென்று பாரிக்கும தம் கண்ணை விளித்து பட்டர் தேறுதல் கூறுகிறார்—“கண்ணே! நீ கவலைப்படவேண்டா; பெரியபெருமானுடைய ஒவ்வொரு அவயவமும் உன்னைத் தன்னிடத்து அழங்காற்படுத்திப் பக்கநோக்கறிய வொட்டாமே செய்து விடுமென்பது உண்மையே; ப்ரத்யங்கசோபை அப்படிச்செய்து விட்டாலும், லாவண்யமென்கிற ஸமுதாய சோபை உன் விருப்பத்தைப் பூர்த்திசெய்து வைக்கும்; அது எல்லா அவயவங்களையும் தொடர்ந்ததொரு ஸூத்ரம் போன்றிருப்பதால், ஒரு அவயவத்தில் நின்றுத் மற்றோரவயவத்திற்கு மெல்லமெல்ல உன்னைக் கொண்டுபோய் முறையே எல்லா அவயவங்களையும் பூர்ணமாக அனுபவிக்கச்செய்யும். ஆகையால் நீ கலங்காதே” என்று தேறுதல் கூறி, தாம் அந்த லாவண்யத் தையே வழிகாட்டியாகக்கொண்டு பெரியபெருமானுடைய ஸர்வாவயவங்களையும் அனுபவிக்கிறார் பட்டர்.

இதே ரீதியில் நாம் நம் ஸ்வாமியின் உபந்யாஸ சாதர்யத்தை அனுபவிக்கிறோம். ஸ்வாமியின் மேதா விலாஸம் பெரியபெருமானுடைய திருமேனிபோன்றது.



அதன் பல்வேறு ஆற்றல்கள் அத்திருமேனியின் அவயவங்கள் போன்றவை, உபந்யஸித்தல், உரைகளெழுதுதல், கவனம் செய்தல், வியாஸங்களியற்றுதல் (இவை நான்கு பாஷைகளில்) வேத ஆராய்ச்சி, சாமான்ய சாஸ்திரங்களில் தேர்ச்சி, பகவத் விஷயஞானம், ஸம்பந்தாய விஷயப்ராவீண்யம், பன்மொழித்தெளிவு, வாதநை புண்யம், கற்றவை முழுதும் தரித்தல் முதலிய பலவாற்றல்கள் ஸ்வாமியின் நிகரற்ற மேதாவிலாஸத்தின் அவயவங்களாகும். இவற்றள் ஏதேனுமொன்றையனுபவிக்கப் புகும் நம்முடைய ஞானக்கண் அது ஒன்றிலேயே ஆழங்காற்பட்டு மற்ருன்றில் செல்லாமல் நிற்கும். அப்போதுதான் ஸ்வாமியின் மேற்கூறிய ஆற்றல்களுக்குள்ள அந்யோன்யபாவம் நம் ஞானக்கண்ணை அடுத்தடுத்து வரும் பல்வேறு விஷயங்களுக்கு எடுத்துச் சென்று முழுவதிலும் ஈடுபடுத்தி ஸ்வாமியின் உபந்யாஸத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கச் செய்யும். ஆகவே ஸ்வாமியின் ஒவ்வொரு ஆற்றலின் டிபருமையும் ஸௌந்தர்யஸ்தானத்திலும், உபந்யாஸசாதூர்யம் லாவண்யஸ்தானத்திலும் இருந்துச் ச்ரோதாக்களை ஸ்வாமியின் உபந்யாஸங்களை முழுமையாக அனுபவிப்பிக்கின்றன. ஸ்வாமியின் உபந்யாஸப் பாங்கு மேலே கூறப்பட்ட பட்டர் சுலோகத்தின் ஸ்வாபதேசம் போலும்! ஆகையால் உபந்யாஸ கண்டரவம் என்னும் பிருது நம்ஸ்வாமியொருவர்க்கே ஏற்கும்.

By

R. V. SESHADRI, Advocate,  
Egmore, Madras.

Madras }  
10-3-78 }

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

### அண்ண ஸ்வாமியின் அநந்தகல்யாண குணங்கள்

இளையவில்லி சுவராஹாசாரியர், M. A., (ஞானப்பிரான்) பெங்களூர்.

ஸ்வாமி எம்பெருமானார் யாதவப்ரகாசரிடம் பூர்வபஷமான அத்வைத க்ரந்தம் லாசியா நிற்க, அவன் ச்ருதிகள் சிலவற்றக்குச் சொன்ன அர்த்தங்கள் ஸ்வாமி திருவுள்ளத்தைப் புண்படுத்த அவைகளைத் திரித்து நம் ஸ்வாமி இன்சுவைமிக்க அர்த்தங்களைப்பொழிய, இது கேட்டிருந்த பெருமாள்கோயில் பெரியோர்கள் திருவரங்கம் திருப்பதியேறச் சென்று, அக்காலம் ஆசார்யபதம் நிர்வஹித்துப்போந்த ஆளவந்தாரிடம் அறிவிக்க, அதுகேட்டு விஸ்மிதராய் அவரும் திருவாய் மலர்ந்தருளிய ச்லோக ரத்தம் வருமாறு:

“அஸநந ஏவாத்ர ஹி ஸம்பவந்தி ஹஸந்திகாயாம் இவ ஹவ்யவாஹ:

அத்தரவ ஸந்தோ யதி ஸம்பவந்தி தத்தரவ லாபஸ் ஸரஸிருஹாணம்”.

இவ்வுலகின் கண் அஸத்துக்கள்தான் கரியடுப்பில் நெருப்புப்போலே பிறக்கீருர்கள்; இங்கேயே ஸாதுக்கள் சிலர் தோன்றுவர்களானால் அந்நிகழ்ச்சி இத்தளத்திலே தாமரை பூத்தாற்போலேயாம் என்றது. அப்படி எம்பெருமானாரைக் குறித்து ஸ்வாமியழைத் துறைவராலே உரைக்கப்பட்ட ச்லோகரத்தன்தான் நீனைவுக்கு வரும் நம் அண்ண ஸ்வாமியை ஸேவிக்கும்போதும், ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் அவர்களுடைய ஞானம், பக்தி, வைராக்யம், இவைகளாலேயே பெருமை. அதே



போன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவர்க்கும் அவர்கள் தம் ஞான பக்தி வைராக்யங்களாலேயே பெருமை. இவைகளைக்கொண்டே அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்

நம் ஸ்வாமியும் இவைகளுக்கு எல்லாம் சிறந்த கொள்களைய், வல்லனையே நையும் ஈர்கின்ற குணங்களை யுடையவராய்த் திகழ்ந்து வருவது நெஞ்சால் நினைப்பரிதால். “உனது பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்” என்றார் ஆழ்வாரும். அப்படிப்பட்ட கல்யாணகுணஸாகரத்தில் சில திவலைகளை வாய் வெருவதன் மூலம் பிறவிப் பயன் பெறவும் நாப்படைத்தபயன் பெறவும் விழைகின்றேன்.

“தானே எழுதிய தன் சரிதை” நூலை ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே பரதகண்டே காணாதார் யாரும்இல்லை. அதில் நம் ஸ்வாமி தமக்கு வாய்த்த ஆசிரியப் பெருந்தகைகளைப் பற்றியும், வித்யாப்ப்யாஸம் பற்றியும், சூர்க்கத்திப்பரீஷை முதலியவைகளில் பெற்ற தேர்ச்சிபற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதிலிருந்து வேதமும், இதிஹாஸபுராணங்களும், ஆழ்வார்கள் அருளிச்செயல்களும், ஸாமாந்ய சாஸ்திரங்களும் இவர் இட்ட வழக்காயிருக்கும் என்றறிகிறோம்.

“ஓதுவாய்மையும் உவனியப்பிறப்பும் உனக்குமுன் தந்தவந்தனைஞ்ஞருவன்” என்ற பெரிய திருமொழிப்பாசுரத்தின் வ்யாக்கியானத்தில் வ்யாக்க்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்பிள்ளை “ஓருவன்” என்ற பதத்திற்கு கீழ்க்கண்டவாறு உரையிட்டருளுகிறார்; (அதாவது —

“முற்பட த்வயத்தைக்கேட்டு இஃ ஹாஸபுராணதீனையும் அதிகரித்து, பரபக்ஷப்ரதிஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளையும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம் நம்பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிறே ‘ஓருத்தன்’ என்கிறது”—என்று.

இதில் நம்பிள்ளை என்ற மஹாசார்யருக்கும், கண்ணனுக்குக் கல்வியளித்த ஸாந்தீபனி முனிவருக்கும் ஒற்றுமை காட்டப்பட்டது. “மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையாகக்கேட்ட ஸாந்தீபநி நம்பிள்ளையின் ஞானபக்திவைராக்யங்கையுடையவனா? என்றாய்ந்தால், நிச்சயம் அவன் நம்பிள்ளைக்கு எவ்விதத்திலும் ஸமம் ஆகமாட்டான். ஆனாலும் உவமை கூறும்போது, உபமான வஸ்து உபமேயத்தைக் காட்டிலும் பலபடி உயர்ந்ததாகவே இருக்குமாதலால் பெரியவாச்சான்பிள்ளை இப்படிக்கூறினார். அனால் நம்பிள்ளையைப்போலே, ஞானநிதியாய், வைராக்ய ராசியாய், பக்திஸாகரமாய் அஸ்மிந்லோகே (இவ்வுலகில்) ஸாம்பிரதம் (இக்காலம்) விண்ணுளாரிலும் சீரியராய் நம்மிடையே, (நாம் செய்த புண்ணியங்களின் பலனோ, அருளாளன் புரிந்த அருந்தவப்பயனோ அறியோம்), எழுந்தருளியிருப்பவர் ஜகதாசார்ய ஸிம்ஹாஸநாதிபதி மஹாவித்வான் ஸ்ரீ உவேப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமி ஒருவரே யென்று அறிவிலியான அடியேனுங்கூட சபதம் செய்து கூறும்படியன்றோ உள்ளது.

திருத்துழாய் முனைக்கும்போதே மணத்துடன் முனைக்குமாபோலே கருவரங்கத்துள் கிடந்தே திருவரங்கமேயான் திசையைக்கை தொழுதவர் நம் ஸ்வாமி. அவதாரகாலமே தொடங்கித் தென்னத்தியூர் கழலிணைக்கீழ்ப் பூண்டவன்பாளர். உலகில்



ஸ்ரீவைஷ்ணவகுலத்தில் பிறந்த ஆண்கள் அனைவருக்கும் “ஸ்ரீமத்வேதமார்க்க ப்ர திஷ்டாபனுசார்ய உபயவேதாந்த ஆசாரியர்” என்ற பட்டம் சூட்டப்படுகிறது. இஃது ஸ்ரீ உவே என்று சுருங்கும். இது என்போலென்னில் சிலமஹர்ஷிகளுக்கு ‘பக வான்’ என்ற சப்தம் பிருதாக அமைகிறதே அதே போல. பகவச்சப்த விசேஷணம் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே தகும் மற்றைப்பேர்கள் விஷயத்தில்! ஒளபசாரிகமாக (out of regard) ப்ரயோகிக்கப்படுகிறது அத்தனை போக்கி வாஸ்தவமாக அகுவோ அன்னவர்கள் விஷயத்தில்? அதேபோன்று நம் ஸ்வாமி ஒருவர்க்கே ஸ்ரீஉவே பரிபூர்ண மாகப் பொருந்தும் அடைமொழியாகும். நம் ஸ்வாமி கல்விக்கடல். அறியவேண்டு மர்த்தமெல்லாமறிந்தவர். அறியாக்காலத்திலிருந்தே அத்திகிரி அருளாளனுக்குத் தொண்டபூண்ட முதமுண்பவர். நம் ஸ்வாமி ரஸமாக ஸாதிக்கும் வார்த்தை யொன் றுண்டு. “காஞ்சீபுரத்தில் நான் ஒருநாளும் திவ்யப்ரபந்த கோஷ்டியைத் தெண்ட னிட்டது கிடையாது” என்று. இதன் உள்ளர்த்தத்தை மந்தபுத்திகள் உணராது. நம் ஸ்வாமி வாசலில் எழுந்தருளும் இயல் கோஷ்டியைக்கூட ஸேவிக்கமாட்டார் போலும் என்று விபரீதக் கற்பனைகளைத் தம் நெஞ்சில் விரிப்பர்கள். ஸ்வாமியையும் அவர்தம் திருக்கல்யாண குணங்களையும் நன்கு அறிந்த பாக்யசாலிகளும், கூடப்பழ கும் அன்பர்களும், காஞ்சீவாஸிகளும் இந்த ரஸோக்தியை அறிந்து அகமகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுவர். அதாவது, பேரருளாளன் இயல் கோஷ்டிக்கு ஒருநாளும் தவறாமல் அந்வயிப்பதுமட்டுமல்லாமல், பெருமாள் புறப்படுவதற்கு குறைந்தபணம் அரை மணிக் காலம் முன்னதாகவே எழுந்தருளிக் காத்திருப்பவர் நம் ஸ்வாமி. பேரருளாளன் எழுந்தருள அவனை ஸேவித்து கோஷ்டி ஆரம்பமாகும்போதே “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்று “மரங்களூமிரங்கும் வகையிலும்” கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்னுப்படியும் தமது கம்பீரமான திரு மிடற்றூலே ஆரம்பிப்பவர் நம் ஸ்வாமியே. கோஷ்டி முடிவுபெறும்வரை அந்வயித்து சாற்றுமுறைசெய்து திருமானிகைக்கு எழுந்தருளும் அழகு கண்படைத்தார் காண வேணும். ஆகவே இவர் கோஷ்டியை இடையில் ஸேவிக்க ப்ரஸக்தியே இல்லை.

ஆழ்வார்களின் ஈரச்சொற்களில் ஸ்வாமியின் நெஞ்சுசனிந்த அநுபவம் மற்றை யார்க்கு இக்காலத்தில் கிடைப்பது அரிது. மதருஸில் மார்கழிமாதத் திருப்பாவை உபந்யாஸத்தில் சாற்றுமுறையன்று ஆண்டாள் திருக்கல்யாணம் பற்றி உபந்யஸிக் கும்போது “ஒருமகள் தன்னையுடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போளுள்” என்ற பாசுரத்தை (ஆண்டா ளின் தாயார் பாவனையடைந்த நம் ஸ்வாமி) இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை யிறையுருகும் வண்ணம் நாத்தமுதழுக்க அநுஸந்திப்பது, நெஞ்சுருகிக்கண்பனிப்ப நிற்கும்நிலை, பக்தர்கள் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்காததொன்றாகும்.

பராசரபட்டர் அருளிச்செய்ததாக திருப்பாவை “சிற்றஞ்சிறுகாலே” பாசுர வ்யாக்யானத்தின் முடிவில் நம் பேராசிரியர்கள் கூறுவதொன்றுண்டு. “விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தித்தல், மாட்டிற்றிலனாகில் “சிற்றஞ்சிறு காலே” என்கிற பாட்டை அநுஸந்தித்தல், அதுவும் மாட்டிற்றிலனாகில் நாம் இருந்த இருப்பை நினைப்பது” என்று. பட்டர் திருப்பாவை அநுஸந்தான காலத்தில் எழுந்



தருளி யிருக்கும் இருப்பை இக்காலத்தவர்கள் கண்ணால் காணவேண்டுமெனில் நம் ஸ்வாமியை திருப்பாவை காலகேசுப கோஷ்டியில் ஸேவித்தால் போதும். மேற் சொன்ன ஸ்ரீஸூக்திகளின் வ்யாக்யான ரூபமாக எழுந்தருளியிருப்பர் நம் ஸ்வாமி. அதாவது:—“ஆஹ்லாத சீதநேத்ராம்பு:.....ஸர்வதேஹிபி: (குளிர்ந்த கண்ணீர் பெருக, மயிர்க்கூச்செறிய, பரணான எம்பெருமானின் கல்யாண குணங்களை அநவரத மும் அநுஸந்தித்துப்போரும் ஸ்ரீவைஷ்ணவன் எல்லோராலும் ஸேவிக்கத்தகுந்தவன்) அருளிக்கொண்டிருப்பதுள்ள இந்த விஞ்சிய காதலே காரணமாக அவைகளைச் சிதைப்போரிடத்துச் சீறியருள்வர் நம் ஸ்வாமி. நம் ஸ்வாமிக்கு எவரிடமும் எந்த விரோதமும் கிடையாது “ஸர்வபூதேஷு கோஹித:” என்றால் “நம் ஸ்வாமியே” என்று கூறவேண்டும். எல்லோரிடத்தும் உண்டான ஹித புத்தியாலேயே, எந்த விதச் சிறுபிழைகளையும் கண்டவிடத்திலேயே கண்டித்துத் திருத்தியருள்வர். உண்மையில் இவர் செய்தருளும் உதவி மிகச் சீரிய ஆத்மோஜ்ஜீவனம். உதவி பெற்றவர்கள் கைம்மாறு காணாமல் தெகுடாடி நிற்கவேண்டியிருக்க “சேஷம் கோடேநபூரயேத்” என்கிறபடியே பழித்துத் திரிவது அவசியம் ப்ரக்ருதிவச்யதையையே காட்டும். ஆனால் இவர்கள் பழிக்கில் நம் ஸ்வாமிக்குப் புகழேயாம்.”

இப்படிப்பட்ட ஞானநிதியானாலும் “பால்யேந திஷ்டாஸேத்” என்றபடி சிறுவர்களுடனும் கலந்து இன்பமாகப்பேசி ஆநந்தரஸமநுபவிக்கும் அழகு அநுபவித்தவர்களுக்கே தெரியும் சிறுவர்கள் பன்னிரு திருமண்காப்பு இட்டுக்கொள்வதைக் காண ஸ்வாமிக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படும். தம்புடைய விஸூய்யர்ந்த வெள்ளி திருமண்பெட்டியை அவர்கள் உபயோகிக்க அநுமதிப்பர். “பிஞ்சில் பழுத்த” சில சிறார்கள் திருமண்பெட்டியே மிகுதியாம்படி மற்றவைகளைத் தங்களுடமையாக்கிக் கொள்வார்கள். இதையறியும் ஸ்வாமியின் திருமுகத்தில் சிறிதும் விகாரமேற்படாமல் “செய்தாரேல் நன்று செய்தார்” திருமண இட்டுக்கொள்கிறார்களே. அதுவேபோதும் என்றுகந்திருப்பர்.

தாமரை யிலைத் தண்ணீர்போலே ஒட்டற்றுப் பற்றற்று இருக்கும் மாஞானி இவர். குடும்பத்தில் உண்டாகும் லாப நஷ்டங்களோ, சுகதுக்கங்களோ இவரை எள்ளளவும் பாதிக்காது. பொருளை ஓர் பொருட்டாக மதிப்பவர் அல்லர். ஸத்க்ரந்த ப்ரகாசனங்களின் மூலமும் காலகேசுபங்கள் மூலமும் கிடைக்கும் ஸகலத்தையும் பகவத் பாகவத கைங்கர்யங்களுக்கே அர்ப்பணிப்பவர் வைதிக பக்ஷபாதி. வைதிகர் களிதத்தில் கலாபேதம் ஸ்மார்த்த வைஷ்ணபேதம் இத்யாதிகள் இல்லாமல் எல்லோரையும் ஆதரிப்பவர்—இவரை நன்கு அறியப்பெருத பாக்க்யஹீநர்கள் “பிரதிவாதி பயங்கரர்” அன்றோ! என்று சொல்லி விலகிப்போவார்கள். அபார்த்தம் சொல்லும் பிரதிவாதிகள் யாராயினும் அவர்கட்கே பயங்கரர். நரசிம்மன் ஹிரண்யனுக்குப் பயங்கரனாகவும் ப்ரஹ்லாதனுக்கு அருள்நோக்குடையவனாகவும் திகழ்ந்தானே— இற்றைக்கும்இவர் தம்திருமாளிகையில் வருடந்தோறும்நடைபெறும் மீனவிசாகபாராயண கோஷ்டிகளில் மூன்று மதங்களை புஞ் சேர்ந்த வைதிக ஸார்வபௌமர்களைக் கூட்டம் கூட்டமாய்க் காணலாம்—வெகுகாலம் தம் திருமாளிகைக்கு அருகில் இரண்டு மூன்று ஸ்மார்த்த குடும்பங்களைப்பிரதிதினம் காலை திருவீதிகளில்ஸாமவேதபாராயணம் செய்ய



வதின் பொருட்டு இவர் ஆதரித்துவந்ததை அடியேன் அறிவேன். இப்படி எண்ணில் பல் குணங்களையுடைய மஹான் அவதரிப்பது அபூர்வம்; அப்படி அவதரித்த இவரிடத்தில், பதார்த்த தரிசனத்திற்காகவிருக்கும் விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுந்து மாளுவதுபோல் மாளாதே, நீர்குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக்கட்டிக் கொண்டு விழுந்து சாவாரைப்போலே சாவாதே இவர்தம் திருவடிநிழலை ஆசீர்யித்து வாழ்வதே ப்ராப்தம். இப்படி வாழும்படி அடியேனை அறியாக்காலத்தள்ளே பெருங்கண் மலர்ப்புண்டரீகம் ஒருங்கே பிறழவைத்த பெருங்கேழலாரை நனைத்து “இல்லை யெனக்கெதிர் இல்லை எனக் கெதிர் இல்லையெனக் கெதிரே” என்று குணலமாடித் திரிகிறேன். இந்நிலை என்றும் மாருதிருக்குமாக. ... \*  
 ~~~~~

ஸ்ரீ:

ஸ்ரீமதேராமாநுஜாய நம:

Dr, V. V. RAMANUJAM, M. A., M. Sc., Ph. D., (Tulane)

Professor of Inorganic Chemistry, University of Madras.

ஸ்ரீமத்வேதமார்க்கேத்யாதிப்படி ப்ரதிஷ்டிதராய் எழுந்தருளியிருக்கும் நமது P. B. A. ஸ்வாமியின் எண்பத்தெட்டாவது மீனவிசாகத் திருநகைத்திர தினத்தன்று எம்பெருமானார் திருவவதரித்த இந்த பிங்களவாண்டில் ஸ்வாமியைப் பாராட்டி ஒரு மலரினை நண்பர் ஸ்ரீமான் V. N. கேவநாதன் வெளியிட ஏற்பாடுசெய்ததுபற்றி என்னுடைய பெருமகிழ்ச்சியை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நம்முடைய பாக்யவசத்தினால் எம்பெருமானார்போலே ஸ்வாமிநம்மிடையே எழுந்தருளியிருக்கிறார். ஸ்வாமியின் இந்த ஆண்டுத் திருநகைத்திரத்தைக் கொண்டாடி ஒரு மலர் வெளியிடுவது மிகவும் பொருத்தமுடையதும் அவசியமானதுமாம்.

ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் அதில் நமது ஸம்ப்ரதாயத்துக்கும் நமது ஸ்வாமி செய்துள்ள, செய்துகொண்டுவரும் தொண்டு வாசாமகோசரம். நமது பூர்வாசாரியர்கள் அருளிச்செய்துள்ள பல திவ்யக்ரந்தங்களையும் ரஸகனமான வியாக்யானங்களையும் நேரே ஸேவித்துப் பயனுறக்கூடிய அதிகாரிகள் மிகவும் குறைந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நம் ஸ்வாமி எளிய நடையில் யாவரும் புரிந்து பயன்பெறும்படி தெளிவாக ஸாதித்துள்ள வ்யாக்யானங்கள் மிக முக்கியமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இவைகளை ஸேவித்துப் பிறகு பூர்வாசார்யக்ரந்தங்களை ஸேவித்தால் அவைகளைப் புரிந்துகொள்வது எளிதாகின்றது. ஆங்காங்கு உபந்யஸிக்க ஆரம்பிக்குமவர்களுக்கு பரமோபகாரகமாக உபந்யாஸகஸௌபாக்யமாலைகளை அடிக்கடி நம் ஸ்வாமி வெளியிடுவது வித்வான்களுக்கும் உபகாரகமானதன்றோ?

நமது ஸ்வாமி பலதுறைகளிலும் அருளிச்செய்து வெளியிட்டுள்ள க்ரந்தங்களை பூர்ணமாக ஸேவிக்க ஒருபுருஷாயுஸ்ஸில் நம்மால் இயலாது இவைகளை ஸேவித்து



இன்புறவும் பயனுறவும் பலபிறவிகள் எடுக்க அமையும். மேலும் எம்பெருமானார் போலவே நமது ஸ்வாமியும் ஸத்ஸம்ப்ரதாய பாஹ்யகுத்ருஷ்டிகளை (அவர்களது க்ரந்தங்களை) தமது க்ரந்தங்கள் மூலம் நிரஸிப்பது பெரும் பணியாகும். இதற்காக வெளிவரும் க்ரந்தங்கள் மூலம் சர்ச்சைக்குரிய விஷயங்கள்பற்றி நம்மிடையே தெளிவு பிறப்பிக்கிறார் நம் ஸ்வாமி. பரமகாருணிகமான செயல் இது.

பெருமதிப்புக்கும் பக்திக்கும் பாத்திரமாகிய நமது ஸ்வாமியின் குணங்களில் குறிப்பாக எடுத்துக் கூற வேண்டியது அவருடைய ஸௌலப்யமே. “ஜநித்வாஹம் வம்சே” என்ற ச்லோகத்தின்படி உயர்ந்த குடியில் அவதரித்து எல்லாக்கல்வி களிலும் சிறப்புற்று, ஸதநுஷ்டான சீலராய், ஞான வ்ருத்தராயும் வயோவ்ருத்தராயும் விளங்கும் நம் ஸ்வாமி அரசினராலும் பெரிய வித்யா கலாச்சார ஸ்தாபனங்களாலும், மஹாவித்வான், பத்மவிபூஷண, மஹாமஹி மோபாத்யாய போன்ற பெறற்கரிய பட்டங்களால் கௌரவிக்கப்பட்டவராயினும் தமது மேன்மைகள் எதையும் கணிசியாது யாவருடனும் குழந்தையுள்ளத்துடன் பழகுவது எல்லாராலும் கொண்டாடப்படும் விஷயமாகும். திருமேனி மிகவும் தளர்வுற்றிருப்பினும் தாம் மேற்கொண்டுள்ள எழுத்துப் பணிகளை எம்பெருமான் அநிர்விண்ண; என்ற தன் பெயருக்கேற்ப சோப்பாமல் தன் படைப்பு, காத்தல்பணிகளைச் செய்துவருவதுபோல் ஸ்வாமி செய்துவருகிறார். ஆப்தர்கள் சென்னைக்கும் இதர இடங்களுக்கும் அழைக்கும் போது தம் சிரமங்களைப் பாராட்டாது எழுந்தருளி கூட்டங்களில் கலந்துகொண்டு ஸதுபதேசங்களைப் பண்ணி நம்மை வாழ் விப்பது அவருடைய ஸௌலப்ய ஸௌ சீல்ய குணங்களுக்குப் பெரிய எடுத்துக்காட்டாகும்.

இன்னும் பலபல ஆண்டுகள் நமது ஸ்வாமி அரோக திடகாத்திரராய் நம் மிடையே இருந்து நம்மைவாழ்விக்கும்படி ஸ்ரீருக்ம்ணீஸமேத ஸ்ரீவேங்கடக்ருஷ்ணனை அநுள் பாவிக்கும்படி நிச்சலும் ப்ரார்த்திக்கிறேன். Dr. வி. வி. ராமாநுஜம், PHD.

## முடிவில் அடியேன் செய்யும் விண்ணப்பம்

எனது அன்பர்களிற் சிறந்த உயர்திரு. V. N. தேவநாதன் பல பெரியார்களிடமிருந்து வாங்கிவெளியிட்ட மதிப்புரைகளைப் பெரும்பாலும் வாசித்துக்காட்டக் கேட்டு இன்பமெய்தினேன். நம்மைப்பற்றிப் பெரியார்களின் திருவுள்ளம் மிகமிக உகந்திருக்கின்றதென்பதை அறிய, மகிழ்ச்சியுண்டாவது இயற்கைதானே. ஆனாலும் \*ஆசம் ஸாயாம் பூதவச்ச\* என்கிற வடமொழி வியாகரண ஸூத்ரத்தை நினைத்து இவையெல்லாவற்றையும் ஆசீர்வாதமாகவே கொள்ளுகிறேன். ஸம்பிரதாயத்திற்குத் தொண்டு செய்ய மேன்மேலும் ஆசையே விஞ்சியுள்ளது. தாஸன் P. B. A.





ஸ்ரீரஸ்து

பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்



ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

## பிங்களவத்ஸர ஸ்ரீராமாநுஜ விஜயம்

ஸ்ரீகாஞ்சீ பிரதிவாதி பயங்கும் மஹாவித்வான் அண்ணங்கராசாரியர் ஸ்வாமி

பிங்களவத்ஸரஸமாப்தி நினைவு மலராகத் தொகுத்தது.

ப்ரபவாதி ஷஷ்டிஸம்வத்ஸரங்களினிடையே பிங்களவாண்டில் \*சித்திரையில் செய்ய திருவாதிரையெனும் நாற்றிசையுங்கொண்டாடும் நன்னாளில் திருவவதரித்தருளின எம்பெருமானானுடைய பலவகைப்பட்ட ப்ரபாவங்களை அடியேன் ஸ்ரீராமாநுஜனெனும் மாதப்பத்திரிகையின் மூலமாகவும் ஸம்ஸ்க்ருதம், தமிழ், தெலுங்கு பாஷைகளிலான பல புத்தகங்கள் மூலமாகவும் கீழ்க் கழிந்த நளவத்ஸரம் முதலாகவே வெளியிட்டு வருகிறேனென்பதை உலகமறியும். இப்போது பிங்களவாண்டின் ஸமாப்தி ஸமீபித்திருப்பதால் அவையெல்லாவற்றிற்கும் சிகரமாக ஸ்ரீராமாநுஜ விஜயமென்னும் இந்நூலை வெளியிடுகின்றேன். எம்பெருமானானுக்குத் திருப்பாவை ஜீயர் என்று அந்நாள்தொடங்கியே ப்ரஸித்தியிருப்பதனால் அதற்குச்சேர இதனைத் தொடங்குகின்றேன்.

## திருப்பாவைக்கு ஏற்ற அலங்காரம் எது ?

காவ்யரஸிகர்களுக்கு அலங்கார சாஸ்த்ரம் ஜீவநாடியாகவுள்ளது. அழகுபெறுத்துவது அலங்காரமெனப்படும். சப்தாலங்காரமென்றும் அர்த்தாலங்காரமென்றும் இருவகைப்பட்ட விதில் சப்தாலங்காரத்திற் காட்டிலும் அர்த்தாலங்காரம்மேம்பட்டது. வடமொழியில் அலங்காரமென்பது தென்மொழியில் அணியெனப்படும். சொல்லணி பொருளணி யென்கிற பாகுபாடு இதிலுமுண்டு. ப்ராஸம் முதலானவற்றால் சொற்களுக்கு அழகையுண்டாக்குவது சொல்லணி. இப்போது நாம் பொருளணியில் ஏகதேசம் ஆராய்ச்சி செய்ய இழிகின்றோம். “இத்தம் சத மலங்காரா!” என்றபடி நூறு வகையாகவுள்ள அர்த்தாலங்காரங்களில் ஸமாலோக்தி, அப்ரஸ்துதப்ர சம்ஸை, ப்ரஸ்துதாங்குரம் என்கிற மூன்று அலங்காரங்களைப் பற்றி முன்னம் பேசுகிறோம்.

### ஸமாலோக்தியலங்காரம்

“ஸமாலோக்தி: பரிஸ்பூர்த்தி: ப்ரஸ்துதே அப்ரஸ்துதஸ்ய சேத்” என்பது ஸமாலோக்தியலங்காரத்தின் லக்ஷணம். கவி ப்ரக்ருதமான வொரு செய்தியைக் குறித்துப் பேசுகையில் சொற் செறிவால் அப்ரக்ருதமான ஒரு செய்தியும் தோன்ற நின்றால் அங்கு ஸமாலோக்தியலங்



காரமாகும். “முன்பு ஒருபுறம் மேடாயிருந்த இடமெல்லாம் இப்போது பள்ளமாயிற்று; மற்றொரு புறம் பள்ளமாயிருந்தவிடமெல்லாம் மேடாயிற்று” என்கிறானெருவன். இவ்விஷயம் அவனுக்குப் ப்ரக்ருதம்; இதிலிருந்து அப்ரக்ருதமான வொரு விஷயம் தோன்றுவது காணலாம்; அதாவது, ‘தனிகனாயிருந்தவன் தரித்ரனாகிறான்; தரித்ரனாயிருந்தவன் தனிகனாகிறான்’ என்று. ஆகவே இங்கு ஸமாலோக்தியலங்காரம்.

### அப்ரஸ்துத ப்ரசம்ஸாலங்காரம்

“அப்ரஸ்துதப்ரசம்ஸா ஸ்யாத் ஸாயத்ர ப்ரஸ்துதாச்ரயா” என்பது இவ்வலங்காரத்தின் லக்ஷணம். ப்ரக்ருதமான வொரு செய்தியைத் தோற்றுவிப்பதற்காகவே அப்ரக்ருதமான வொரு செய்தியைக் கவி வருணிப்பது அப்ரஸ்துத ப்ரசம்ஸாலங்காரமாகும். ‘பறவைகளில் மழைத் தெய்வத்தையன்றி மற்றெவரையும் எதிர்பாராத சாதகபக்ஷிதான் சிறந்தது’ என்றான் ஒரு கவி. அவனுக்கு இவ்விஷயம் விவக்ஷிதமன்று: ‘எம்பெருமானிடத்திலன்றி மற்றெவரிடத்திலும் பல்லைக் காட்டாத பரமைகாந்தியே சிறந்தவன்’ என்பதைச் சொல்லவிரும்பி, \*ப்ரபந்நே சாதகந்யாய:\* என்ற மூதுரையை மனத்திற்கொண்டு அப்ரக்ருதமான சாதக பக்ஷிப்ரசம்ஸையைச் செய்தான் கவி. ஆகவே இங்கு அப்ரஸ்துதப்ரசம்ஸை.

### ப்ரஸ்துதாங்குராலங்காரம்

இனி ப்ரஸ்துதாங்குரமென்னுமலங்காரத்தைப்பற்றிக் கேள்வி; இதைப் பற்றின விபர சத்தை முக்கியமாகக் கொண்டே இக்கட்டுரை யெழுதத் தொடங்கலாயிற்று. “ப்ரஸ்துதேந ப்ரஸ்துதஸ்ய த்யோதநே ப்ரஸ்துதாங்குர:” என்று இவ்வலங்காரத்திற்கு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. கவி வருணிப்பதும் ப்ரக்ருதமான செய்தி; அதிலிருந்து தோற்றுகின்ற வொரு செய்தியும் ப்ரக்ருதமானது; இப்படிப்பட்டவிடத்தில் ப்ரஸ்துதாங்குராலங்காரமாம். இதற்கு சந்த்ராலோகத்தில் காட்டியுள்ள உதாரணம் யாதெனில்; \*கிம் ப்ருங்க! ஸத்யாம் மாலத்யாம் கேதக்யா கண்டகேத்தயா\* என்பது. இது வண்டை நோக்கி ஒரு காமினி சொல்லுவது. ‘வண்டே! நல்ல மாலத்யுஷ்பமிருக்க, முள் நிறைந்த தாழையை ஏன் விரும்புகிறாய்?’ என்பது இதன் பொருள். இதில் வாச்யார்த்தத்திற்குமேல் வ்யங்க்யார்த்தமொன்று கண்டறியவேணும். வாச்யார்த்தம் தெரிந்ததே. வ்யங்க்யார்த்தம்—அபாயமற்ற பனைவியிருக்க அவளைவிட்டு அபாயம் மிக்க வேற்று மாதரிடத்தில் விருப்பங் கொண்ட கணவனை நோக்கிக் காதலி சொல்லுவதாம். ஆக இவ்விரண்டு பொருளும் ப்ரக்ருதமே யென்றும், ‘ஒன்று ப்ரக்ருதம், மற்றொன்று அப்ரக்ருதம்’ என்பது கிடையாதென்றும் கொள்ளப்படுகிறது.

சுவலயானந்தகாரரான அப்பயதீக்ஷிதர் இங்கு எழுதுவது என்னவென்றால், தன் கணவனோடுகூட உத்யானவனத்திற்குச்சென்ற காதலியொருத்தி அங்கு வண்டைக் கண்டு இங்ஙனே சொன்னாளாதலால் இது ப்ரக்ருதமானதே; இதிலிருந்து வ்யங்க்யமானது பரநாயிகாஸக்த ஸ்வயீநாயக சிக்ஷணம்; அதுவும் ப்ரக்ருதமானதே என்றெழுதி உடனே அவர்தாமே ஒருசங்கையைக் கிளப்பி ஸமாதானமுமெழுதியுள்ளார்; (அதாவது) அஃறிணையானவண்டை நோக்கிச் சொல்லுவதென்பது பொருந்தாதாகையாலே இங்கு வாச்யார்த்தம் ப்ரக்ருதமாக இருக்க முடியாதேயென்று சங்கித்து, இங்ஙனே பலவிடங்களில் காண்கிறோமென்று, மரத்தைநோக்கி ஒருவன்சொன்னதும், அதற்கு மரம் விடைகூறினதுமான ச்லோகமொன்றை யெடுத்துக்காட்டி ஸமாதானம் பண்ணியிருக்கிறார்.

சந்த்ராலோககாரர் காட்டின “கிம் ப்ருங்க! ஸத்யாம் மாலத்யாம்”\* என்கிற உதாஹரணத்தில் வண்டை விளித்துச் சொல்லுவதுமட்டுமேயுள்ளது. தீக்ஷிதர் காட்டியுள்ள “கஸ்த்வம் போ! கதயாமி” என்கிற ச்லோகத்தில் மரத்தை விளித்து வினவுவதும், வினவப்பட்ட மரம் விடை கூறுவதுமான அமைப்பு உள்ளதனால் இந்த வினாவிடைகள் அஸம்பாவிதமென்பதும் அசைக்க முடியாததாம். ஸுபாஷிதர்தன் பாண்டாகாரத்தில் அந்யாபதேசச்லோகங்களை ஆயிரக் கணக்காகக் காண்கிறோம்—மேகாந்யோக்தி:, ப்ரமரான்யோக்தி:, வ்ருக்ஷாந்மேகாந்யோக்தி:,



ம்ருகாந்யோக்தி: என்று மகுடங்கொண்ட சுலோகங்களெல்லாம் பெரும்பாலும் அப்ரஸ்துத ப்ரசம்ஸாலங்காரத்திற்கு லக்ஷ்யமாகக் கூடியவையேயாகும். "ப்ரஸ்துதேந ப்ரஸ்துதஸ்ய த்யோதநே ப்ரஸ்துதாங்குர:" என்ற லக்ஷணத்திற்குச்சேர ஆலங்காரிகர் காட்டின ஸம்ஞ்ஜஸமான லக்ஷ்யம் ஒன்றுகூட நாம் கண்டிலோம். திருப்பாவை முழுவதும் இவ்வலங்காரத்திற்கு லக்ஷ்யமென்று உபந்பாஸமுமாகவும் க்ரந்தமுமாகவும் உபபாதிப்பவனடியேன்.

### முத்ராலங்காரமென்றும் ஒன்றுண்டு

\*ஸுஷ்யார்த்த ஸுஷநம் முத்ரா ப்ரக்ருகார்த்தபரை: பதை:\* என்பது அதன் லக்ஷணம். சில சில பதங்களையிட்டுக் கவி ஸுஷிப்பிக்க நினைத்த (வேறு) அர்த்தத்தை ஸுஷிப்பித்தல் முத்ராலங்காரமென்றபடி. ஒருவரை ஸ்துதிசெய்துகொண்டு போகையில் நகூதரத்தையோ ஸம்வத்ஸரத்தையோ வ்ருத்தத்தையோ ஸுஷிப்பிக்க விருப்பி அதற்கு அநுகுணமான பதத்தையோ பதங்களையோ ப்ரயோகிப்பர்கள் கவிகள்; அங்கு முத்ராலங்காரமாகும், திருப்பாவையில் இவ்வலங்காரமும் பலவிடங்களில் நன்கு தோன்ற நின்றது. திருப்பாவைக்கு அடியேனெழுதி வெளியிட்டுள்ள ஐந்தாறு வ்யாக்யானங்களில் இதெல்லாம் விளங்கக் காணலாம். ஆயினும் வழிகாட்டிவிடாமல் இங்கும் சுருக்கமாகத் தெரிவிக்கலாகிறது

### நீராட்டத்தின் மருமம்

திருப்பாவையில் முதற்பாட்டில் \*நீராட்போதுவீ! போதுமினே\* என்றழைக்கப்படுகிறது. மூன்றாம்பாட்டில் \*நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்\* என்றும், ராலாம்பாட்டில் \*நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து\* என்றும், இருபதாம்பாட்டில் \*இப்போதே யெம்மை நீராட்டு\* என்றும், இருபத்தாறாம்பாட்டில் \*மார்கழி நீராடுவான்\* என்றும் இங்ஙனே பலவிடங்களில் நீராட்டம் ப்ரஸ்தாவிக்கப்படுகிறது. ஆய்ச்சிகள் நீராடுமிடமான நீர்நிலைக்குச் சென்றார்களென்று கண்டிலோம். வ்யாக்யாதாக்களான பெரியவாச்சான்பிள்ளை முதலான பூருவாசாரியர்கள் "நீராடவென்னுமித்தால் இவர்கள் நினைக்கிறது க்ருஷ்ணஸம்ஸலேஷம். தமிழரும் கலவியைச் சுணையாட லென்றார்கள். \*ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்டே சீதமிவ ஹ்ரதம்\* என்றும் சொல்லிற்றே" என்றருளிளர். இதுவன்றியும் ஆண்டாள் தன்னை நிர்தேசிக்குமிடங்களிலெல்லாம்\* பட்டர்பிரான் கோதை \*என்றும்\* புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை\* என்றும் தனக்கு ஆசார்யஸம்பந்தத்தை நிரூபகமாக்கியே நிர்தேசித்தவளாகையாலே தான் ஆசார்யாபிமானத்தில் பழுத்தவளென்பதைப் பாசுரந்தோறும் காட்டியிருப்பதுங்காண்கிறோம். நீராட என்னும் ஸ்ரீஸுத்தியாலே\*கரசரண ஸரோஜே காந்திமந்நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாருஸே அகாத்மார்க்கே ஹரிஸரணி விகாஹனம் தெரிவிக்கப்படுவதுபோல, (திருவிருத்தத்தில்) \*நாலை நன்னூனத்துறை படிந்தாடிக் கண்போது செய்து\* என்று ஆழ்வாரருளிச்செய்தபடியே நூனத்துறையான ஸதாசார்யத்துறையில் படிந்து குடைந்தாடுவதும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கும் அநுகுணமாகவேயன்றே பதப்ரயாகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. வாய்திறக்கும்போதே மார்கழி யென்று தொடங்கின ஆண்டாளின் உட்கருத்தை உய்த்துணரவேணும். உணர்த்துகின்றோம்கேண்மின்.

### மார்கழியென்கிற செல்லின் மருமம்

பார்கழி என்கிற இது மார்க்க சீர்ஷ மென்ற வடசொல்லின் விகாரம். மிருக சீர்ஷ நகூத்திரத்தோடு கூடிய பெளர்ணமாஸியுள்ள மாதம் மார்க்கசீர்ஷமாஸம் என்றபடி. மாஸப் பெயர்கள் ஸௌரமாநீதியிலும் சாந்த்ரமாநீதியிலும் வழங்கப்படுகின்றன. மேஷம் விருஷ்யம் மிதுநம் இத்யாதி வ்யபதேசங்கள் ஸௌரமாநீதி. சைத்ரம் வைசாகம் ஜ்யேஷ்டம் இத்யாதி வ்யபதேசங்கள் சாந்த்ரமாநீதி. சித்திரை வைகாசி இத்யாதிகளான தமிழ் வழக்குக்களும் சாந்த்ரமாநஸம்ஜ்ஞையையே அருஸரித்தவை; சித்ரா நகூத்ரமும் பெளர்ணமாஸியும் ஒன்று கூடினால் சைத்ரம்; விசாகா நகூத்ரமும் பெளர்ணமியும் ஒன்று கூடினால் வைசாகம். மேல் ஒவ்வொன்றையும் இப்படியே பார்த்துக் கொள்வது. இவ்வகையில், மிருகசீர்ஷ நகூத்ரமும்



பெளர்ணமியும் ஒன்றுகூடினால் மார்க்கசீர்ஷமென்பபடுகிறது. நகூத்ர திதிகளின் வருத்தி ஹ்ராஸங்களுக்கு ஏற்ப (நாழிகையேறுதல் குறைதல்களுக்குத் தகுதியாக) முன் நகூத்ரமோ பின் நகூத்ரமோ (பெளர்ணமியோடு) கூடுதலுமுண்டு. அதைப்பற்றிச் சிந்தை வேண்டா, மார்க்கசீர்ஷமென்ற வட சொல்லின் பொருளிலேயே மார்க்கழி யென்ற தமிழ்ச்சொல் போந்ததென்று நிரூபிக்கப்பட்டதாயிற்று. இப்பொருள் தவிர மற்றொரு பொருளும் மார்க்கசீர்ஷமென்னுஞ் சொல்லுக்கு ஸம்பாவிதமே. அதாவது, (மார்க்க-சீர்ஷ) என்று இரண்டு சொல் வடிவங்களாகக் கொண்டு மார்க்கங்களில் தலையானது என்று கொள்வது. சீர்ஷமென்று தலைக்குப் பெயர், மார்க்கமென்றது உபாய மென்றபடி, உபாயங்களில் தலையானது என்றதாயிற்று. கர்ம ஜ்ஞான பக்தி ப்ரபத்திகளுக்கும்மேலே ஆசார்யாபிமானம் என்பது தலையான உபாயமாயிருக்கும், அது தான் மார்க்க சீர்ஷமென்கிறது. மார்க்கழி யென்பது மதுவே.

### ஆண்டாளுடைய நிஷ்டையின் நிருபணம்

ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் உபாயங்களில் தலையானதை இரண்டு பாசுரங்களினால் நன்கு காட்டியுள்ளாள்: \*கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குபரனார் சொல்லும் பொய்யானால், நானும் பிறந்தமை பொய்யன்றே\* என்பது ஒரு பாசுரம். \*நல்லவென் தோழி! நாகணைமிசை நம்பரர், செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வதென்? வில்லிபுதுவை விட்டு சீத்தர் தங்கள் தேவரை, வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே\* என்பது மற்றொரு பாசுரம் இவ்விரண்டு பாசுரங்களினாலும் ஆண்டாள் தனக்கு ஆசாரியன் வழியாகவே பேறு என்னுமிடத்தை அறுதியிட்டிருக்கின்றாள். கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்-சக்ர வர்த்தி திருமகனார்; அவருடைய சொல்லாவது \*நத்யஜேயம் கதஞ்சந\* இத்யாதிகள்; அவை பொய்யானாலுங் கூட, (நானும் பிறந்தமை பொய்யன்றே) நான் பெரியாழ்வார் வயிற்றிற் பிறந்தது பொய்யன்றே, எனக்குண்டான ஆசார்யஸம்பந்தம் பழுதாய் விடுமோ? ஒருகாலுமாகாது என்றபடி. இனி, "வில்லிபுதுவைவிட்டு சீத்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே" என்ற பாசுரம் ஸ்ரீவசநடபுஷணத்தின் முடிவில் ஆசார்யநிஷ்டைக்குச் சார்பாக உதாஹரிக்கப்பட்டுள்ளது. அங்கு மணவாளமாமுனிகளின் வியாக்யானம் ஸேவிப்பது. ஆகவிப்படி ஆண்டாள் கடைப்பிடித்த சரமோபாயத்தையே திருப்பாவையில் உயிர்நிலையான பொருளாக வைத்துப் பேசுகிறாள். அதற்கு ஸஞ்சகம் மார்க்க-சீர்ஷ பதபர்யாயமான மார்க்கழி என்னும் முதற்சொல்.

### மார்க்க-சீர்ஷ என்று பிரிப்பதன் பொருத்தம்

வாஸுதேவ சப்தத்திற்கு தத்தித வருத்தியாலே வஸுதேவாத்மஜனென்னும் பொருள் தேறியிருக்கவும் பட்டர் வாஸு, தேவ: என்கிற பதங்களுக்கு ஸமாஸமாகவுங் கொண்டு பாஷ்ய மிட்டதுபோல, இங்கும், மார்க்க-சீர்ஷ என்கிற பதங்களுக்கு ஸமாஸமாகக் கொள்வதில் குறையொன்றுமில்லை யென்க.

வாஸு தேவபதத்தை வாஸு வென்றும் தேவனென்றும் பிரித்தது பட்டர் பாஷ்யத்தில் மட்டுமே காண்பதன்று; வாஸு தேவநாமம் வ்யாபகமந்த்ரங்களில் ஒன்றான த்வாதசாக்ஷரீயின் உள்ளீடாகையாலே பதத்வயமாகப் பிரிப்பது மந்த்ர சாஸ்த்ர ஸித்தமுமென்பது உணரத்தக்கது.

நீராட என்பது பகவதஸ்மல்ஷேஷத்தைச் சொல்லுகிறதென்று பூருவர்கள் வியாக்கியானம் செய்தருளினாலும் நீராட்டமென்பதும் ப்ரக்ருதார்த்தமேயாகும். நாச்சியாருக்கு நீராட்டமஹோதஸவம் திவ்யதேசங்கள்தோறும் தொன்று தொட்டு நிகழ்ந்துவருகையாலே அதுபற்றிய சப்த விந்யாஸங்களும் ப்ரக்ருதார்த்தமே யொழிய அப்ரக்ருதார்த்தமாகாது. ஆக, தெள்ளிய பொருளும், தோன்றும் பொருளுமாகிய எல்லாம் ப்ரஸ்துதமே யாகையாலே \*ப்ரஸ்துதேந ப்ரஸ்து தஸ்ய த்யோதநே ப்ரஸ்துதாங்குர:\*என்னும் லக்ஷணத்திற்குத் திருப்பாவைபோன்ற லக்ஷயம் வேறுகிடப்பிது என்னலாம்.



## ஆசார்யபரமன பொருளின் பொருத்தம்

\*நாராயணனே நமக்கே பறைதருவான்\* என்று ஸ்பஷ்டமான சொல்லையிட்டுத் தொடங்கி \*வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை\* என்று ஸ்பஷ்டமான சொற்களையிட்டுத் தலைக் கட்டியிருக்க ஆசார்யபரமன அர்த்தத்தை எப்படி ஏறிடக்கூடும்! என்று திகைக்கவேண்டா; \*ஸாக்ஷாந் நாராயணே தேவ: க்ருத்வா மர்த்தமயீம் தநாம், மக்நாந் உத்தரதே லோகாந் காரூண்யாத் சாஸ்த்ர பாணிநா\* என்றும்\*பீதகவாடைப்பிரானூர் பிரமகுருவாகி வந்து\* என்றும், \*சேமங் குருகையேர் செய்ய திருப்பாற்கடலோ, நாமம் பராங்குசமோ நாரணமோ? —தாமம் துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்குமுளவோ பெருமானுனக்கு?\* என்றும் இங்ஙனே யுள்ள பல பிரமாணங்களை யநுஸந்தித்தால் ஏறிட்டுரைக்கும் கிலேசம் சிறிதுமில்லையென்ற னாரலாம்.

\*வங்கக் கடல்கடைந்த வென்கிற உபஸமஹாரத்திற்குங் கேரீர். [வங்கக் கடல் கடைந்த] ச்ருதிலாகரமும் த்ராவிட வேதஸாகரமுமாகிற கடல்களைக் கடைந்தவர் ஆசாரியர். இங்கே \*மறைப்பாற் கடைத் திருநாவிந் மந்தரத்தால் கடைந்து, துறைப்பால்படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிழ்தம், கறைப் பாம்பனைப் பள்ளியான் அன்பரீட்டங் களித்தருந்த நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழலில்லையே\* என்ற பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாசுரமுணரத்தக் கது. (மாதவனை) மஹாதபஸ்வி யென்றபடி. (கேசவனை) குதிரை வடிவங் கொண்டுவந்த கேசியென்று மசுரனெருவனைக் கொண்டு கண்ணன் கேசவனாயினன். இந்திரியங்களாகிற பல குதிரைகளை வலியடக்கி ஆசாரியர் இத்திருநாமம் பெறுவர். ஐதேந்த்ரியரென்கை. இப்படிப்பட்ட ஆசார்யரைப் பணிந்தவர்கள் யாரென்னில்; (திங்கள் திருமுகத்துச் சேயிழையார்) ஆசார்ய ஸந்திதானத்திலிருந்து க்ரஹிக்கப்பட்ட தாபஹரங்களான அர்த்தங்களினால் ஸௌம்யமான திருமுகமண்டலத்தையுடையவர்களாய் ஆத்ம குணங்களாகிற பூஷணங்களாலே பூஷித ராகப்பெற்றவர்கள். கோபிகள் கண்ணனிடத்திலே பேறுபெற்றரூப்போலே சிஷ்யர்கள் ஆசார்ய ஸந்திதியிலே பேறு பெற்றார்களென்க. ஆக இவை ஸ்தாலீபுலாகந்யாயேந தெரிவிந்தவத்தனை. \*வேதமனைத்துக்கும் வித்தாகுங் கோதை தமிழ் ஐயைந்துமைந்து மறியாத மானிடரை வையஞ் சமப்பதும் வம்பு\* என்று துணிந்து கூறுமடியான பெருமைவாய்ந்த திருப்பாவையில் தோண்டத் தோண்டச் சுரக்கும் பொருள்கள் அபரிமிதமாகத் திகழ்வதுபற்றியே எம்பெருமானார் திருப்பாவை ஜீயர் என்று ப்ரஸித்தியுண்டாம்படி இதிலே யீடுபட்டார். \*நாயகனாய் பாசுரத்தில் ஓவ்வொரு சொல்லும் முத்ராலங்கார ரீதியில் எம்பெருமானாரை நிஸ்ஸந்தேஹமாக நினைவூட்டு மது. அதை இதோ விவரிக்கப்போகிறேன். அற்பமதிகளான நாமே இதை அறியும்போது ஸர்வஜ்ஞரான எம்பெருமானார் இதை அறியாதிருக்க ப்ரஸக்தியில்லை; அறிந்துவைத்தும் தம் பெருமையைத் தாமே பேசக்கூசி அறியாதவர் போலவே யிருந்திருப்பர்; இந்த விஷயத்தில் நாம் பாச்யசாலிகளென்று உகக்கலாமன்றோ. நாம் அநுஸந்திக்கும்பொருள் பொருந்துகின்றதா இல்லையா? என்று ஆராய்ந்து பாருங்கள்.

## நாயகனும் - எம்பெருமானும்

(நாயகனாய் நின்ற) ஆசார்ய கோஷ்டியில் நடுநாயகமாக நிற்பவர் எம்பெருமானார் என்று காட்டுகிறபடி. “அமுநா தபநாதிசாயி பூநா யதிராஜேந நிபத்த நாயகஸ்ரீ:” என்ற யதிராஜ ஸப்ததிலஸூக்தியும் காண்க. [நந்தகோபன்] எம்பெருமானைப் புத்திரனாகப் பெற்றவிஷயத்தில் எம்பெருமானார்க்கு நந்தகோபனோடு ஸாதர்மியம். யதிராஜ ஸம்பத்ருமாரனென வழங்கப்படுகிற செல்வப்பிள்ளையை க்ருஷ்ணகிசோர ஸ்தானீயனாகக் கொள்க. [உடைய] ஸ்வாமிக்கு உடையவரென்று வழங்குந் திருநாமத்தை ஸூசிப்பித்த படி. [கோயில்காப்பான்] கோயிலென்கிற சொல் திருவரங்கம் பெரிய கோயிலை மட்டும் சொல்லுவதாகவுங் கொள்ளலாம். மற்றும் பல கோவில்களையும் சொல்லுவதாகவுங் கொள்ளலாம். \*தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே\* என்றும் \*ஸ்ரீமந்



ஸ்ரீரங்கச்சீரிய மநுபத்ரவாம் அநுதிநம் ஸம்வர்த்தய\* என்றும் சொல்லுகிறபடியே திருவரங்கச் செல்வத்தைக் காந்தருளினவரென்கை. \*மன்னிய தென்னரங்காபுரி மாமலைமற்று முவந்திடு நாள்\* என்கிறபடியே ஸகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பித்தவர் ஸ்வாமியே யாதலால் கோயில்களைக் காந்தருளினவரென்பதும் பொருத்தமே. [கொடித்தோன்றல் தோரண வாசல காப்பானே!] \*கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்\* என்றும் \*நெடுவரைத் தோரணம் நிறைத் தெங்குந் தொழுதனலருகே\* என்றும் சொல்லுகிறபடியே கொடியும் தோரணமுமான வாசல்-பரமபத்வாசல்; அதுதன்னையும் ஸ்வாமியெயம்பெருமானார் தம்முடைய ஆளுகையிலே வைத்துக் கொண்டிருப்பவரென்கை. எம்பெருமானார் திருவருளைப் பெருதவர்களுக்கு அந்த வாசலிற் பு தவது அரிது என்கிற ப்ரஸித்தியைக் காட்டினபடி. [மணிக்கதவம் தாள்திறவாய்] மணியாவது ரத்னம்; நவரத்னமென்று சொல்லப்படுவதனால் ஒன்பது ரத்னங்கள் என்று ப்ரஸித்தம். நவ ரத்னம் போன்ற ஒன்பது திவ்யக்ரந்தங்களை ஸ்வாமிபணித்தருளினார். ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்தஸங்க்ரஹம், கீதாபாஷ்யம், சரணுகதி கத்யம், ஸ்ரீரங்ககத்யம் ஸ்ரீவைகுண்டகத்யம், நித்யம் என்று ஒன்பது திவ்ய க்ரந்தங்களையே இங்கு மணிக்கதவமென் கிறது. கதவு எப்படி புதார்த்தங்களுக்கு ரக்ஷகமோ அப்படியே இந்த திவ்யக்ரந்தங்களும் மறைப் பொருள்களுக்குச் சேமக்காப்பாக அமைந்தவை யாதலால் கதவென்றது மிகப்பொருத்தம். (கதவு, கதவம்—இவை பர்யாயமே.) இந்த க்ரந்தங்களிலுள்ள பொருள்களை நாங்கள் அநுபவிக்கும் படி செய்தருளவேணுமென்பது தாள்திறவா யென்றதன் கருத்து. “ஆயர் சிறுமியரோமுக்கு மணிக்கதவம் தாள்திறவாய்” என்று அந்வயிப்பது. அறிவிலிகளான எங்களுக்குப் புரியும்படி யருளிச் செய்யவேணு மென்கை.

[மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்] எம்பெருமான் தன்னுடைய சாஸ்திரங்களிலே முன்னமே தேவரீரைப்பற்றிச் சோதிவாய் திறந்து பணித்துள்ளானென்று கருத்து. \*கலெள ராமாநுஜஸ் ஸம்ருத: \*கலெள கச்சித் பவிஷ்யதி\* உபதேச்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந:\* இத்யாதி ப்ரமாணங்களை இங்கே அநுஸந்திப்பது.

(இது ஸம்க்ஷேபமாகஸூசிப்பித்தபடி)

### ஸ்வாபதேசார்த்தப்ரதிஷ்டாபநம்

இதைத்தொடர்ந்து இன்னும் சிலவிஷயங்களும் கேள்வி. திருச்சந்தவிருத்தத்தில் (49) \*கொண்டைகொண்ட கோதைது\* என்கிற பாசுரத்தின் பின்னடிகள் “நன் டையுண்டு நாரைபேர வாணபாய நீலமே, அண்டைகொண்டு கெண்டைமேயும் அந்தணீரங்கமே” என்பன. இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை தமது வியாக்கியானத்தில் ஸ்வாபதேசார்த்த மருளிச்செய்து, உடனே “இப்பாட்டில் சொன்ன ஸ்வாபதேசங்கள் இவர்க்கு நிலமல்லாதபோது தேசத்தையாச்ரயித்த நுபவிக்க இழிந்தவர்க்கு இப்பாட்டால் ஒரு ப்ரயோஜனமில்லை” என்றருளிச் செய்து தலைக்கட்டினார். இங்கே அரும்பதவுரை வருமாறு: “சப்தத்துக்கு அர்த்தம் வேருயிருக்க இப்படி ஸ்வாபதேசத்திலே ஒதுக்குவானென்னென்ன அருளிச் செய்கிறார் (இப்பாட்டில்) இத் யாதி. நிலமல்லாதபோது விவகிதமல்லாதபோது” என்பதாக. பெரியவாச்சான்பிள்ளை எல்லாவிடங்களுக்கும் ஸ்வாபதேசார்த்தமருளிச்செய்யாவிடினும் இங்கு இங்ஙனே அருளிச் செய்து வைக்கையாலே எங்கும் ஸ்வாபதேசார்த்தங்களை விவேககுசலர்கள் உய்த்துணரவேணு மென்று காட்டியருளிஞராகிறார் என்பதில் ஐயமில்லை.

ஆசார்யஹ்ருதயத்தில் 139 ஆம் சூர்ணை முதலாக 155 ஆம் சூர்ணையளவாக ஸ்வாபதே சார்த்தங்களை விளக்கியருளியிருப்பது காணாமளவில் நம் பூர்வாசாரியர்கள் ப்ரவசனங்களில் ஸ்வாபதேசார்த்தங்களை மேம்பட உரைத்து வந்தார்களென்பது தெளிவாகும். திருப்பாவையை யநுபவிப்பதென்றால் அதிலுறையும் விசேஷார்த்தங்களையும் ஸ்வாபதேசார்த்தங்களையும் விளக் காமல் எப்படிய நுபவிப்பது? விசேஷித்து திருவிருத்தத்திற்கும் திருப்பாவைக்கும் ஜீவநாடியாயி ருப்பது ஸ்வாபதேசார்த்தமே. நான் சபாஷைகளிலும் (அதாவது, வடமொழி தென்மொழி வடுகு ஹிந்திகளில்) நாமெழுதி வெளியிட்டு உலகம் பரவியுள்ள விபுலனியாக்கியானங்களைக்கொண்டு



கனிப்பவர்களும் அவற்றை அப்படியப்படியே ப்ரவசனம்செய்து போருமவர்களும் எங்கும் மலிந்துள்ளார்கள் என்றே. அஸூயையற்றவர்கள் இதைத்தாங்களே ஸபையில் சொல்லியும் வருகிறார்கள்.

சில ப்ரவசனகர்த்தாக்கள் (சொல்லி வருவதாவது) ஸ்வாபதேசார்த்தமென்று ஒரு பொருளை ஏறிட்டு யதேஷ்டமாகச் சொல்லுவது பூர்வாசாரீய வியாக்கியான விருத்தமென்றும், முக்கியமாக ஸ்வாபதேசமென்றும் பதமே பொருளற்றதென்றும் சொல்லுவதாகக் காதில் விழுகிறது பூருவாசாரியர்கள் காட்டியருளியிருக்கும் வழி வழுவாது ஸ்வாபதேசார்த்தங்களைக் கண்டறிந்து சொல்ல சக்தியற்றவர்கள் இப்படிச் சொல்லுவதில் வியப்பில்லை.

### ஸ்வாபதேச சந்தப்பொருத்தம்

ஸ்வாபதேசமென்கிற ஸம்ஜ்ஞை ஸம்ஸ்க்ருத சாஸ்தீர ஸரணியின்படி பொருந்தாதென்பவர்களின் அபிப்ராயம் யாதெனில்; அபதேசமென்கிற சொல்லானது வ்யாஜமாகக் கைக்கொள்ளப்பட்ட அமுக்கியத்தைக் குறிப்பதாகும். இது (அந்ய) என்கிற சொல்லோடு சேர்ந்து அந்யாபதேசம் என்று ஆகலாம்; அமுக்கியமான வேறு பொருளைக் குறிப்பதென்று அச்சொல்லுக்குப் பொருள் சொல்லப் பொருத்தமுண்டு. அபதேசமென்கிற சொல்லானது (ஸ்வ என்கிற பதத்தோடு எங்ஙனேசேரும்? சேர்ந்தால் என்ன பொருள் கிடைக்கும்? அந்யமான பொருள் அமுக்கியமாயிருக்கத் தகுதியுண்டு; ஸ்வம்மான பொருள் அமுக்கியமாயிருக்கத் தகுதியில்லையே. வேறென்றை வியாஜமாக்கிச் சொல்லுவது அந்யாபதேசம். இந்த ரீதியில் ஸ்வாபதேசமென்பதற்கு 'தன்ளையே வியாஜமாக்கிச் சொல்லுதல்' என்றல்லவோ பொருளாகும். இது ஸம்பாவிதமன்றே. ஆகவே இச்சொல் அஸங்கதம்—என்பது ஆகேஷ்பார்களின் வாதமாகும்.

இனி இந்த ஆகேஷ்பத்தை நிரஸிக்கும்வழி காட்டுகிறோம். வடமொழியில் வ்யபதேசமென்றொரு சொல் ப்ரஸித்தம். அதற்கு என்ன பொருளோ அதுவேதான் அபதேசமென்பதற்கும் பொருள். வி என்கிற உபஸர்க்கம் சேர்ந்தாலும் சேராவிடினும் பொருள் ஒன்றே. வ்யபேக்ஷா, அபேக்ஷா என்கிற சொற்களை இங்கு நிதர்சனமாகக்கொள்க; ஸாபேக்ஷை; நிரபேக்ஷை; என்கிற பதங்களின் ஸ்தானத்திலேயே 'ஸவ்யபேக்ஷை; நிர்வ்யபேக்ஷை; என்கிற பதப்ரயோகங்களையும் ப்ரஸித்தமாகக் காண்கிறோம். "ஸ்வக்ரியாலாதநவ்யக்ரோ நாலமந்யத் வ்யபேக்ஷிதும்" என்பது தண்டியின் காரிகை. இங்கு "நாலமந்யதபேக்ஷிதும்" என்றாலும் ச்லோகம் கூடும். பொருளிலும் குறையில்லை. ஆயினும் வி என்னுமுபஸர்க்கத்தைச் சேர்ந்து ப்ரயோகிக்கப்பட்டது. அது சேர்ந்தாலும் சேராவிட்டாலும் பொருள் ஒன்றே. இங்ஙனே காட்டக்கூடிய நிதர்சனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; பலபலவுள்ளன. அபகம: வ்யபகம:, அபாய: வ்யபாய:.....என்றிங்ஙனே கண்டுகொள்வது. இவ்வண்ணமாகவே வ்யபதேசமென்பதும் அபதேசமென்பதும் பர்யாயமாக வழங்கும். வ்யபதேசமென்பதற்கு 'குறித்தல்' என்று பொருள், அபதேசமென்பதற்கும் அதுவே பொருள். முக்கியமாக உத்தேசிக்கப்பட்ட பொருளைக்காட்டிலும் வேறான பொருளைக் குறிப்பது அந்யாபதேசம். அந்யஸ்ய அபதேச: அந்யாபதேச: ஸ்வஸ்யைவ அபதேச: ஸ்வாபதேச: ஸ்வம் அபதிச்யதே அஸ்மிந்நிதி ஸ்வாபதேச: அந்யத் அபதிச்யதே அஸ்மிந்நிதி அந்யாபதேச. என்னவுமாம். ஒரு பதத்திற்கு எத்தனை பொருள்களுண்டு, எத்தனை பொருள்களில் பிரயோகமுண்டு என்பதை ஆழ்ந்த அறிவுடையார் ஆராயவல்லார். அபதேச பதத்திற்கு இன்னது அர்த்தம் என்பதைக் கீழே விவரித்தோம். ஸுப்ரஸித்தமான நாமலிங்காநுசாஸநமென்கிற அமரகோசத்தில் மூன்றாவது காண்டத்தில் நானார்த்தவர்க்கத்தில் 'பதே லக்ஷயே நிமித்தே அபதேசஸ் ஸ்யாத்' என்றுள்ளது. \*அபதேச புமாந் லக்ஷயே நிமித்தவ்யாஜயோபி\* என்பது விச்வகோசம். இப்படியே பலபல கோசங்கள் கிடைக்கும். லக்ஷயமென்கிற முதற் பொருளைவிட்டு வேறு பொருளைப்பற்றிக்கொண்டு ஆகேஷ்பம் செய்வது ப்ராஜ்ஞக்ருத்யமென்று அந்யார்த்தத்தை லக்ஷயமாகக் கொண்டது அந்யாபதேசம்; ஸ்வம்மான அர்த்தத்தை லக்ஷயமாகக்கொண்டது ஸ்வாபதேசம் என்றும் எளிதாகத் தெரிய வழியிருக்க, விபரீதவழிகளிற்புகுந்துக்ஷேபிப்பதே! நன்னூலில் "எப்பொருள் எச் சொலின் எவ்வாறுயர்ந்தோர், செப்பினரப்படி சேப்புதல் மரபே" என்பது ஒரு சூத்திரம். ஒரு பொருளில் பெரியோர்கள் ஒரு சொல்லை வழங்கி வந்தால்



கீழுள்ளவர்கள் அதையே ஆதரித்துப் பேச வேண்டுமென்பது இதன் தாற்பரியம். ஸ்வாபதேச அந்யாபதேச பதங்கள் இன்று நாம் புதிதாகப் படைத்தவையல்ல. நம் ஸம்ப்ரதாய க்ரந்தமாக அவதரித்துள்ள ப்ராசீநாசார்ய மணிப்ரவாள நூல்களில் மிகமிக இடம் பெற்றவை இச்சொற்கள். இவற்றுக்கு ஒருவிதமான உபபத்தியும் இல்லாமற்போனாலுங்கூட 'ஸாங்கேதீக சப்தங்களிவை' என்றுகொண்டு உகந்திருக்கக் கடமையுண்டு. வஸ்துஸ்திதியில் உபபத்திக்கு ஒரு குறையுமில்லையாயிருக்க குசோத்யம் செய்வது தவறு.

நமது ஸம்ப்ரதாயத்தில் புருஷகாரமென்கிற சொல் வழங்கி வருகின்றது. இச்சொல் மணிப்ரவாள நூல்களில் மட்டு மன்றிக்கே பூர்வாசார்யா நுக்ருஹீத ஸம்ஸ்க்ருத க்ரந்தங்களிலும் ஆதரிக்கப்பட்டுள்ளது. இது ஸம்ஸ்க்ருத நிகண்டுகளில் எதிலும் காணக்கிடக்காது. \*ஸஷ்டிம்: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி:\* இத்யாதி பகவச்சாஸ்த்ரவசனங்களில் மலிந்துள்ளது. இச்சொல் எப்படி நிஷ்பந்தமாகிறதென்று வேதாந்த தேசிகள் விமர்சிக்கப்புகுந்து என்ன ஸமாதானம் எழுதியிருக்கிறாரென்பதை நோக்கவேணும். இது தர்மபரமான சொல்லா? தர்மி பரமான சொல்லா? என்றும் விமர்சிக்கவேணும். இவ்விசாரங்களை தேசிகளே செய்தருளி, ஸம்ப்ரதாய முறைமையில் வழங்கிவருமிச் சொல்லில் நமக்கென்ன விசிகித்தை என்று முடித்து நின்றார். ஸ்வாபதேசாந்யாபதேச பதங்கள் புருஷகார சப்தம்போலே கைகூப்பிநிற்க வேண்டியவையல்ல. சாஸ்த்ரீயமான உபபத்தி பொருந்தியவை—என்பது புநருக்தம். ஆக இவ்வளவும், ஸ்வாபதேசார்த்தமென்கிற சப்தப்ரயோகமே அஸாது என்றவர்களது கலக்கத்தை அகற்றினோம்.

ஒவ்வடிவத்தின்மேல் ஸ்பஷ்டமாகக் கிடைக்கிற பொருளுக்குமேற்பட ஸ்வாபதேசார்த்தமென்று ஒன்று சொல்வது அநவஸரம்—என்பவர்கள் அலங்காரசாஸ்த்ரவைதேசிகர்களென்பதை முந்திற முன்னமே விளக்கியாயிற்று. ஆண்டாள் தானும் \*கீசு கீசு பாசுரத்திலே "பேசின பேச்சு கேட்டிலையோ" என்றதே பேச்சுவம் கேட்டிலையோ? என்றதை ஊன்றி நோக்கினால் நல்ல தெளிவுவிளையும். ரவ: என்னும் வட சொல்லே அரவமென்றாயிற்று. த்வனியென்பது அதன் பொருள். 'திருப்பாவையில் வெறும் சப்தார்த்தமேயா கேட்டாய்? த்வனிப்பொருள் கேட்க வில்லையோ?' என்று ஆண்டாள்தானே கேட்பது போலிரா நின்றதே! \*கலந்துபேசின பேச்சுவம் கேட்டிலையோ?\* என்றது உயிரானது. ச்ருதீதிஹாஸ்புராணாதிகளைக் கலந்து பேசுவர் பெரியோர்...\* முன்னோர் மொழிந்த மொழிகளோடு பிணங்காமல் அவற்றோடு கலந்து பேசுவார்கள் \*

ஸ்ரீரஸ்து.

★★★★★★★★★★★★★★0★★★★★★★★★★★★★★  
 ★ திருப்பாவை ஜீயர் ★  
 ★★★★★★★★★★★★★★★0★★★★★★★★★★★★★★

நம்முடைய ஸம்பிரதாயத்தில் எம்பெருமானார்க்குத் திருப்பாவை ஜீயரென்று ஸுப்ரஸித்தமான வ்யபதேசமுள்ளது. திருப்பாவையில் மிக்க ஈடுபாடுகொண்டு அதையநுஸந்திப்பதில் போர, அபிநிஷ்டராயெழுந்தருளி யிருந்ததுபற்றி அங்ஙனே வ்யபதேச முண்டாயிற்று என்பது தவிர மற்றுமோர் சிறந்த ஹேதுவுமுண்டு. அதாவது, திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்கவேண்டும்படியான சொற்றொடர்கள் அமைந்திருக்கின்றன வென்பதே. இஃது ஏறிட்டுரைக்கும் முறையிலன்றிக்கே ஏற்ற முறையில் விவரிக்கப்படுமாறு காண்க.



## 1 மார்கழித் திங்கள்

\*மதிநிறைந்த நன்னூள்\* என்பதற்குச் சந்திரன் நிறைந்த நன்னூள்—பரிபூர்ண சுக்லபக்ஷம் என்பது ஒருபொருள். மதி-ஞானம்; அது நிறையப் போகிற நல்லநாள் என்பது உள்ளூறை பொருள். எம்பெருமானார் அவதரித்தநாள் இருந்தருமா ஞாலத்தவர்களுக்கு ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நன்னூளன்றோ? 'நிறையப்போகிற' என்ன வேண்டுமிடத்து (நிறைந்த) என்றது காலவழுவமைதி யென்பர் தமிழர். "ஆசம்ஸாயாம் பூதவச்ச" என்பது வடமொழி வியாகரணம். யதிராஜ ஸப்ததியில் \*அநபாய விஷ்ணுபத ஸம்சர்யம் பஜே\* என்கிற சகோ கத்தினால் எம்பெருமானார் விலக்ஷண சந்திரனாகப் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளார். அந்த யதிராஜசந்திரன் தோன்றிய நன்னூள் என்னவுமாம். சித்திரைத் திங்களானது மனிதர்களுக்கு முதல்மாதம். மார்கழித்திங்களானது தேவர்களுக்கு முதல்மாதம் என்னும் பொருத்தமுமுளது. இது வியாக்கியானங்களிலும் விசதம். ஆகவே, ஸ்வாமியின் அவதாரம் முதல் மாதத்திலென்கிற ப்ரஸித்திக்குக் குறையில்லை. [போதுவீர் போதுமினோ] "எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்" என்கிறவர்களைப் போலன்றிக்கே வருகிறவர்களெல்லும் வாருங்கள் என்று உகந்து அழைத்துரைப்பவர் எம்பெருமானாரேயாவர்.

## 2 வையத்து வாழ்வீர்கள்!

[பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்] திருப்பாற்கடலிலே துயின்ற பரமபுருஷன் கூர்ப்பதிநாதன். நம்மாழ்வார் "உனது பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்" என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப் பேசினார். அவர்தாமே அக்குணங்களைக் கடலாகவும் பேசினார் "சீர்க்கடலையுள் பொதிந்த" என்ற பாசுரத்தினால். இவற்றுக்குச் சார்பாக "அநந்த குணஸாகரம் பாஹம்" [அனந்தமான குணஸாகரத்தையுடையவர் பரமபுருஷர்] என்றருளிநூர் ஸ்ரீபாஷ்யகாரர். அவ்வளவோடு நில்லாமல் அக்குணங்களையே தமது திவ்யகர்ந்தங்களில் வாய் வெருவுவதும் செய்கின்றார். ஏவஞ்ச, பகவத் குணஸாகரத்திலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானாரென்க.

## 3 ஓங்கி யுலகாந்த உத்தமன்

"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து", "ஞானங்கனிந்த நலங்கொண்டு" இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களிற்படியே எம்பெருமானைவிட ஓங்கி-அதிசயித்து, உலகத்தை யெல்லாம் ஸ்வாதீனமாக்கிக்கொண்ட உத்தமர்—ஸ்ரீராமாநுஜ ரொருவரே. ஒருவர்க்கும் ஒன்றுஞ் சொல்லாதவர் அதமர். நிர்ப்பந்தத்தினால் சொல்லுபவர் மத்யமர். தம்முடைய கருணையினால் தாமே சொல்லுபவர் உத்தமர். \*ஓராண் வழியா யுபதேசித்தார் முன்னோரென்கிற உபதேசரத்தினமாலையின்படி உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரேயாவர். நூற்றந்தாதியில் \*மற்றொரு பேறு மதியாதென்கிற பாசுரத்தில் உத்தமனாகவுங் கூறப்பட்டார்.

## 4 ஆழிமறைக் கண்ணு ஒன்றுந் கைகரவேல்

இப்பாட்டில் எம்பெருமானுடைய ஆழியும் சங்கும் சார்ங்கமும் வருவதனால் "அடையார் கமலத் தலர்மகள் கேள்வன்" என்கிற நூற்றந்தாதிப் பாசுரப்படிக்கும், "வங்குதே பஞ்சபிராயுதைர் முராரே:" என்கிற யதிராஜ ஸப்ததிப்படிக்கும் பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதார்ப்பாவ விசேஷமான எம்பெருமானார் நினைவூட்டப்படுகிறார். ஒன்றும் கைகரவேல்— அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஓளித்திடாமல் வர்ஷித்த மேகம் \*இராமானுச னென்னுஞ் சீர்முகிலே. ஆழியுள் புக்கு என்றவிடத்து "உபநிஷத் துத்தாப்தி மத்யோத்தருதாம்" என்கிற ஸ்ரீபாஷ்யகார திவ்யஸூக்தி மிகப்பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.



## 5 மாயனை மன்னுவடமதுரை

ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கு எம்பெருமானார். இடக்கை வலக்கை யறியாத இடையர்கள் வாழ்ந்தவிடம் திருவாய்ப்பாடி. அதில் தோன்றிய அணிவிளக்கு ஆயர்பாடிக் கணிவிளக்கே” என்று யசோதைப்பிராட்டியா லழைக்கப்படுகிற \*அப்யுதபாநுவான கண்ண பிரான். ந்ருபு: என்று ஆளவந்தாரும், \*வ்ருத்த்யா பசுர் நரவபு.\* என்று மணவாளமாமுனி களு மருளிச்செய்தபடி பசுப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர் குலமாதலால் இருள்தருமா ஞாலமாகிற இவ்வாயர் குலத்திலே தோன்றிய அணிவிளக்கு—ராமாநுஜ திவாகரர். “புண்யாம்போஜ விகாஸாய பாப த்வாந்த க்ஷயாய ச, ஸ்ரீமாநாவிரபூத் பூமௌ ராமாநுஜ திவாகரர்.” என்னக்கடவதிறே.

## 6 புள்ளுஞ் சலர்யின கான்

“புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கு” என்றது எம்பெருமானார்க்கு மிகச்சிறந்த ப்ரத்யபிஜ்ஞாபகம். “பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே” என்றபடி பால்போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி யெம்பெருமானாரும் “துக்தே தந்வத் தவளமதும் சுத்தஸத் வைகநுபம் ருபம் யஸ்ய ஸ்புடயதிதிராம் யம் பணிந்த்ராவதாம்” என்றபடி பால்போன்ற நிறத்தவர். இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில் [புள்ளரையன் கோயில்] “பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே” என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற இரண்டு திவ்யாயுதங்களில் சக்கர மானது “கருதுமிடம் பொருது” என்ற அருளிச் செயலின்படியே \*காசீவிப்லோஷாதிநாநா கார்யவிசேஷங்களுக்காக பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்துகொண்டே யிருக்கும். திருச்சங்கு அப்படியன்றியே “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம், கண்படை கொள்ளல் கடல் வண்ணன் கைத்தலத்தே” என்னும்படி யிருக்கும். ஸ்வாமி தாமும் “யாவச் சரீர பாதம் அத் ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” [ஸ்ரீரங்க கந்யே] என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியாயிருந்தவர். ஆகவே ‘கோயில் சங்கு’ என்றது ஸ்வாமி யெம்பெருமானார்க்கு மிகப்பொருத்தம்.

## 7 க்ஷக்சேன்றெங்கும்

கலந்து பேசின பேச்சரவம். பூர்வாசார்ய ஸலுக்திகளோடே கலந்திருக்கும்படி [அவற் றுக்கு முரண்படாதபடி] ஸ்ரீ ஸலுக்தி யருளிச் செய்தவர் ஸ்ரீராமாநுஜர் என்பது இவருடைய திவ்யஸலுக்தியினால் ளித்தம். ஸ்ரீபாஷ்யம் தொடங்கும்போதே “பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணம் ப்ரஹ்மஸலுக்திர வ்ருத்திம் பூர்வாசார்யாஸ் ஸஞ்சிக்ஷிபு: தந்மதாநு ஸாரேண் ஸலுக்திராக்ஷராணி வ்யாக்க்யாஸ்யந்தே” என்றருளிச் செய்தவர் ஸ்வாமி யொருவரேயன்றே. அன்றியும் \*கலந்து பேசுவதாவது வடமொழி தென்மொழிகளைக் கலந்து மணிப்ரவாளமாகப் பேசுவது. இத்தகைய க்ரந்தமாக முதன்முதலாகத் திருவாரூரிரப்படியே தோன்றியது. அது பிள்ளா னருளியதாயினும் “எதிராசர் பேரருளால்” என்று மணவாளமாமுனி ளருளிச்செய்த படியே ஸ்வாமி கற்பித்த நடையேயார் அது. ஆகவே இருமொழிகளையும் கலந்து பேசின பேச் சுக்கு நிதானபூதர் ஸ்வாமியென்று குறிப்பிட்டவாறு.

## 8 கீழ்வானம் வெள்ளென்று

“மிகுள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து” என்றதில் ஸ்வாமியின் ப்ரபாவமே நன்கு ஸ்பூரிக்கும். “அர்வாஞ்சோ யத்தப ஸரணிஜத்வந்த்வமாச்சிரித்ய, பூர்வே முர்த்தந யஸ்யாந்வயமுபகதா தேசிகா முக்திமாபு:” என்ற பட்டர் ஸ்ரீஸலுக்திப்படிக்கும், “பாத கோடிரயோஸ் ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந்” என்ற நிகமாந்த மகாகுரு ஸலுக்திப்



படிக்கும் திருவடி ஸம்பந்தத்தாலே பின்னோர்க்கையும். திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்க்கையும் வாழ்வித்தவர் ஸ்வாமியெம்பெருமானார். மிக்குள்ள பிள்ளைக ளென்றது ஸ்வாமிக்கும் பூஜ் யர்களாயிருந்த பூருவர்களை. அவர்களைப் போகாமல் காத்து என்றது தாம் அவதரித்து அவர்களை நற்கதி யெய்துவித்தபடியைக் காட்டுமதாம். (இதைப்பற்றித் தனிநூலில் விர்வு காண்க.)

## 9 தூமணி மாடத்து

[மணிக்கதவம் தாள்திறவாய்] மணியென்று ரத்னத்திற்குப் பெயர். நவரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்க்யை ஸூசிகமாகிறது. அதவு என்பது பதார்த்தங்களைச் சேமித்து வைப்பது. ஸ்வாமியினுடைய திவ்யகர்ந்தங்களே இங்குக் கதவென்பன. ஸ்வாமி யருளிச் செய்தவை ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், வேதாந்தஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்யம் என்று ஒன்பது திவ்ய கர்ந்தங்களாகையாலே அவையே இங்கு மணிக்கதவமெனப்படுகிறது அவற்றைத் திறக்க வேணுமென்றது அவற்றிலுள்ள அர்த்த விசேஷங்கள் எங்களுக்கும் நிலமாம்படியருளவேணு மென்றபடி.

## 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற

\*நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்\* அருங்கலமே! என்ற இரண்டு விளிகளிலும் ஸ்வாமியின் ப்ரத்யபிஜ்ஞை நன்கு உண்டாகும். நோற்று என்றது மஹாபாக்ய வசத்தாலே என்றபடி. ஸுவர்க்கம் புகுகின்ற — வர்க்கமென்று ஸமுகத்திற்குப் பெயர்; வகுப்பு என்றபடி. (ஸு) என்பதனால் மிகச்சிறந்த வகுப்பு என்றதாகும். யாதவ ப்ரகாசரிடத்திலே வாசித்துக் கொண்டிருந்து அவர் சாலையிலே ஒதுங்கியிருந்த ஸ்வாமி அவருடைய கருத்தின்படியே ஆபத்துக்களை யடைந்து போகாமல் நம்போலியர்களின் பாக்யவசத்தாலே பெருந்தேவி மண வாளான பேரருளாளனது பரமக்ருபைக்கு இலக்காகி ஸ்ரீவைஷ்ணவ வகுப்பிலே புகுந்து அனை வர்க்கும் தாயாயிருந்தவர். சுவர்க்கம் என்பதற்கு ஸுவர்க்கமென்றே பொருளானாலும் “யஸ்த்வயா ஸஹஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா” என்ற ஸ்ரீராமாயணத்தின்படி எம்பெரு மாளேடு கூடப்பெற்றவ ரென்றதாகும். ஸீத்தாச்ரமத்தில் நின்றும் வருகிறேமென்று சொல்லிக் கொண்டு வந்த வேடனும் வேடுவச்சியுமான் பகவத்தம்பதிகளோடே கூடப்பெற்றமை கூறின படி. அருங்கலமே! என்றது அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே! என்றும் உத்தம ஸத் பாத்ரமே என்றும் பொருள்படும். நம்முடைய குருபரம்பரையிலே மஹாபூஷணமாக விளங்கு மவர் ஸ்வாமி. “தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதிச பதம் பாதி நாந்யத்” என்னும்படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத்பாந்ரமாயும் விளங்குவவர். \*

## 11 கற்றுக் கறவைக் கணங்கள்

இப்பாசரத்தில் கற்றுக் கறவை யென்று தொடங்கி கோவலர்தம் பொற்கொடியே! என்னு மளவுள்ள விளி பூர்த்தியாக எம்பெருமானார் தன்மையையே தெரிவிக்குமதாயிருக்கும். கற்று- \*சொல்லார் தயிழொரு மூன்றும், சுருதிகள் நான்கு மெல்லையிலா அறநெரியாவும் தெரிந் தவன்\* என்ற நூற்றந்தாதிப் பாசரப்படியே எல்லாக் கல்விகளையும் கற்று; கறவைக் கணங் கள் பலகறந்து—\*பஞ்சாசார்ய பதாச்சரித:\* என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி. “கவாமங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச” என்கிறபடியே கோக்கள் பதினான்கு லோகங்களையும் தம்முள் ஹிக்குறாபோலே சதுர்தச வித்யைகளையும் தம்முட்கொண்டு நன்றாகக் கறக்கு மாசாரியர்கள் பலரிடத்திலும் ஸதஸ்ம்ப்ரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி. பெரிய நம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று மந்த்ரார்த்தங்கள் கேட்டும், பெரிய திருமலை நம்பி பக்கலிலே ஸ்ரீராமாயணார்த்தங்கள் கேட்டும், திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த் தங்கள் சிக்ஷித்தும், திருமலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப் பொருள் கேட்டும், ஆள வந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச்செயல் கற்றும் நல்வார்த்தைகள் கேட்டும் போந்தவரா



கையாலே \*கறவைக் கணங்கள் பலகறத் தென்றது ஸ்வாமிக்கு மிகப்பொருத்தம். அதற்குமேல் செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்—எம்பெருமானை நிர்க்குணனென்றும் நிர்விபூதிகனென்றும் நிர்லக்ஷ்மிகனென்றும் திவ்யமங்கள விஶ்ரஹ சூந்யனென்றும் சொல்லுமவர்கள்— செற்றார்; அவர்களுடைய திறலழிய—வாக்குமிடுக்குத் தொலையும்படியாக, திசைதொறு மெழுந்தருளி வாதப்போர் நிகழ்த்தியவர் ஸ்வாமி. “விப்ரம் நிர்ஜித்ய வாத்த:” என்கிறபடியே இது குற்றமாகையின்கே ளித்தாந்தரக்ஷணரீத்தமாகச் செய்தாகையாலே நற்றமேயாயிற்றென்று காட்ட \*குற்றமொன்றில்லாத\* என்றது. கோ என்னும் வடசொல் நாநாரீத்தகமாகையாலே ஸ்ரீஸூக்தியையும் சொல்லக்கடவது; “யத்கோஸஹஸ்ர மபஹந்தி தமாஸ்ஸிபும்ஸாம்” என்ற விடத்திலு மிதுகாணலாம். கோ வல்லவர்—மஹாவித்வான்கள், அவர்தம் பொற்கொடி— ஸ்வாமி. கோ அ (ஸ்)லர்-ஸ்வதந்திரரல்லர். என்றமாம்.

## 12 களைத்திளங் கற்றெருமை

ஸ்வாமியின் திருவவதார ஸ்தலமான ஸ்ரீ பெரும்பூதூரில் இரட்டித்து ஸேவிக்கும் பாசாமிது. பூருவாசாரியர்களும் தங்கள் வியாக்கியானங்களின் முடிவிலே எம்பெருமானாரை ப்ரஸ்தாவித்திருக்கும் பாசரமுமிது. இங்கு இவ்வளவே நாமெழுதப் போதும். ஆயினும் சிறிது விவரிக்கலாகிறது. இப்பாட்டில் நற்செல்வனென்றது ஸ்வாமியைக் கருதி. நற்செல்வ னென்பதை வடமொழியிற் கூறவேணுமானால் லக்ஷ்மி ஸம்பந்ந: என்னவேணும். ஸ்ரீ ராமாயணத்தில் \*லக்ஷ்மணே லக்ஷ்மி ஸம்பந்ந:\* என்னப்பட்ட இனையபெருமாளே யன்றே இனையாழ்வாராகத் திருவவதரித்தவர். அவர் “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று விபவாவதாரத்திலே அடிமை செய்யப்பெற்றார்; இவர் “நித்ய கிங்கரோ பவாநி” என்று அர்ச்சாஸ்தலங்களிலே ஒப்புயர்வற்ற அடிமைகள் செய்யப்பெற்றார். “மன்னிய தென்னரங்காபுரிமாமலைமற்று முவந்திடுநாள்.”

## 13 புள்ளின்வாய் கீண்டானை

இப்பாட்டில் கள்ளந் தவிர்ந்து கலந்தென்றது உயிரான சொற்றொடர். “கிம் தேநந் க்ருதம் பாபம் சோரேணுத்மாபஹாரினு” என்றபடி ஆத்மாபஹாரக் கள்வமொன்றுண்டு; அது தவிர மற்றொரு கள்வம் கேண்மின்; “ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத புஞ்ஜீத பஹுபிஸ் ஸஹ” “இன்களி தனியருந்தான்” என்கிறபடியே பேசுபதார்த்தங்களைப் பல ராடுங்கூடி யறுபவித்துக் களிக்கையன்கே அசலறியாதபடி யறுபவிக்கை கள்வப்; எம்பெருமானார்க்கு முற்பட்ட ஆசாரியர்களிடத்து இத்தகைய கள்வமிருந்தது; அதனைத் தவிர்ந்தவர் ஸ்வாமி யொருவரே தவிர்ந்து எல்லாரோடுங்கலந்து அறுபவித்தவர். “பிள்ளைகளைல்லாரும் பாவைக்களம் புக்கார்” என்றதும் ஸ்வாமியின் பெருமையை நினைவூட்டும். பாவைக்கள மென்பது காலகைப மண்டபம்; அதல் எல்லாரும் புகப்பெற்றது ஸ்வாமிக்கு முன்பு இல்லை; அதிகார பரீகைபண்ணிப் பலர் விலக்கப்பட்டிருந்தார்களன்றே. ஆசைக்கு மேற்பட அதிகார ஸம்பத்தி யில்லையென்று கொண்ட ஸ்வாமியின் காலத்தில்தான் பிள்ளைகளைல்லாரும் பாவைக்களம் புக்கார். அதனை நன்கு காட்டினபடி.

## 14 உங்கள் புறழக்கடைத் தோட்டத்து

இப்பாட்டில் “செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின” என்பதில் ஸ்வாமியின் திவ்யப்ரபாவமொன்று நினைவுக்கு வரும். ஸ்வாமி யாதவப்ரகாசரிடத்திலே பூர்வபுகைவேதாந்தம் வாசித்தபோது \*ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம\* ஐதாதாம்யமிதம் ஸர்வம் \*தத் த்வமஸி\* இத்யாதி ச்ருதிவாக்யங்களுக்கு அவர் அபார்த்தம் கூற, ஸ்வாமி ‘இப்படியன்றே பொருள்’ என்று உபபந்நமான அர்த்தமருளிச் செய்ய, மேல் வாய்திறக்கமாட்டாதே ஹுங்காரமே பண்ணிப்போந்ததாக வைபவ நூல்கள் விளம்புகின்றன. அது இங்கு நினைவுக்கு வரும், ஸ்வாமி திருவாய் மலர்ந்தருளியது செங்கழுநீர் வாய்நெகிழ்ந்தமை; யாதவர் மறு மாற்றம் சொல்ல மாட்டாமே வாய் மூடிக்கிடந்தது ஆம்பல்வாய் கூம்பினமை, மேலே \*செங்கல்பொடிக்க



கூற வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்\* என்றதும் ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். செங்கல்பொட்டக்கூறை \*காஷாயேணக்ருஷீத பீதவஸநா\* என்று ஸப்ததியில் போற்றப்பட்ட திவ்ய மூர்த்தி. வெண்பல் \*அச்யுத பதாம்புஜ யுகம்ருக்மவ்யா மோஹதஸ் ததிதராணி த்ருணய மேநே\* என்னும்படி மஹாவிரகத் ஸார்வபௌமராகையாலே “யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபண மசரணே தர்சயந் தந்தபங்க்தி” என்னும்படி பிறர்பாடே பல்லைக்காட்டப் பெருதவர். தவத் தவர்—மம, மம என்னுதே ‘தவ, தவ’ என்று சேஷத்தவம் பரிமாணிக்க நிற்பவர். தங்கள் திருக்கோயில்—அமுதகுருடைய ஆதினத்திலிருந்த கோயில் தங்கள் திருக்கோயிலென்னும்படி தம்மதீனமாகப் பெற்றவர். சங்கிடுவான்—‘சங்க:’ என்ற வடமொழியும் சங்கு எனத் திரியும். இச்சொல் திறவுகோல் என்னும் பொருளைத் தரும். ஆரூயிர்ப்படியில் இப்பொருளும் பணிக்கப் பெற்றது. ஆழ்வான் மூலமாகத் திருக்கோயில் திறவுகோலைப் பெற்ற இதிஹாஸம் இச்சொற்றொடரில் அநுஸந்திக்கலாகிறது. ... .. \*

### 15. எல்லே ஈரிங்கிரியே

இப் பாட்டில் “உளக்கென்ன வேறுடையை” என்னுஞ் சொற்றொடர் நிதியானது. உமக்கு மட்டும் அஸாதாரணமான பெருமை என்னே! என்று வியந்து கூறப்பட்டுள்ளது. ஸ்வாமிக்கு முன்னே நம்மாழ்வாரும் ஸ்ரீமந்நாத முனிகளும் ஆளவந்தாரும். நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களாயிருக்கச் செய்தேயும் ‘நம்மாழ்வார் தரிசனம்’ என்றோ, ‘நாத முனிகள் தரிசனம்’ என்றோ ‘ஆளவந்தார் தரிசனம்’ என்றோ வ்யவஹாரம் வாராமே ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றோ வ்யவஹாரம் நிகழ்ந்துவருகைக் கீடான ஸ்வாமியின் அஸாதாரணமான பெருமை இங்கு அநுஸந்திக்க வ்யயது. மாற்றுகை மாற்றழிக்க வல்லானென்ற விடத்தில்—“பாஷண்ட த்ரும ஷண்ட தாவதஹநச் சார்வாக சைலாசநி: பௌத்த த்வாந்தநிராஸ வாஸரபதிர் ஜைநேப கண்டரவ: , மாயாவாதி பஜங்கபங்க கருட:” \*தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்..... நீசரும் மாண்டனர்\* “சாறுவாகமத நீறுசெய்து” இத்யாதிகள் நினைவுக்குவரும்.

### 16. நாயகனும் நின்ற நந்தகோபன்

முன்பே விரித்துரைக்கப்பட்டது. அங்கே கண்டு கொள்வது. (பக்கம் 5.)

### 17. அம்பரமே தண்ணீரே

அம்பரத்தையும் தண்ணீரையும் சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி. “அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ:” என்ற நிகண்டின்படி அம்பரமாவது ஆகாசம்; பரமாகாச மென்பபடுகிற பரமபதம். அதையும், விரஜையாகிற தண்ணீரையும், \*அந்நம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத்\* என்று உபநிஷத்தில் அன்னமாகச் சொல்லப்பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறஞ்செய்யுமெம் பெருமான்—க்ருபபாத்ர்ப்ரஸந்நாசார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார். மேலே “அம் பர மூடறுத்து ஒங்கியுலகனந்த வும்ப் கோமான்” என்றதும் எம்பெருமானாரை நன்கு நினை யூட்டும். ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி ஸேவிக்கப் பெற்றபோது “ஆளவந் தாரோடே நான் சேர்ந்து வாழப் பெறில் பரமபதத்திற்குப் படிக்கடியிருப்பேனே!” என்று ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி. ஆளவந்தாரோடே சேர்ந்து வாழப் பெருமற் போனாலும் \*யத்பதாம் போருஹத்யாந ச்லோகப்படியும் “ஏகலவ்யனன்றே நான்” என்ற ஸூக்திப்படியும் அவருடைய விலக்ஷணங்களுபாத்ரமாயிருக்கப்பெற்ற பெருமையினால் நித்யவிபூதிக்கும் ஸீலா விபூதிக்கும் இடைச் சுவர் தள்ளி உபய விபூதியையும் ஒரு போகி யாக்கினவர் நம் ஸ்வாமி யென்று ப்ரஸித்தமாயிற்று. “மதுரகவி சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தங் காண்மினே” என்ற விடத்து வியாக்கியானத்தில் உபய விபூதிக்கும் இடைச்சுவர் தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச் செய்யப்பட்டிருந்தாலும் அப்பெருமை ஸ்வாமிக்கு கிம்புநர்ந்யாய ளித்தமே. அம்பரத்தை... பரமாகாசத்தை, ஊடறுத்தவர் என்றதாயிற்று.



## 18 உந்துமதகனிற்றன்

இப்பாசுரம் மூலமாகவே ஸ்வாமிக்குத் திருப்பாவை ஜீயரென்று வ்யபதேச முண்டாயிற்று என்று ப்ரஸித்தமாதலால் இங்கு நாம் வேறு எதுவும் விவரிக்கவேண்டிற்றில்லை. ஆனாலும் கீழும் மேலுமுள்ள விவரணங்களுக்குச் சேர இங்குமொன்றுரைப்போம். கந்தங்கமழுங்குமுலீ ! என்று கேச பாசத்தை யிட்டுச் சொன்னது ஸ்வாமியின் திருவுள்ளத்திற்கு மிகவுகப்பான ஸம்போதனமாம். மதாந்தரஸ்தர்களான யதிகள் சிகையை வஹியாது முண்டனம் செய்து போருவர்கள்; அங்ஙனன்றிக்கே “காரிசுதன் கழல் சூடிய முடியும் கன நற்சிகை முடியும்” என்றும் “கமநீய சிகாநிவேசம்” என்றும் “சிகயா சேகரிணம் பதிமயதீநாம்” என்றும் நம் முதலிகள் உள் குழைந்து பேசும்படி கமநீய சிகாபந்தத்தோடு ஸ்வாமிஸவை ஸாதித்தவழகு நெஞ்சுகுளிர அநுபவிக்கப்பட்டதாயிற்று.

## 19 குத்து விளக்கெரிய

திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் எழுந்தருளி ரஹஸ்யார்த்த விசேஷம் பெற்று அவ்விடத்திலேயே அதைச் சிலர்க்கு உபதேசித்தருளின இதிஹாஸம் இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது. தோரண விளக்கு, குத்துவிளக்கு என்று இருவிளக்குண்டு. தோரணவிளக்கு ஸ்தாவரமாயிருக்கும். குத்துவிளக்கு ஜங்கமமாயிருக்கும். ஸ்வஸ்தானத்திலேயே ஸ்தாவரராகவிருந்த திருக்கோட்டியூர் நம்பி தோரண விளக்காவர். பலகால கதாகதம் செய்தருளின எம்பெருமானார் குத்துவிளக்காவர். இந்த குத்துவிளக்கு எரிய - நம்பிபக்கலிலே அர்த்தவிசேஷம் கேட்டு ஜ்வலிக்க என்றபடி, [கோட்டு] “ஏக தேச விக்கு தம் அநந்யவத் பவதி” என்கிற வடமொழி வியாகரண முறையின்படி கோட்டி என்றதாகக் கொள்க. கோஷ்டி என்னும் வட சொல் கோட்டியென்றுதானே திரியும். திருக்கோட்டியூர் என்றதாயிற்று. ; அவ்விடத்திலே [கால் கட்டு] ரஹஸ்யார்த்த முபதேசித்தருளா நின்ற நம்பிகள் தம் திருவடையைத் தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றே; அந்த கால்கட்டு ஸூசிதமாகிறது. [மேலேறி.] ஏற்கெனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலகைணர்களுக்கு உபதேசிக்கத் திருவுள்ளம்பற்றிய ஸ்வாமி, ஸன்னிதியின் மேல் தளத்திலேறினபடியைக் காட்டுகிறது. இப்படி ஆசார்ய திவ்யாஜ்ஞையைக் கடந்து உபதேசித்திருப்பரோ சாஸ்த்ர வச்யரான ஸ்வாமி? என்கிற சங்கைக்குப் பரிஹாரம் செய்கிறது [மலர் மாப்பா] என்னும் விளி. ஸ்வாமியினுடைய ஹ்ருதய வைசால்யமே அதற்குக் காரணமென்று காட்டினபடி; மலர்ந்தஹ்ருதய முடையவரே! என்று விளித்தபடி.

## 20 முப்பத்து மூவரமர்க்கு

இப்பாட்டில் ‘செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!’ என்னும் விளிகள் ஸ்வாமிக்கு மிகவும் ஏற்றிருப்பவை. வடமொழியில் ஆர்ஜவமெனப்பரும் குணம் தமிழில் செப்பமெனப்படும். மநோவாக்காயங்களிள் ஒற்றுமையாகிற கரண த்ரய ஸாரூப்யமே ஆர்ஜவம்; அதுதான் செப்பம். ஸ்வாமியினுடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளை ஸேவிக்கும் போது ஒவ்வொருபுறமும் அவருடைய ஆர்ஜவத்தையன்றே தெரிவிக்கின்றது. பரநிந்தை முதலியவற்றை நெஞ்சாலும் நினையாமலும் வாக்கிலும் காட்டாமலுமிருந்த பெருமை ஸ்வாமிக்கும் ஸ்வாமியின் புநரவதார பூதரான மணவாளமாமுனிகளுக்கும் அஸாதாரணமன்றே. [திறலுடையாய்!] திறல்வது பராபிபவந ஸாமர்த்தியம். நிறுபூத்த நெருப்புப்போலே யிருந்து இதர வாதிகளின் தூர்வாதங்கள் தலையெடுக்க வொட்டாதபடி செய்கருமாத்றலும் ஸ்வாமிக்கு அஸாதாரணம். [செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்] செற்றராகிரர் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே “குணினம்பி குணஸ் தம் தரித்ராணம்--ஆஹு:” என்ற பட்டர் ஸ்ரீஸூக்திப்படியே அப்பெருமானை ஸர்வதரித்ரனைப் பேசுவைத்தவர்கள்; அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி. வெப்பமாவது ஜ்வரம். பீதி ஜ்வரம். \*தஸ்மை ராமாநுஜாரீ



யாய நம : பரம யோகிநே, ய:ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரானாம் அந்தர் ஜீவரமசி சமத்\* என்று ஸ்வாமிச்ருதி ஸ்மிருதி ஸூத்ரங்களுக்கிருந்த அந்தர் ஜீவரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று. அதை எங்கே போகவிட்டார் தெரியுமோ? செற்றருடைய உள்ளத்திலே போக விட்டாராயிற்று. திருவடி இலங்கையைக் கொளுத்தினாரே, எந்த நெருப்பைக் கொண்டு கொளுத்தினாரென்று கேட்க, வாலில் அரக்கர் பற்ற வைத்த நெருப்பினால் என்ருர்களாம்; அன்று அன்று: “சோக வஹ்நிம் ஜநகாத்மஜாயா: ஆதாய தேநைவ ததாஹ லங்காம்” என்று, பிராட்டி திருவயிற்றிலே மண்டிக்கிடந்த சோகாக்கனியை அங்கு நின்று கிளப்பி அதனாலேயே இலங்கையைக் கொளுத்தினாரென்றார் மர்மஜூர். அது போலவே யிங்கும். ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களின் அந்தர் ஜீவரத்தை யெடுத்துச் செற்றூர்வயிற்றி லெறிந்தபடி. ... \*

## 21 ஏற்றகலங்களெதிர் பொங்கிமீதளிப்ப

“வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்” என்றும் போது ஸ்வாமியின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வராது. ஸ்வாமிக்கு முன்பிருந்த ஆசார்யர்களை யெடுத்துக் கொண்டு அவர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள்? என்று கேட்டால் இருவர் மூவர் நால்வர் ஐவர் என்ன வேண்டுமத்தனை; ஸ்வாமியின் சிஷ்யவர்க்கங்களைப் பற்றிக் கேட்டாலோ “ஏகாந்திநாம் த்வாதசபிஸ் ஸஹஸ்ரை: ஸம்ஸேவிதஸ் ஸம்யமிஸப்தசத்யா.” என்று உடனிருந்தவர்கள் பேசும்படியாயிருக்கும். அன்றியும், மஹாஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளென்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தாம் எப்படிப்பட்டவர்களென்னில்? [ஏற்றகலங்கள்] ஆசார்ய ஸார்வபௌமர்க்கு ஏற்றிருக்குந் தன்மையை யுடைய ஸத்பாத்ரபூதர்களான ஸச்சிஷ்யர்கள். பின்னையும் எப்படிப்பட்டவர்களென்னில்: [எதிர்பொங்கி மீதளிப்ப] “சிஷ்யாதிச்சேத் பராஜயம்” என்றும்படி ஆசார்யரையும் விஞ்சினவர்களாயிருப்பார்கள். காச்மீரத்தில் சாரதாபீடத்தில் ஸ்வாமியும் ஆழ்வானும் போதாயநவ்ருத்தியைக் கடாஷியா நிற்க அதற்கு இடையூறு விளைந்த போது ‘க்ரந்தத்தைப் பூர்த்தியாகப் பார்க்க முடியவில்லையே!’ என்று ஸ்வாமி க்லேசிக்க, அந்த வ்ருத்திக்ரந்தத்தைப் பூர்த்தியாகக் கடாஷித்து அத்தனையும் ஹ்ருதி தரித்துக் கொண்டிருந்த ஆழ்வான் “இங்கே விண்ணப்பஞ் செய்யவோ? இரண்டாற்றின் நடுவே விண்ணப்பஞ் செய்யவோ?” என்று பணித்தாரென்று ப்ரஸித்தம். இப்படியே யன்றோ மேன்மேலுமுள்ள சிஷ்யவர்க்கங்களின் சரித்திரமும். அவர்கள் இன்னமும் எப்படிப்பட்டவர்களென்னில்; [மாற்றுவே பால் சொரியும்] அவ்வாசாரியர்களின் பரம்பரை பெருப்பாலும் அநுஸூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற அர்த்த விசேஷங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு. இத்தகைய வள்ளல் பெரும்பசுக்களை ஆற்றப் படைத்தவர் ஸ்வாமி. ஆற்ற — அபர்மிதமாக. மேலே “மாற்றருனக்கு வலி தொலைந்து உள் வாசற்கண்” என்ற விடத்து யாதவப்ரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம் மிகப்பொருத்தம்.

## 22 அங்கண்மா ஞாலத்தார்

“திங்களுமாதித்தியனு மெழுந்தாற்போல் அங்கணிரண்டுங் கொண்டு” என்றதில் ஸ்வாமியினுடைய உபயவேதாந்தக்ரந்தப்ரவசந படுதவம் பேசப்படுகிறது. திங்களும் ஆதித்தியனும் ஏககாலத்தில் எழுவது அஸம்பாவிதம். ஆதித்யனெழுப்போது தீக்ஷணதையும், திங்கள் எழும் போது தண்ணளியும் அநுபவிக்கலாயிருக்கும். உபய வேதாந்தப்ரவர்த்தகரான ஸ்வாமி கால வேளைகளில் ஸ்ரீபாஷ்யகாலக்ஷேபம் ஸாதிப்பதும், மால வேளைகளில் அருளிச்செயல் [பகவத் விஷய] காலக்ஷேபம் ஸாதிப்ப தமாயிருப்பர். மதாந்தர ப்ரத்யாக்க்யாநதத்ப்ரமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும்போது தீக்ஷணதையும், \*செவிக்கினிய செஞ்சொல்\* \*ஈச் சொல்\*” என்ன நின்ற அருளிச்செயல்களின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும்போது ஸௌம்யதையும் காணலாயிருக்கும். இரண்டிலுமிரண்டுமுண்டானாலும், “இப்படிச் சொல்லுகிறதும ஊற்றத்தைப் பற்றி” என்ற ஸ்ரீவசந பூஷணப்ரக்கியையிலே கொள்ளக் கடவது. மேலே\* அங்க



ணிரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்\* என்றவிடத்திலும் உபய வேதாந்தப் பொருள்களையும் எங்களுக்குக் கடாக்கித்தருள வேனுமென்ற பிரார்த்தனையுள்ளது. “சக்ஷுஷ் மத்தா து சாஸ்த்ரேண” என்றபடி கண்ணென்பது சாஸ்த்ரமேயாம். உபய வேதாந்தங்களும் ஸ்வாமிக்கு இரண்டு திருக்கண்களென்க, ஒன்றில் ஆதரமும் மற்றொன்றில் அநாதரமும் கொண்டிருக்கையே சாபமாகும். அது தொலைய வேனுமென்றவாறு. ஸ்வாமி பக்கவிலே சிஷ்யர்கள் பிரார்த்திப்பது இதுவே.

## 23 மாமிமலைமுழஞ்சில்

“அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்படும் சீரியசிங்கம்” நம் யதிலார்வ பெளமஸிம்ஹம் தவிர வேறுண்டோ? நூற்றந்தராதியில் “கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமானொலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயமிராமாநுசன்” என்று சீரிய சிங்கமாகச் சொல்லப்பட்டவர் ஸ்வாமி. உலகில் சிங்கம் ஹேயமானவுணவையுண்டு செருக்கியிருக்கும்; யதிராஜஸிம்ஹம் திருமங்கையாழ்வாருடைய திவ்யஸலுத்திகளையுண்டு அதனால் தடித்திருக்கு மென்கிறார் அமுதனார். இதற்கு மலையும் முழஞ்சும் விலக்ஷணமாயிருக்கும். முந்நூருண்டு வேதமோதின பரத்வாஜமஹர்ஷிக்கு தேவேந்திரன் வேதங்களை மலையாகக் காட்டினனென்று வேதமே சொல்லுகையாலே வேதமே மலையாகக் கொள்ளவரியது. அதில் முழஞ்சாவது \*தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்\* என்னும்படி தர்மஸலக்ஷணங்கள் பொதிந்திருக்கும்மீடம். அதிலே மன்னிக் கிடந்து லௌகிக விஷயங்களில் திருக்கண்களென்கதே \*ஆத்மந்யேவ ஆத்மாநம் பஸ்யந் ஸுகீத்திருப்பவர் ஸ்வாமி. (அறிவுற்று.) நாம் அவதரித்தது எதற்காக? என்று தம் அவதாரப்பயோஜனத்தைக் குறிக்கொண்டு என்றபடி. (தீவிழித்து) (அமரகோசே) \*புத்திரீ மநீஷா திஷண தீ:\* என்ற விடத்து புத்திரியாயமாகப் படிக்கப்பட்ட (தீ;) என்பது இங்குத் தீயென நிற்கின்றது. அது விழித்திருப்பது—விசுலித்திருப்பது ஸ்வாமிக்கேயென்க. [எப்பாடும் பேர்ந்து உதறி.] \*ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜநகிரிம் தார்ஷ்யாத்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீப்ரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம் ஸாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி:\* என்கிறபடியே எண்டிசையும் பாதசாரத்தாலே ஸஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி. .... \*

## 24 அறிவிலகமளந்தாய்

இதில் “வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்றதை உயிராகக் கொள்க. கொல்வது கோல் என்னுமாபோலே வெல்வது வேல் எனப்படும். கண்ணபிரான் திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான். ஸ்வாமி திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது த்ரிதண்டம். ஸப்ததியில் “விஷ்வக்ஸேநோ யதிபதிரபூத் வேத்ரஸாரஸ்த்ரிதண்ட:” என்று, சேனையர்கோன் ஸ்வாமியாகத் திருவவதரிக்க, உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கையிலுள்ள திருப்பிரம்புதானே த்ரிதண்டமாயிற்று என்னப்பட்டது. அந்தத்திருப்பிரம்புக்கு எவ்வளவு சக்தியோ அவ்வளவும் ஸ்வாமியின் த்ரிதண்டத்துக்கு முண்டென்க. தாடிபஞ்சகத்தில் ஸ்வாமிக்குப் பேசவேண்டிய பெருமைகளெல்லாம் த்ரிதண்டத்தின் மேலும் யஜ்ஞஸலுத்தரத்தின் மேலும் ஏறிட்டுப் பேசப்பட்டுள்ளன. அங்ஙனம் பேசுகையில் “பாஷண்டஷண்ட கிரிகண்டந வஜ்ர தண்டா:—ராமாநுஜஸ்ய விலஸந்திமுநேஸ் த்ரிதண்டா:” என்றும், “தத்தே ராமாநுஜார்ய: ப்ரதிகதக சிரோ வஜ்ரதண்டம் த்ரிதண்டம்” என்றும் பேசப்பட்டதுண்டே, அதுதான் வென்று பகை கெடுக்குமென்றதற்கு விவரணம். அப்படிப்பட்ட கையில் வேலாகிய முக்கோலுக்கு மங்களாசாஸனம் செய்தது முக்கோல் பிடித்த முனிக்கே மங்களாசாஸனம் செய்தபடியாமென்றுணர்நக.

## 25 ஒருத்திகனுய்ப் பிறந்து

\*தரிக்கிலானுகித் தான் தீங்கு நினைந்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து அவன் வயிற்றில் நெருப்பென்ன நின்றவர் ஸ்வாமி. கம்ஸன் கண்ணனிடித்திலே அனர்த்தம் விளைக்க



வழிதேடியிருந்ததுபோல நம் ஸ்வமிக்கு அளர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தவர் ஒருவர் ப்ரஸித்தர். அவருடைய கருத்தைப் பிழைப்பித்து [தடைபடச்செய்து] ஓரிரவில் ஓளித்து வளர்ந்தவர் ஸ்வாமி. விந்த்யாடவியெங்கே! ஸத்யவிரத ஸேத்ரமெங்கே! ஓரிரவில் அங்கு நின்று இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ரபாவங்களையெல்லாம் ஓளித்துவைத்திருந்தாரத்தனையன்றே. அன்னவர் ஆஸூர் ப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார். "பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹஃ" "பாஷண்ட ஸாகர மஹாபடபாழுகாக்கி:" என்று நெருப்பாகவேயன்றே பேசப்பட்டார் ஸ்வாமி. [நெடுமால்] வியாமோஹம் கொண்டவர். "அச்யுத பதாம்புஜ யுகம் ருக்ம் வ்யாமோஹத:" என்ற ஸ்வாமி தனியன் காண்க.

## 26 மாலே மணிவண்ணு மார்கழி நிராவான்

இதில் \*ஆலினிலையாய்!\* என்ற விளி இன்கவை மிக்கது. \*ஆலின் இலையதன்மேல் பையவுயோகு துயிர்கொண்ட பரம்பரன் கண்ணன். [ஆலின் நிலையாய்!] ஆலமரத்தின் நிலைமைபோன்ற நிலைமையுடையவர் ஸ்வாமி. எம்பெருமான் "பாஹுச்சாயா மவஷ்டப்பதோயஸ்ய லோகோ மஹாத்மந:" என்கிறபடியே தன் பாஹுச்சாயையிலே ஓதுங்கிளவர்களுக்கு நிழல்கொடுத்துத் தாபம் தீர்ப்பவன். ஸ்வாமியோ வெள்ளில் 'ப்ராப்தாநாம் பாதமூலம் ப்ரக்ருதி மதுரயாச்சாயயா தாப ஹ்ருத் வ:" என்றுப்போலே அடிபணிந்தார்க்குத் திருவடிநிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர். இதுதானே ஆலின் நிலைமை, நூற்றந்தாதி தொடங்கும்போதே "பல்கலையோர் தாம் மன்னவந்த விராமாநுசன் சரணாவிந்தம்" என்றன்றே தொடங்கிற்று. \*பல்கலையோர் தாம் மன்னவந்த\* என்ற விசேஷணத்தை இராமாநுசனுக்கு ஆக்குவது போலவே அவருடைய சரணாவிந்தத்திற்குமாக்கலாமே. "ந்யக்ரோதோ பஹுபாத் வட:" என்ற அமரகோசம் ஆலமரத்திற்கு பஹுபாத் என்று பெயர் படித்தது. உண்மையில் ஆலமரமானது மற்ற மரங்களைப் போலன்றிக்கே அபரிமிதமான பாதங்களையுடைத்தாயிருக்கும், ஸ்வாமிக்கும் திருவடிகள் அபரிமிதங்கள். [சிஷ்யர்களே திருவடிகள்.] இப்பாட்டில் சொன்ன 'சங்கம் பெரும்பறை பல்லாண்டிசைப்பார் கோலவிளக்கு கொடி விதானம்' என்னுஞ் சொற்களை ஊன்றி நோக்கினால் இவையெல்லாம் ஸ்வாமியே யென்னப் பொருந்தும். [சங்கம்] த்ருவனிடஞ் சென்ற பகவான் சங்கஸ்பர்சத்தினால் அவனை ஸர்வஜ்ஞனாக்கினதாகப் புராணங் கூறும்; அதுபோல, ஸ்வஸம்பந்தத்தாலே ஆழ்வான் ஆண்டான் அனந்தாமூவான் எம்பார் பிள்ளான் முதலானாரை ஸர்வஜ்ஞராக்கினவர் ஸ்வாமி. (பறை) பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறையென்னத் தருவர். (பல்லாண்டிசைப்பார்) பெரியாழ்வார்போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமன்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும் வல்லாயிருந்தார். (கோலவிளக்கு) ஸ்ரீ வைஷ்ணவ குல ப்ரதீபமாயிருக்கவர். (கொடி) 'ஸ்ரீமல்லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜ்' மென்று பிறரைச் சொல்லும்போது ஸ்வாமிக்குச் சொல்லவேணுமோ? விசிஷ்டாத்வைத் ஸித்தாந்த விஜயத்வஜ்மென்க. (விதானம்) கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக் கெழுந்தருளும்போது "தொடுத்து மேல் விதானபாய பௌவநீராவணை" என்ற திருச்சந்த விருத்தத்தின்படியே விதானமாயிருந்தவர் ஆதிசேஷனான திருவனந்தாமூவான்; அவரேயன்றே ஸ்வாமியாக வடிவெடுத்தார்.

## 27 கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா!

யஜ்ஞமூர்த்தி போல்வாரான பல பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமியோடு எதிர்ப்பு கோப்பவர்களாய் [கூடாதவர்களாய்] இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமிக்கு வெற்றியைத் தந்தார்கள். அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை யுடையவர் ஸ்வாமி. அந்தச் சீர்கள் எவை யென்னில்; கேவலம் வைத்ய்யம் மட்டுமல்ல; திவ்ய மங்களை விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பல பல. ஸ்வாமியின் வடிவழகை ஸேவித்த மாத்திரத்திலேயே யீடுபட்டவர்கள் பல பலர். (கோவிந்தா) பசுக்களை மேய்ப்பதனாலே கண்ணன் கோவிந்தனாயினார்;



ஸ்ரீஸூக்திகளும் கோசப்தார்த்தமென்று கீழே காட்டினே மாகையாலே ஸகலப்ரமாணங்களையும் “பிபேத்யஸ்ப்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி” என்னும்படியான பீதியைப் போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும் கோவிந்தர். பசுப்ராயர்களான நம்மைக்காத்தவரென்றுமாம்.

## 28 கறவைகள் பின்பென்று

“குறையொன்று மில்லாத கோவிந்தா! உன்றனைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்” என்னும் வார்த்தை ஸ்வாமி யெம்பெருமானாரை நோக்கி ஸ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத் தக்கது. ஞானம் அனுட்டானம் பரஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும் ஆசார்ய பீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள். ஞானமிருந்து அநுஷ்டான மில்லையானாலும் பயனில்லை; அநுஷ்டானமிருந்து ஞானமில்லையாயினும் பயனில்லை இவையிரண்டு மிருக்கவேணு மென்பர்; இவையிரண்டு மிருந்தாலுங்கூட, பரஸம்ருத்தியே பேரூயிருக்கையில்லையாகில் பயனில்லை; இவைமூன்றும் நன்கு நிறையப்பெற்றவர் ஸ்வாமியே. குறையில்லாத—குறையொன்றில்லாத—குறையொன்று மில்லாத என்று யோஜித்து மேற்சொன்ன மூன்றும் குறையற்றிருப்பவர் ஸ்வாமியேயென்று கொள்வது. கூரத்தாழ்வான் ஸ்வாமிக்கிட்ட தனியனில் “தயைகலிந்தோ:” என்று விசேஷணமிட்டது பரஸம்ருத்த்யேகப்ரயோஜநத்வத்தையே காட்டினபடி. இத்தகைய பெருமைவாய்ந்த ஸ்வாமி நமக்குக் குல கூடஸ்தராகித் திருவவதரிக்கப்பெற்றது வாசாமகோசரமான நமது பெரும் பாக்கியமன்றே. த்வீபாந்தரங்களிற் பிறவாதே மாண்டப்பிறவியிற் பிறந்தது, அதிலும் பகவத்பாகவத பக்தி முதலியவற்றுக்கு நிலமல்லாத மநுஷ்யவர்க்கத்தில் பிறவாதே ஆஸ்திக குடும்பத்தில் பிறந்தது, இவையெல்லாவற்றுக்கும் மேற்படவன்றே “ததநுபந்த மதாவலிப்தே” என்று பேரறிவாளர் பேசும்படியான பெருமை வாய்ந்த எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸந்தானத்திலே நாம் பிறக்கப்பெற்றது. இந்த ஹர்ஷப்ரகர்ஷத்தைக் காட்டுவதாம்\*உன்றனைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோமென்பது. உன்றனை யென்பதற்கு ‘உன்றனைக்கொண்டு’ என்று பொருள் கொள்வது மிகச் சிறக்கும். உன்றனைல் என்றபடி. (உருபுமயக்கம்.) \*ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயதி தத் ச்ரேஷ்டம் ஜநம்\* என்கிறபடியே நாங்கள் ச்ரேஷ்டமான வித்யாஜந்மத்தை தேவரீர் திருவருளாலன்றே பெற்றிருக்கிறோம். “யதீச்வர ஸரஸ்வதீஸூரபிதாசயாநாம் ஸதாம் வஹாமி சரணம்புஜம் ப்ரணாதிசாஸிநா மொஸிநா” என்று மஹாசாரியர்கள் ஆசைப்படுவதற்குறுப்பானார் திரளிலேயன்றே ஜனித்திருக்கிறோமென்றவாறு. ஸ்வாமி திருவம்சத்திலே நாம் பிறக்கப்பெற்றது, நம் குலவிளக்காக ஸ்வாமி அவதரிக்கப்பெற்றது ஆகிய இரண்டும் இங்கு விவக்ஷிதமென்க.

## 29 சிற்றஞ்சுறுகாலே வந்துவனைச்சேவித்து

\*எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்தோ டுற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோமென்பது நாமெல்லோரும் ஸ்வாமியை நோக்கியே சொல்லத் தகுந்த வார்த்தை. ஆழ்வார்கள் \*இருள் தருமா ஞாலத்துளிளிப் பிறவி யான்வேண்டேனென்றும், \*இயக்கருத பல்பிறப்பிலென்னை மாற்றியென்றும் \*ஆதலால் பிறவி வேண்டே னென்றும் புநர்ஜன்மத்தை வெறுத்துப் பேசுவர்கள். நாம் அப்படி வெறுக்கவேண்டா; எத்தனை ஜன்மங்களும் யதேஷ்டமாக நேட்டும்; நேருகிற ஜன்மங்கள் தோறும் இப்போது நமக்கு வாய்த்திருப்பது போலவே எம்பெருமானார் திவ்யஸலுக்தி ஸூதைகளையே பருகும் பாக்கியம் வாய்த்திருமானால் பிறவியில் வெறுப்பு நமக்கேதுக்கு? ஓரு பிறப்பன்று, ஒன்பதினாயிரம் பிறப்புமெடுப்போமாக. அந்நகுச்சைப்போமல்லோம்; ஆனால் அப்பிறவிதோறும் [உன்றன்தோடுற்றோமேயாவோம்] ‘இராமானுசனடியார்’ என்னும் விருதுக்கு லோபமின்றிக்கே யிருக்கக் கடவோம். [உனக்கே நாம் ஆட்செய்வோம்] “வடுக நம்பி ஆழ்வானையு மாண்டானையும் இருகையென்பர்” என்கிற ஸ்ரீவசநபூஷணஸலுக்தியின்படியே இருகையராகாமே வடுக நம்பியைப் போலே ஸ்வாமிக்கே அடிமை செய்து கொண்டிருக்கக் கடவோம். ஆனால் “வாழி யெதிராசன் வாழி யெதிராசன், வாழி யெதிராசனென வாழ்த்துவார், வாழியென வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்து



வார் விண்ணோர்தலை.” என்று மாமுனிகளருளிச் செய்தபடியே நமக்குப் புநர்ஜன்ம மின்றிக்கே முக்தி ஸாம்ராஜ்யம் ப்ராப்தமாஸ்விடுமானாலும் \*ஏரார் முயல்விட்டுக் காக்கைப் பின்போவதே\* என்கிற திருமங்கையாழ்வாரருஸந்தானமே யாயிருக்கக் கடவோம். \*கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரினும், உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்\* என்ற அமுதரூஸந்தானமே உறைத்திருக்கக் கடவது நமக்கு.

### 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை

திருப்பாவை முப்பதுக்கும் வங்கக்கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ண பிரானை லக்ஷ்ய பூதனாகக் கொள்ளுமவர்கள் தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதம் கொடுத்து “பலேக்ரஹிர் ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச் செய்த படியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க. திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற் கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள் இங்ஙனே பொருள் காண்க;—\*நிர்மத்தய ச்ருதி ஸாகராத்\* என்றும் \*நமாம் யஹம் த்ராவிட வேதஸ கரம்\* என்றும் கடலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் \*திருநாவின் மந்தரத்தால் கடைந்து “வசஸ்ஸுதாம்...ஸுமநஸோ பௌமா: பிபந்த்வந்வஹம்” என்று ஸ்வாமி தாமே யருளிச்செய்தபடி நிலத்தேவர்கள் நித்யாநுபவம் பண்ண அமுதமளித்தவர் ஸ்வாமி. [மாதவனை] மா—மஹத்தான, தவனை—தவத்தை [தபஸ்ஸை] யுடையவரை; மஹாதபஸ்வியை யென்றபடி. தபஸ்விகளில் தலைவான்றோ ஸ்வாமி எம்பெருமானார். [இங்கு இப்பரிசுரைப்பார்.] இங்ஙனே முப்பது பாசுரங்களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் \*அணி புதுவைப் பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோகை திருவுள்ள முகந்ததே யென்று கொண்டு உபந்யாஸ கோஷ்டிகளிலெடுத்துரைக் தமவர்கள். \*\*செங்கண் திருமுகத் துச் செல்வத் திருமாலா லெங்குந் திருவருள் பெற்று இன்புறுவர்”—\*பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து\* என்ற பெரியாழ்வாரருளிச் செயலின்படியும், \*ஸா மூர்த்திர் முரமர்தநஸ்ய ஜயதி\* என்ற ஸப்ததிலை உக்திப்படியும் ஸாஷாத் ஸ்ரீமந்நாராயணுவதாரமான எம்பெருமானருடைய திருவருளை எங்கும் பெற்று \*அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸீரந்\* என்று தலைக்கட்டிற் குயிற்று.

இத்தமண்ணங்கராயேண லகிதா விவ்ருதிஸ் ஸதாம்,  
கோதாயதீந்த்ரபக்தாதாம் ஹ்ருதி வித்யோததாம் ஸதா.

திருப்பாவை ஜீயர் திருவடிகளே சரணம்.



திருப்பாவையில் ஆறுவது பாசுரந் தொடங்கிப் பதினைந்தாவது பாசுரத்தளவும் பத்துப் பாசுரங்களினால் ஆண்டாள் தன்னுடைய திருத்தகப்பன்மார்களான ஆழ்வார்கள் பதின்மரையும் திருப்பள்ளி யுணர்த்துகிருளென்பது பெரியார் நிர்வஹித்துப் போரும் ஒரு பரம ரஹஸ்ய விசேஷார்த்தம். ஆழ்வார்களை எந்த அடைவில் ஆண்டாள் பேசியிருக்கின்றாளென்னில், தன்னைப் பெற்றெடுத்து வளர்த்த பெரியாழ்வார் தொடங்கி அவரோற்றணக் கிரமமாகப் பொய்கை யாழ்வாரளவுஞ் சென்று அவ்வெழு திருநாமங்களையும் ஏழு பாசுரங்களினு ளுணர்த்தி, பிறகு தன்



காலத்திற்குப் பின்பு திருவவதரிக்கப் போகின்ற அன்பர்தாள் துளி, நற்பாணன், நன்கலியன் என்ற மூன்று ஆழ்வார்களையும் அகக் கண்ணினுணர்ந்து அவர்களை மூன்று பாசுரங்களினால் அடைவே உணர்த்தித் தலைக்கட்டுகிறார்.

ஆகவே ஆழ்வார்கள் திருப்பள்ளியெழுச்சியான இப்பத்துப் பாசுரங்களில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொரு ஆழ்வார்க்குண்டான சொற் பொருத்தம், பொருட் பொருத்தம் முதலியவை ஈண்டுச் சுருக்கமாக நிரூபிக்கப்படுகின்றன அண்ணங்கராப்யதாஸனால்.

1. புள்ளுஞ் சிலம்பினகாண் : இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம். பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளையென்பது: எம்பெருமானுடைய ஸர்வக்ஷகத்வம் முதலிய திருக்குணங்களை மறந்தே இவ்வாழ்வார் மங்களாசாஸநத்தில் ஒருப் பட்டாராதலால் பிள்ளை யென்னத் தகுதியுடையராயினார். “ஜ்ஞாநவிபாக கர்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்” என்ற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸலித்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தை ய் மூலமாகக் காட்டிற்று. இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தவதைத்திலேயே போது போக்கினவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய புட்களின் சிலம்புதல் முன்னே கூறப்பட்டது. புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய் திருப்பதில் இப்பெரியாழ்வார் பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குரு பரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள விஷயம் முத்ராலங்காரீதியில் ஸலித்தமாகிறது. \*வைந தேயாம்சலம்பூதம் விஷ்ணு சித்தமஹம் பஜே\* என்றது கண்க.

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திரு வாக்கில் தோன்றியது. (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.) அதனை இங்கு அநுவதித் துக்காட்டுவது ஒரு வகையான லிங்கம். \*பாண்டியன் கொண்டாட...ஈண்டிய சங்கமெடுத்த ஶாத\* என்ற தனியனையும் நினைப்பது. பேய்முலை நஞ்சுண்டு: பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில் பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது. “பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு” என்றது காண்க. மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸூரபங்கத்தையும் கூட்டியநுஸந்தித் தார். “நாள்களோர் நாலைந்து” என்ற பாசுரங் காண்க. அதற்குப் பொருந்த இங்கு “பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது. “வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள “விஷ்ணுசித்தர்” என்னுந் திருநாமமும் அதற்கு விவரணமான “அரவத்தமரியிதேடும்” “பனிக்கடலில் பள்ளிகோலை” என்ற பாசுரங்களின் தாற்பரியமும் நன்கு ஸலித்தம்.

2. கீசகீசென்றெங்கும் இது பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம். “பேய்ப்பெண்ணை! நாயகப் பெண் பிள்ளாய்! தேசமுடையாய்!” என்ற மூன்று விளிகளும் குலசேகராழ்வாரை வற்புறுத்துவன. பெருமான் திருமொழியில் \*மெய்யில் வாழ்க்கையை\* என்றவொரு பதிகத்தினால் தம்மைப் பெரும்பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார். \*ஏர் மலர்ப் பூங்குழல், \*ஆலைநீள் கரும்பு, \*மன்னுபுகழ்க் கௌசலைதன் என்ற பதிகங்களில் பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினருமீவர். “கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால் நாயகப் பெண் பிள்ளாய் என்றது. அன்றியும் ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை நாயகக்கல் என்பதுண்டு. குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினார்; “யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குருபங்க்தி ஹாரயஷ்டி;” என்றார். அது போலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாகவுள்ளவர். பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்; பட்ட நாதன் கோதை தொண்டரடிப் பொடிகள் பாண்பெருமான் கலியன் எனப் பின்னே ஐவர்; நடுவே குலசேகர். ஆகவே இதுபற்றியும் நாயகப் பெண்பிள்ளாய் என்ற விளி நன்கு பொருந்தும். (தேசமுடையாய்) பகவத்கீதையில் (18-43) “சௌர்யம் தேஜோ த்ருதிர் தாக்ஷய-க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்” என்று தேஜஸ்ஸு



கூத்திரியத் தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்தவிளி இவ்வாழ்வாருடைய கூத்திரியத் வத்தைத் தெரிவிக்கும். அன்றியும், “தேவத்வமும் நித்தையானவனுக்கு ஓர்வரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில்பிறவி உண்ணாட்டுத்தேசிறே’ என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தியின் படியும், அதற்கும் மூலமான “மண்ணட்டில் ஆராகி யெவ்விழிவிற்றினுளும், ஆழியங்கைப் பேராயற்கு ஆளம்பிறப்பு—உண்ணாட்டுத் தேசன்றே’ என்ற பெரிய திருவந்தாதிப் (79) பாசுரத்தின்படியும் பகவத்சேஷவத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது; அப்படிப்பட்ட பிறப்பை \*ஊனேறு செல் வத்து\* என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோவிதமாக விரும்பினவர் இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தரும். இப்பாட்டில் “ஆனைச் சாத்தன்” என்ற பதப்பிரயோகம் பவனிக்கத்தக்கது. இச்சொல் மலையாளபாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங் குவதென்பர். (ஆனாதம்) என்று மலைநாடார் வலியென்னும் பறவையை வழங்குவாராம். இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குப் பரவசமாகவே அமைந்தது போலும்! காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப் பது இவ்வாழ்வாருடைய சரிதையில் ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப் பூட்டும். ‘ஆங்கெடப் பரணன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குட்பாம்பில் கையிட்டவன்’ என்ற தனியானையும் மீறிப்பது. “வாசநறுங் குழலாய்ச்சியர் மனத்தினுவோசை படுத்த கயிராவம்” என்றது பெருமாள் திருமொழியில் “கெண்டையொண்கண் மடவா ளொருத்தி கீழையகத்துத் கயிர் கடையக்கண்டு வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்’ என்ற பாசுரத்துச்சொற்சுவைகளை நன்கு நினைப்பூட்டும். (நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) கிருஷ்ணுவதாரத்தில் குகிரை வடிவாக வந்த தேசி யென்னு மஸூரனை வதஞ்செய்ததனால் கேசவனென்றது. இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியிருப்பினார். \*மாவினை வாய்பிளந்துகந்தமலை என்று, ஸ்வப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” என்று நாராயண னைப் பாடித் தலைக்கட்டினார் கேடே கிடத்தியோ— இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத் தாம் கேட்டவர். கேட்டு, இருந்த விடத்தி லிராமல் படையெடுத்த, ஞ் சென்றனர். அந்த விவரத்தை குருபரம்பரையில் காண்க.

3. கீழ்வாணம் வெள்ளென்று குலசேகர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்ந்தும் பாசுரமிது. (கோது குலமுடைய பாவாய்)! என்ற விளி நம்மாழ்வாரை வற்புறுத் தும். (‘கோது குலமுடைய என்று வழங்கிவரும் பாடம் ப்ரமங்குரையுடன் மறக்கத்தக்கது. அப் பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனால் அநர்த்தம் பெரிசுமுண்டு. ஸ்ரீபரகால ஸ்வாமி வியாக்கியானம் செய்தருளிடத்து “குலம் குலமாக வுளக்குப் பரிசர்யை பண்ணும் படி...” என்றுரைத்திட்டார். அது, ‘கோதுகுலமுடைய’ என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேத்தினால் போலும்.) வஸ்துதஸ்து வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரிந்தது. இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை. “கோதுகல முடைக் குட்டனையோ” என்றார் பெரியாழ்வாரும். கோதுகலமாவது ஆசை. ஆசையை யுடைய என்றது எம்பெருமானிடத்தில் ஆசையையுடைய, அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இருவகையாகவும் பொருள்படும். பட்ட நம்மாழ்வாரைப்பற்றிப் பேசும்போது “ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணாதத்வமிவோதிதம்’ என்று கருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார். க்ருஷ்ண த்ருஷ்ண என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும். இதனால் தேறின பொருளை “கைம்மாதுன்பொழித்தயென்று கைதலை பூசலிட்டே, ‘மெய்மாலா யொழிந்தேன் எப்பிரானுமென்மேலானே’ என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார் தாமே வெளியிட்டருளினார். “ப்ரியோஹி ஹ்ருதி நோத்யர்த்தம் அஹம் ஸசமம்ப்ரிய:” என்றபடி நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன். அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார். பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருத்



தும். திருவாய்மொழியில் “சூழ்வினை யாட்டியேன் பாவையே” என்றும் “என்பாவை பேயினித்தண்பமுளத்திருக்கோளுர்க்கே” என்றும் பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக் கொண்டவர் இவ்வாழ்வார். ‘எழுந்திராய்’ என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது; உட்கார்ந்திருப்பவரையன்றே எழுந்திராயென்பது. மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்று திருக்கோலமாகவேயுள்ளனர்; நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம். ‘பத்மாஸநோப விஷ்டம்’ என்கிற பூர்வாசாய்ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம். (கீழ்வானம் வெள்ளென்று.) உதயகாலத்தில் கிழக்கு வெளுக்கும். இங்கும் வகுள பூஷண பாஸ்கரோதயமாகலாலும், அது தானும் கரியுக்கத்தின் உதய காலத்திலாதலாலும் கிழக்கு வெளுத்ததாகச் சொல்லிற்று. கீழ்வான மென்றபோதே மேல்வானம் நினைவுக்கு வரும், நித்திய விபூதி மேல்வானமாகும். லீலா விபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழியவதரத்நாலே “ஓராயிரத்துளிப் பத்து உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும் தம்முரெல்லாம்” “வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணாடே” இய்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று. ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது. (எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோகும்; சிறுவீடு என்று கைவல்ய மோகும் இந்த லக்ஷணமேட்டருளினவர் நம்மாழ்வார். திருவாய்மொழியில் (4-1-10) “குறுகிகவுணர்வத்தொடு நோக்கி” என்றபாசரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது. எருமை என்பது தாமஸப்ரக்ருதிகளை. நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸப்ரக்ருதிகளாய் நல்வீடுசெல்லாது சிறுவீடு முதலியவற்றிற்சென்று பாழாயினர் என்பது இங்கு ஸூசிதம். (மிக்குள்ள பிள்ளைகளும் யாதி) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து இப்பிள்ளை வாசலில்வந்து துவள்வதனால் இவளுக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவதுபோல, மற்றையாழ்வார்களிற்காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்தநூத கூடஸ்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப்பட்டது. ‘போவான்போகின்றாரை’ என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது. “போவதற்காகப் போகிறவர்கள்” என்று சொல்வதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று? போவதுதானே ஸ்வயம்ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று. இத்தகைய பிரயோகம் முதன்முதலாக நம்மாழ்வார் திருவாக்கில்தான் வந்தது; திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே!” என்றார். [உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்] “கூவிக்கொள்ளும் காலமின்னங்குறுகாதோ” “என்னைக் கூவியருளாய் கண்ணனே” “கூவிக்கொள்ளாய் வந்தந்தோ” என்று பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்துநின்றோ மென்கிறார். (மாவாய் பிளந்த தேவாதி தேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல நம்மாழ்வாரும் ஒரு திருவாய்மொழியில் நோன்பு நோற்றார். “வீற்றிருந்தேமுலகும்” என்ற திருவாய்மொழியில் “ஏற்றநோற்றேற்கு” என்று முதலிலும் “வண்டமிழ் நூற்க நோற்றேன்” என்று முடிவிலும் வருவதுகாண்க. அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதிதேவனை அநுபவிக்கின்ற ஆர்வார் மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினார்; “வெம்மாபிளந்தாள் தன்னை” என்றது காண்க. ப்ரதமப்ரபந்தத்தில் “இமையார் தலைவா!” என்றும், சரமப்ரபந்தத்தில் “அயர்வறுமமரர்களதிபதி” என்றும் தேவாதி தேவனையே முந்துற முன்னம் லேவித்தாராழ்வார். (சென்று நாம் சேவித்தால்) “வானநாயகனே! அடியேன் தொழவந்தருளே” என்று தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்; அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறார் போலும். ஆவாவென்று “ஆவாவென விரங்கார் அந்தோ வலிதேகொல், மாவாய் பிளந்தார் மனம்” என்றும், “அடியேற்கு ஆவாவென்னுவே” என்றும் நீர் விரும்பினபடியே மாவாய் பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி. [ஆராய்ந்து] “ஆரென்னையாராய்வார்” என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

4. தூமணிமாடத்து நம்மாழ்வார்க்கு அடுத்த முந்தினவான திருமழிசைப்பிரானையுணர்த்தும் பாசரமிது. இதில் மாமான் மகனே! என்ற விள: ஒருவகையான தேஹஸம்பந்தத்தில் நோக்குடையது. ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒருவகையான தேஹஸம்



பந்தமுண்டு. அதாவது ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில் “கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும் “ஸந்த:பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீ மஹாலக்ஷ்மியானவள் “பார்க்கவீ லோகஜநந் கூஶீரஸாகர ஸம்பவா” என்ற அமர கோசத்தின் படியும் இதிஹாஸபுராண வரலாற்றின்படியும் லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள். திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திர ஸித்தம். இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது. ரிஷிகுலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர். ப்ராஹ்மண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானார் இவன். இதுவும் ஒற்றுமை நயம். [தூமணி மாடத்து] சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும். திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக்கொண்டபடியே உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால் இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார். (சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி. “சாக்சியங் கற்றேஞ் சமண்கற்றேம் சங்கரனா ராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்” என்றபடி இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோ முகமான ஞானவிளக்கம் பெற்றவராதலால் சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம். “யானறிந்தவாறு ஆரறிவார்” என்றும் “என் மதிக்கு விண்ணெல்லா முண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம். [அபம் கமழ] சிறந்த ஞானமிருத்தல் மாத்ரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும். எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம். “மறந்தும் புறந்தொழமாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும். (துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது சயனத்திருக் காலமான எம்பெருமாண்களின் மீதுதான். கச்சி வெஃகாவினும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது. சயனத் திருப்பதிகளையே ஒரு கோவையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்; “நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணை யரங்கம் பேர் அன்பில் நாகத்தணைப் பாகடல் கிடக்கு மாதிநெடுமால், அணைப்பார் கருத்தவான்” என்றது காண்க. (துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே!) மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி. மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம். மாமான் என்றது மஹா மஹான் என்றபடி. துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்; அப்பெருமான் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்; “கணி கண்ணன் போகின்றான் நீயமுன்றன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்” என்ற போது அப்படியே சுருட்டிக்கொண்ட புறப்பட்டார்; “உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்றபோதும் அப்படியே. இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் ஆராவமுதன்; அப்பெருமானும் “எழுந்திருந்து பேச வாழிகேசனே” என்ற இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம். அன்றிக்கே “மாமான் மகளே”—மஹா மஹானான பேயாழ்வாருடைய சிஷ்யரே என்றபடியுமாம். \*பூதம் ஸரச்ச தனியனும் பேயாழ்வாரை மஹதாஹ்வய ரென்றே ஓதிற்று. (உன் மகள் தான் ஊமையோ) வாய்திறவாமலே ஹஸ்தசேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின்பணி. இவ்வாழ்வாரும் யாத்திரையடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டுவாசல் திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக் கொண்டிருந்த அந்தணர்கள் நீறுபூத்த நெருப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்து கொள்ளாமல் அவரைக் கீழ்ச்சாதியாராக வெண்ணி வேதாத்யயநம் அவருடைய காதிற் படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்த்திருக்க, அக்குறிப்பையறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் திரைத்திற் சென்று வேரோகத்து மேடையில் வீற்றிருக்கையில் அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க, ஆழ்வார் அது கண்டு அறுப்பு நெற்களைக் கையகிராலே இடந்துபோட, அப்பொருளுள்ள வேத வாக்கியம் அவர்கட்குத் தோன்றிற்று; அதாவது “க்ருஷ்ணநாம் வீரீஹீணம் நகநிரீப்பிந்நம்” என்பது. உடனே அவர்கள் ப்ரதக்ஷிண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ருதர்த்தராயினர் என்பது சரித்திரவரலாறு. இங்ஙனமாக, வாய் திறவாமலே இங்கிதத்தினால் காட்டினது பற்றி



ஊமையோ என்றது. சொன்ன சொற்களைச் செவியேற்காதவர் செவிடர்; அந்தச் செவிடும் இவரது சரிதைமில் ப்ரஸித்தம்: முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாக்கு செய்து கொண்டிருந்த விடத்தில் இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக்கொண்டுபோய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர பூஜை செய்வீக்க, அப்போது அங்கிருந்த பல சிகபாலஜ்ஞாதிகள் எண்ணிறந்த வசைமொழிகளை வர்ஷிக்க, அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க. [அனந்தலோ] தூக்கமோ என்றபடி பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும் நெஞ்சு செல்லா திருக்கப் பெறுதலே. “உன்னைத் தெரித் தெழுதி வாசித்துங் கேட்டுப் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது” என்றும் \*தொழிலெனக்குத் தொல்லைமால் தன்மமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்\* என்று மருளிச்செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும். [ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ] மற்றை யாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தி த்வம் மிக விலக்கணம் என்பது இங்கு அறியத்தக்கது. “பிதிரு மன்மிலேன் பிஞ்ஞகன் றன்னோடெதிர்வன், அவனெ னக்கு நேரான்” என்னும்படியான திருநாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ! இதுதான் பெருந்துயில்: எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்டொண்டு பாராமையிற் பெருமை. [மாமாயன்] “மாயமென்ன மாயமே” என்றும், “மாயமாய மாக்கினும் உன் மாயமுற்று மாயமே” என்றும் பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார். [மாதவன்] “மாதவனை ஏத்தாதார்சனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே. “திருவிலாத் தேவ ரைத்தேநேன்மின்தேவு” என்றதுங் காணலாம். [வைகுந்தன்] “வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே. வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசாரம் பாடினவராக் சொல்லிக் கொண்டார். ஆகவே, மாமாயன் மாதவன், வைகுந்தனென்று திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரமபோக்யங்களென்பது ஸூசிதம்.

5. நோற்றுச் சுவர்க்கம்—திருமழிசை யாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசாரம்து. ஓடித்திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த பொய்கையார் பூதத்தார் பேயார் இம்முவரையும் ஒன்று சேர்த்து அருபவிக்கக் கருதிய எம்பெருமான் ஒரு பெருமழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடைகழியில் நெருக்கி யருபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம். இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத் தமுத னூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து “மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராளி தன்னொடுமாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்” என்றார். பொய்கையாரும் பூதத்தாரும் இருவிளக்கேற்றியிருளையகற்ற இவ்வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாருபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர். அவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும். நோற்று—மற்றை யிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி. சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம். “யஸ்த்வயர் ஸஹ ஸ ஸவர்க்கோ நிரயோயஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீராமாயணத்தில் பிரார்த்தி அருளிச் செய்ததுங் காண்க. “வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான விங் கம். திருக்கோவலிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார். பிறகு பூதத்தார் அங்குவர அவர்க்குப் பொய்கையார் வாசல் திறந்தார். பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார். இப்பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்க வேண்டிற்றிலை. ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப் பொருத்த மாக அமைந்த குறிப்பு. [நாற்றத்துழாய்முடி நாராயணன்] இவ்வாழ்வாருடைய பாசாரங்கள் திருத்துழாய் மயாராகவே யிருக்கும். \*திருக்கண்டேனுக்கு அடுத்த பாசாரம் “பொன்டோய் வரை மார்பில் பூந்துழாய்” என்பது. முடிவு பாசாரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ்வரை மார்பன்” என்றார். இடையிலும் பல பாசாரங்கள் காண்க. ஒன்பதாவது பாசாரத்தில் [நாமம் பல சொல்லி யென்பதில்] நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்தபொருத்தம். “காண்காணென்—சிரும்புங்கண்கள்” என்று ஒரு நொடிப்பொழுதும் கண்ணடியிருக்க மாட்டாமையைச் சொல்லிக் கொண்ட நீரகும்பர்ணனுக்கும்



மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறார் பண்டொருளென்று தொடங்கி; அன்றிக்கே கூற்றத்தின் வாய் வீழ்ந்த—தெற்கு திசையை அடைந்த, கும்பகரணனும்—கும்பத்தை காரணமாக வுடைய (கும்பத்திலிருந்து பிறந்த) அகத்தியரும் தமிழிலே தேவரீரிடம் தோற்று என்றுமாம். அகலென்றே அமுதனும் இவரை தமிழ்த்தலைவன் என்றார். இப்பாட்டில் நட்பு நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திரமொன்றை ஆண்டார் அமைத்தது பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்பு நடுவில் “அவனே—இலங்காபுர மெரித்தானெய்து” என்றும் “எய்ததுவும் தென்னிலங்கைக் கோள்வீழ்” என்றும் அருளிச்செய்தமைக்கு நன்கு ஒக்கும். திருமழிசையாழ்வாரை யுணர்ந்தின கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று. இப்பாட்டில் ஆற்றவளந்தலுடையாய்! என்கிறது. மழிசையர்கோனுக்கும்—இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி. அனந்தல் என்று ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது. உரோவிநயஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா:—” என்று பகவத் சாஸ்திரங்களிற் கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமைகாந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது. [அருங்கலமே!] எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத்பாத்ரமே! என்றபடி. பாசுரம் தொடங்கும்போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே. [தேற்றமாய் வந்து திற] உம்முடைய திருநாமமே போயர்; பேய்த்தனமாக வாராமல் தேறிவந்து திறவும் என்கிறார்.

6. கற்றுக் கறவை. பேயர்க்கு அடுத்த முத்தினவான பூதத்தாரை யுணர்ந்தும் பாசுரமிது. இதில், “குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!” என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும். பல பொருள்களையுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடந்திற்போல ஸ்ரீ ஸலக்தியைச் சொல்லுகிறதின்கு. கோவலர்—ஸ்ரீ ஸலக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள். “குற்றமொன்றில்லாத” என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்; யோநிஜக்வமாகிற வெரு குற்றம் மற்றைய யாழ்வார்களுக்குண்டு. அக்குற்றமொன்றும் இல்லாத கோவலர்—முதலாழ்வார்கள்; அவர்களுள் பொற்கொடியே!—“கோல்தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மணம்” என்கிற பாசுரத்தினால் தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக் கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர். எம்பெருமானுகிற உபக்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடிபோல்வேன் நான் என்றவர் இவரேயிறே. “கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்றது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம். கற்றுக் கறவை—கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸலக்தி விவக்ஷிதம்) மற்றைய யாழ்வார்கள் பெரிய பெரிய பாசுரங்களை யளித்தார்கள். முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவாகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள். பொய்கை யாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்; பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்; பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல. க்ரமேண ஏகவசந தீவிவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க. [செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்] தேசமெங்கும் திரிந்து பகவத் விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை “எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகார்! தீர்த்தகரரமின் திரிந்து” என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே. “புற்றறவல்சூல்” என்பது இடையழகை வருணிப்பதாகும். ஸ்வாபதேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை. ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும். இவ்வாழ்வார் தம்முடைய திருவந்தாதியை முடிக்குமிடத்து “என்றனளவன்றால் யானுடையவன்பு” என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று. அன்பிலே தொடங்கி அன்பிலே தங்கக் கட்டினார். புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும். பொழிவிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை; அதனைப் பாடின கலியாண “கடிபொழில் சூழ்கடல் மல்லை” என்றே பன்முறையும் பாடினார். மயில் மேகத்தைக் காண்பதிலே மிக்க குதூஹல முடைத்தாதலால், மேகம் நீர்ப்ருக வருமிடமான கடற்கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும். இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற்கரை



யிலே யிறே. [சுற்றத்துத் தோழிமாரித்தியாதி.] இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத் தவர்கள்; மற்றையாழ்வார்கள் தோழிமார். [முகில் வண்ணன் பேர் பாட.] முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்; “உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன்—ஏத்துமென்னெஞ்சு” என்ற இவர் பாசும் காண்க. புனமயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

7. கனைத்திளம் ஶ்ற்றெருமை பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கையாழ்வாரையுணர்த்தும் பாசுரயிது. தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும். உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவார்கள். ‘சேட்டை தம் மடியகத்து’ என்ற திருமாலேப் பாசுரத்தில் தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால் மூதேவியைக் குறித்தமை காண்க. ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள். ‘வளச மலர்க்கருவதனில் வந்தமைந்தான் வாழியே’ என்கிறபடியே பொய்கையாழ்வாரும் தாமரைப்பூவில் தோன்றியவர். இந்த வொற்றுமைநயம் பற்றித் தங்காய்! என விளிக்கத்தகுதியுடையாரிவ்வாழ்வார். ‘நனைத்தில்லஞ் சேரூக்கும்’ என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும். பொய்கையாழ்வார் ‘பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சியழுதேன்’ என்று தாமே பேசினபடியே அமுதவராதலால் கண்ணநீர் கொண்டு நனைத்தில்லம் சேரூக்கின்றென்க. இவருடைய இல்லமான பொய்கையெ பெரும்பாலும் சேரூகவேயிருக்கும்.

[கனைத்து] முதன் முதலாகப் பேசத்தொடங்கும்போது கனைப்பது இயல்பு. பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை. இவரே முதன் முதலாகப் பேசத் தொடங்கினவரென்பது இவ்வினையெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும். [இளங் சுற்றெருமை] எருமை யென்றால் மஹிஷி; லக்ஷித லக்ஷணக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷி என்றவாறு. எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது லட்சணம். “இளங் கன்று களையுடைய” என்று விசேஷண மிட்டதனால், மற்றையாழ்வார்களின் முதல்வரிவரென்பது லட்சணம். [கன்றுக்கிரங்கி] இவர் ஸ்ரீ லலித்தியருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம்போல்வார் பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்க. [நினைத்து முலைவழியே நின்று பால்சோடி] பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றுகப் பால் போன்ற ஸ்ரீ லலித்திகள் பெருகப் புக்கன என்றபடி [பனித் தலைவீழ நிள்வாசல் கடைபற்றி] இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற் கடையைப் பற்றுவார்க்குப் பனித்தலை வீழ் ப்ராப்தமே யாகுமிறே. [சினத்தினை லித்தியாதி] இது ஸ்ரீராம குண கிர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம் இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை “பூமேய மாதவத்தோன் தான் பணிந்த வானரக்கன் நீண்முடியைப், பாதமத்தா லெண்ணினான் பண்டி.” என்ற இவரது பாசுரத்திற் பொலியும். அதில் “நாமேயறிகிற்போம் நன்நெஞ்சே!” என்றதற்குப் பொருந்த “மனத்துக் கினியாளை” என்றார். [இனித்தானெழுந்திராய்] “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுக்கூட உறங்கலாமோ! என்கை. முழுக்ஷணம் படியில் “பழுதே பல பகலும் போயினவென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை” என்ற ஸ்ரீ லலித்தியும் இங்கு அநுஸந்தேயம். [அனைத்தில்லத்தாரு மறிந்து] “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று “ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்பரதாயப் படிக்கு ஸ்ரீ மதுரகவிகளும் ஆண்டாரும் ஆழ்வார் கோஷ்டியில் போந்தவர்களாதலால் இவ்விருவரையு முணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது. எங்ஙனையென்னில்; நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால் நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும். இங்கு நற்செல்வனென்பது நம்மாழ்வாரை. அவர் திருவாய்மொழி அருளிச்செய்கையில் மதுரகவிகள் அவருடைய கையில் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுரகவிகட்குப் பொருந்தும்.



இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிந்ருகி அவருடைய தங்கையென்று ஆண்டானையுஞ் சொல்லக் குறையில்லை. “கோதற்ற ஞானத்திருப்பாவை பாடிய பாவை தங்கை” என்றும், “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னாள் வாழியே” என்று முள்ளவை காண்க. ஆண்டான் தன்னைத் தானே உணர்த்திக்கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு நாம் விடையளிக்கவல்லோமல்லோம். சொற்கவை அமைந்திருக்கு மழகை அறுபவித்துப் போருகிறே மத்தனை.

இனி மேல் மூன்று பாசுரங்கள் ஆண்டாளுக்குப் பிறகு தோன்றிய மூன்று ஆழ்வார்களை அடைவே உணர்த்துவன. பிந்திய ஆழ்வார்களின் படிகள் முந்தியே ஆண்டாளுக்கு எங்ஙனே தெரியுமென்று சிலர் சங்கிப்பரேல், “வதயச்ச வைதிகாஸ்த்வதீய கம்பிரமநோநு ஸாரின:” என்ற ஆளவந்தார் ஸ்ரீ ஸலக்தியையும் “ருஷினும் புநராத்யாநாம் வாசமர்த்தோநுதாவதி” என்ற பவபுதி பாஷித்ததையும் அள்ளவர்கட்கு நினைப்பூட்டுவோம்.

8. புள்ளின்வாய் கீண்டானை.—இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடியாழ்வாரை யுணர்த்தும் பாசுரம். [போது அரிக் கண்ணினும்] புஷ்பங்களை ஹரிப்பதிலேயே த்ருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி. புஷ்ப கைங்கரியபரிதே இவ்வாழ்வார். “துளபத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப்பொடி.” “தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க. பாவாய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும். பதிவ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர். இவ்வாழ்வார் அரங்கனொருவனுக்கே வாழ்கைப்பட்டு வேறொரு திருப்பதி யெம்பெருமானை நெஞ்சிலும் நினையாதவராதலால் இவ்வகையான கற்புச் சிறப்பு குறிக்கொள்ளத்தக்கது. [நன்னாளால்] ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது. தொண்டரடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித்திங்களே யாதலால் நன்னாளைன்னத் தட்டுண்டோ? [கள்ளத் தவிர்ந்து] ‘குதனயக் கள்வனாகி’ என்றும் ‘கள்ளமே காதல் செய்து’ கள்ளத்தேனாந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக் கொண்டாரிவ்வாழ்வார். இவரது சரிதையிலும் பொன்வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக்கிடக்கிறது. அது தவிர்ந்து பகவத் கோஷ்டியில் கலந்தபடியை ஈற்றடி தெரிவிக்கின்றது. பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில் வாஸமுடையவராதலால் அவ்விடத்து அடையாளமாகப் புள்ளுஞ் சிலம்பினகாண் என்பது இப்பாட்டிலும் புகுந்தது. [குள்ளக் குளிரவியாதி.] நீராட்டம் முகலிய நியக்ரீமாநுஷ்டானங்களை தவிர்ந்து சிலகாலம் பள்ளிக்கீட்டதமை இவ்வாழ்வாரது சரிதையிற் காணத்தக்கது. புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும் இராமபிரானுடையவும் கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது. இவ்வாழ்வார் திருமானையின் முடிவில் ‘வளவெழுந்தவளாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமானை’ என்று கண்ணபிரானுடைய கீர்த்திமையையும், திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வெதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று இராமபிரானுடைய கீர்த்திமையும் பாடினமை யுணர்க. ‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டான் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி. \*இரவியர் மணிநெடும்\* அந்தரத்தயார்க்கள் பாசுரங்கள் காண்க.

9. உங்கள் புழைக்கடை.—தொண்டரடிப்பொடிகளுக்கு அடுத்த திருப்பாணுழ்வாரை யுணர்த்தும் பாசுரம்து. இதில், நங்காய்! நாணதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண்பெருமானுக்கு நன்கு பொருந்தும். நங்கை யென்பது குணபூர்த்தியைச் சொல்லுகிறது. லோக ஸாரங்கமஹா முனிகள் வந்து என் தோளின் மீது ஏறிக்கொள்ளுமென்ன, அத்தந்த பாரதந்தரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன்பட்டமை குணபூர்த்தி, அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியிருக்கச் செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல் ‘அடியார்க்கென்னை யாட்படுத்த விம்லன்’ என்றே பேசினவராதலால் நாணதவர். (நாண்—அஹங்காரம்.) ‘பாண்பெருமான் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி ஸகல வேதார்த்தங்களையும் பத்து பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம



சதுராதலால் நாவுடையார். “கையினர் சரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கரமேந்தின வழகைய நுபவித்தமை பற்றியும் “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரியவாய கண்கள்” என்று கண்களில் ஈடுபட்டுப் பேசினமை பற்றியும் “சங்கொடு சக்கர மேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணைப் பாட” என்றார். இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடையித்யாதி அருளிச் செய்யப்பட்டது. இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிசுரின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது செங்கற் பொடிச் கூறையித்யாதி. ‘எங்களை முன்னமெழுப்புவான் வாய்பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும். (அதாவது—) எழுப்புவதாவது—தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி. பாண்பெருமானே! உம்முடைய முதற் பாசுரத்தில் “அடியார்க்கெண்ணை யாட்படுத்தவிமலன்” என்ற சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹாமுனியின் தோளின் மீதே நீர் இருந்ததாகவுள்ளது. ஆகவே, முந்தாமுன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக் கொண்டது வாய்பேசு மத்தையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

10. எல்லையின்கிளியே.—பாண்பெருமானுக்கு அடுத்தவரும் ஸ்வகநிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்து. இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்கு பாஸ்பர ஸ்வாதமாக \*மானமரு மென்றோக்கி\* என்றொருபதிகம் அருளிச் செய்தவாதலால் இவரை யுணர்த்தும் பாசுரம் பரஸ்பர ஸ்வாதநுபாகவே அமைக்கப்பட்டது. ‘கிளிபோல மிழற்றி நடந்து’ மென்கிளிபோல மிக மிழற்று மென்பேதையே’ என்று பல பாசுரங்களில் இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக்கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும் அன்றியும், சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறம் க் கூற’ என்றபடி நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளைய நுசரித்தே அருளிச் செய்தவராதலாலும் கிளியென்றது. ஆழ்வார்களில் கடைக்குட்டியாதலால் இளங்கிளியே என்றது. இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு [வல்லையுள் கட்டுரைகள் பண்டே உள்வரையறியும்.] இது அலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது ‘வாசிவல்லீரிந்த தன்றீர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர் மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு, [பண்டே—நீர் அவதரித்துப் பாசும் பேசுவதற்கு முன்னமே] தெரியுங்காணும் என்றார். அது கேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே—‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டவன் மாப்பிலெறிந்து என்னழலைத் தீர்வனே’ என்று அற வெட்டி தூகச் சொன்ன உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம்—என்றார்—என்றவுடனே \*நன்னாதுவானவுணை\* \*கண்சோரவெங்குருதி\* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த பாகவத சேஷத்வ காஷ்டைய நனைத்து \*நானே தானாயிடுக\* என்றார். “உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கையாழ்வார்க்கு அஸாதாரணமான திருமடல் தீவ்யப்ரபந்த வக்தருத்வத்தை யுளப்படுத்தியதாகும். [எல்லாரும் போந்தாரோ இய்யாதி] கலியனுக்கு முன்னமே மற்றுள்ள ஆழ்வார்கள் அவதரித்து, பன்னிருவர் என்கிற ஸங்கிய இயரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது. [வல் ஆனை கொண்டுனை—மாயனைப் பாட.] ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன். “ஆவரிவை செய்கறிவார் அஞ்சனமாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க. அடிக்கடி கலியன் வாய்வெவ்வதும் வல்லானைகொன்ற வரலாற்றையே; ‘கவளயானைகொம் பொசித்த கண்ணனென்னும்’ இருத்தியாதிகள் காண்க. [மாற்றொரை மாறறழிக்க வல்லானை மாயனைப் பாட] எம்பெருமான் தன் திறத்தில் மாறு செய்பவர்களது செருக்கை வெகு ஆச்சரியமாக அடக்குவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்த நோத்தரண கதை மிகச் சிறந்தது. மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு திங்கு மிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பையடக்கினளிளே. இக்கதையிலே கலியன் மிகக் ஆற்றமுடையவர்; பெரிய திருமொழியை முடிக்கும்போதும் “குன்றமெடுத்து ஆநிறை காத்தவன் தன்னை” என்றார்; சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றமெடுத்த தோளினை” என்றே தலைக்கட்டினார்.

ஆக விங்ஙனையுள்ள பல்வகைப் பொருத்தங்களினால் ஆண்டாள் ஒவ்வொரு பாசுரத்தாலும் ஒவ்வொரு திருந் உக பறரை யுணர்த்தினனென்று நிர்வஹிக்கும்படி. இப்பொருத்தங்களை இன்னமும் விவரிக்கப் புகுந்தால் ‘பன்னியுரைக்குங்கால் பாரதமாம்’ என்ற கணக்கிலே விரிவு பெரிதுடையதாகுமென்று ஸம்கூழ்ப்தமாயிற்று.

காஞ்சீவாதிபயங்கரவம்சீராண்ணங்கரார்ய ஸங்கவிதா |

கோதாஸூக்திரஹஸ்யப்ரகாசிகைஷா ஸதாம் முகே பூயாத் ||



## 1 பகவத் பாஷ்யகாரரும் திவ்யப்ரபந்தமும்

எம்பெருமானார் விஷயமாகப் பூருவர்கள் வெளியிட்ட பெருமைகளை திவ்யப்ரபந்தங்களில் பரக்க அனுபவித்தோம் இதற்கு முன்னர். அடுத்து எம்பெருமானாரூடைய பெருமைகளில் ஈடுபட்டிருந்த ஸமகாலத்தவர்களான ஆசாரியர், ஸ்வாமியின் சிஷ்யர்கள் செய்யுட்களினாலும் சுலோகங்களினாலும் வெளியிட்ட வைபவங்கள் விவரிக்கப்படுகின்றன. பின்னர் திவ்யப்ரபந்தங்களை எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யாதிகளில் ஒருங்கிவிட்டதையும் மூதலிப்போம்... ..

ஆழ்வார்களருளிச்செய்த ஸூல திவ்யப் பிரபந்தங்களுக்கும் தனியன்கள் ஸ்ரீமந்நாத முனிகள் காலந்தொடங்கி பட்டர் காலம் வரையில் அவதரித்தவை, நெடுநாளாக எங்கும் ஏக ரூபமாக அநுஸந்திக்கப்பட்டு வருகின்றன. சில பிரபந்தங்களுக்கு ஒன்றிரண்டு தனியன்களும், சில பிரபந்தங்களுக்கு ஐந்தாறு தனியன்களும் அமைந்திருக்கின்றன. நம்மாழ்வாரருளிய திருவாய் மொழியாயிரத்திற்கு ஸம்ஸ்கிருதத் தனியன் ஒன்றும், தமிழ்த் தனியன்கள் ஐந்துமாக ஆறு தனியன்கள் உலகமெங்கும் அநுஸந்திக்கப்பட்டு வருகின்றன. \*மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கங்கூறவவதரித்த திருமங்கையாழ்வாரருளிச் செய்த பெரிய திருமொழியாயிரத்திற்கு ஸம்ஸ்கிருதத் தனியன் ஒன்றும் தமிழ்த் தனியன்கள் மூன்றுமாக நான்கு தனியன்கள் அநுஸந்திக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் தனியன்களில் அந்தந்த திவ்யப்பிரபந்தங்களின் பெருமை, அவற்றையருளிச்செய்தவர்களின் பெருமை, அவர்களாவதரித்த தலத்தின் பெருமை முதலியன சொல்லப்படுகின்றன. திருவாய்மொழித் தனியன்களில் ஒன்றும், பெரிய திருமொழித் தனியன்களில் ஒன்றும் வெகு விலக்ஷணமாக அவதரித்திருக்கின்றன. எங்ஙனையென்னில் திருவாய்மொழித் தனியன்களில்

“ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன்

வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்—ஆய்ந்தபெருஞ்

சீரார் சடகோபன் செந்தமிழ்வேதந்தரிக்கும்

பேராத வுள்ளம் பெற.”

[அனந்தாழ்வான் பணித்தது.]

என்கிற தனியனானது எம்பெருமானார் திருவடிகளிலே பண்ணுகிறவொரு பிரார்த்தனையாக அஃமந்திருக்கின்றது. இந்த வெண்பாவின் பொருளாவது, மிகச்சிறந்த கல்யாணகுணசாலியான நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய்மொழி யாயிரத்தை நன்கு தரித்துக்கொள்ளவல்ல நெஞ்சுதன்னைப் பெறுவதற்காக, பெரும்புகழ்படைத்த எம்பெருமானாரூடைய திருவடித்தாமரைகளை வணங்குகின்றெனென்பதாம். ஸ்வாமிந்! எம்பெருமானாரே! திருவாய்மொழி யாயிரத்தையும் மறவாமல் தரிக்கத்தக்க ஸாமர்த்தியத்தை வரப்ரஸாதமாகத் தந்தருளவேணுமென்று அவர்தம் மையே நோக்கிப் பிரார்த்திக்கிறது. பெரிய திருமொழித் தனியன்களும்,

“எங்கள் கதியே யிராமானுச முனியே!

சங்கை கெடுத்தாண்ட தவராசா!—பொங்குபுகழ்

மங்கையர்கோளீந்த மறையாயிரமனைத்தும்

தங்குமனம் தீயெனக்குத் தா.”

[எம்பார் பணித்தது.]



என்கிற இந்தத் தனியனும் அதேரீதியாக அமைந்திருக்கின்றது. இது எம்பெருமானாரை முன் லிலைப்படுத்தியே கூறியுள்ளது. திருமங்கையாழ்வாரருளிச்செய்த பெரியதிருப்பொழியாயிரத்தை யும் தரிக்கவல்ல மனத்தைத் தந்தருள வேணுமென்று எம்பெருமானாரை நோக்கிப் பிரார்த்தித் திருக்கிறது இதில்.

ஆக இவ்விரண்டு தனியன்களையும் விசேஷித்து மனத்தில் மனனம் செய்யுங்கால் தனிச் சிறப்பு வாய்ந்தவொரு பரபானந்தம் விளைவதோடு எம்பெருமானாரை ய ஒப்பற்றவொரு பெரு மையும் அறியலாகிறது. பிரபந்தங்களைத் தரிக்கும்படியான நெஞ்சைத் தந்தருள வேணுமென் கிற பிரார்த்தனையை அந்தந்த ஆழ்வார்களை நோக்கியே செய்திருக்கலாம்; அவர்களுக்கு அந்த ரங்கர்களான மதுரகவிகள் ஸ்ரீமந்நாத முனிகள் போல்வாரை நோக்கியாவது செய்திருக்கலாம்; பரமோதாரனை எம்பெருமானை நோக்கிச் செய்திருக்கலாம். ஸகலவித ஸம்பத்துக்களையும் அளிக்கவல்ல பெரியபிராட்டியாரை நோக்கிச் செய்திருக்கலாம். [இராமானுச நூற்றந்தாதியின் ஈற்றுப் பாசுரத்தோடு மிகப்பொருந்துமிது] இப்படிப்பட்ட வழிகளை விட்டு எம்பெருமானாரை நோக்கி இந்தப் பிரார்த்தனை செய்திருப்பது எதனென்று விமர்சிக்க வேண்டியது ஆவச்யக மன்றோ? புதிதாக நாம் என்ன விமர்சிக்கப் போகிறோம்? அக்காலத்தில் ஆழ்வாரருளிச் செயல் களெல்லாம் எம்பெருமானாரிடம் வழக்காயிருந்தன வென்று இதனால் நிஸ்ஸந்தேஹமாக அறியக் கிடக்கின்றது. வெகு ச்ரமப்பட்டு அதிகரித்துப் பலகால் உருச்சொல்லித் தரிக்க வேண்டிய இந்த மஹத்தான ப்ரஹ்மவித்யையை ஸ்வாமி யெம்பெருமானாரொருவரே \*உலியுங்கெடுங் கண்டு கொண்டினென்று ஆசாலித்த ஆழ்வாருடைய பரமக்ருபயினாலும், \*ஆமுதல்வனிவனென்று அநுக்ரஹித்த ஆளவந்தாருடைய அற்புதமான அநுக்ரஹாதிசயத்தினாலும் அநாயாஸமாக க்ரஹித்து ஓரிடத்திலும் ஒரு விதமான ஸந்தேஹமும் விஸ்மரணமுமின்றிக்கே தரித்தருளியிருந் தாரென்பது ஸுஸ்பந்தமுகின்றது. இல்லையேல் இந்தத் தனியன்கள் இவ்வண்ணமாக அவ தரித்திருக்க அவகாசமில்லையன்றோ.

“வான் திகழுஞ் சோலை மதிளநகர் வண்புகழ்மேல்

ஆன்ற தமிழ்மறைகளாயிரமும்—ஈன்ற

முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த

இதத்தா மராமா னுசன்.

[பட்டர் பணித்தது.]

முன்னம் விவரித்த \*ஏய்ந்த பெருங்கீர்த்தி\* தனியனுக்கடுத்ததான “வான் திகழுஞ்சோலை” என்று மேலேகாட்டின தனியனில் “தமிழ் மறைகளாயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. திருவாய் மொழியைப் பெற்ற தாயார் நம்மாழ்வரென்றும், வளர்த்த தாயார் எம்பெருமானாரென்றும் அக் காலத்திலிருந்த ஆப்ததமர்களான ஆசிரியர்கள் அருளிச்செய்தார்களென்றால் திவ்யப்பிரபந்தங் களிலே எம்பெருமானார் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும்! திவ்யப்பிரபந்தங் களைக்கற்க ருசியில்லாமல் ருத்தவர்களை வலிய அழைத்துக் கற்க நியமித்தருளினார். வியாக்கியா னங்கள் அவதரிக்க நியமனம் தந்தருளினார். ஆங்காங்கு அருமை பெருமை வாய்ந்த நிர்வாஹங் களை வெளியிட்டருளினார்- திவ்ய தேசங்களில் அருளிச் செயல் பிரசாரங்களை ப்ரபலப்படுத்திய ருளினார். இவ்வண்ணமாகச் செய்தருளின செயல்களைக்கொண்டே “மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” என்று பணித்தார்கள். அக்காலத்தில் எம்பெருமானார் அவ்வளவு ச்ரத்தை கொண்டருளியிராவிடில் திவ்யப்பிரபந்தங்கள் ஸ்ரீமந்நாத முனிகளின் காலத்திற்கு முன் னோயிருந்த விதமாகவே லோபமடைந்திருக்கும். அப்படியாகாத படிக்கு ஸ்வாமி யெம்பெருமா னர் செய்தருளின சேமக்காப்பு வாசம் கோசரம். “ஸர்வதேசதசாகாலேஷு...ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்...திகழ்தவ்யாபிநீ ப்ரியாத ஸா ஹி லோகஹிதைஷிணீ” என்கிற சலோகத்தை நானு நகரமெங்கும் திவ்யப்பிரபந்த லேவா சாலங்களிலேயே அநுஸந்தித்து



வருவதனால் அந்த ராமானுஜார்ய திவ்யாஜ்ஞையானது திவ்யப்பிரபந்த விஷயமே யல்லது வேறு விஷயமன்றென்பது நன்கு விளங்கும்.

எம்பெருமானாரைப் பற்றின வொரு ச்லோகரத்தம் ஈடுமுப்பத்தாருயிரப்படியின் அடையவளைந்தானரும்பத வுரை முதலான க்ரந்தங்களில் காணப்படுகிறது; அதாவது—

“புரா ஸ்லீதரைர் வ்யாஸ: ச்ருதிசதசிரோர்த்தம் க்ரதிதவாந்  
விவவ்ரே தத் ச்ராவ்யம் வகுளதரதாமேத்ய ல புந :,  
உபாவேதௌ க்ரந்தௌ கடமிது மலம் யுக்திபிரஸௌ  
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர :”

என்பதாம்.

இந்த ச்லோகத்தின் கருத்தாவது — உபநிஷத்துக்களின் பெருள்களை முதன்முதலாக வியாஸ பகவான் சாரீரக மீமாம்ஸை யென்னும் ப்ரஹ்ம ஸ்லீதர்த்தினால் தொகுத்தார்; அந்த வியாஸர் தாமே மீண்டும் வகுளாபரணப் பெருமாளாக [நம்மாழ்வாராக] வடிவெடுத்து செவிக் கினிய செஞ்சொற்களாலே அந்த ப்ரஹ்ம ஸ்லீதர்த்தை விவரித்தார். இவ்வுபய திவ்ய க்ரந்தங்களையும் பொருத்தமாக ஸமந்வயப் படுத்தி நிர்வஹிக்க அவரே மீண்டும் ஸ்வாமி யெம்பெருமானாராகத் திருவவதரித்தார்—என்பதாம். இந்த ச்லோகம் எம்பார் அருளிச் செய்த தாகவும் முதலியாண்டானருளிச் செய்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ச்லோகமோ கம்பிரமானது; விஷயமோ யதார்த்தமானது. இது கொண்டே ஆசார்ய ஹிருதயத்தில் “பாஷ்யகாரர் இது கொண்டு ஸ்லீதரவாக்யங்களொருங்கவிடுவர்” என்றருளிச்செய்யப்பட்டது.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஜனிக்கப்பெற்றவர்கள் ஸ்ரீமதுபயவே, என்கிற விருதை வஹிப்பது மாத்திரம் போராது; உபய வேதாந்தங்களையும் ஸமரூபமாகப் பரிசீலனை செய்து உபய வேதாந்த திவ்யார்த்தங்களையும் தாமநுபவித்துப் பிறரையும் அநுபவிக்கச் செய்யவேண்டும்.

வேதோத்தம்ஸ குஹாவிஹாரபடுநா ஸ்ரீசைலச்சுங்கோல்லஸந்-  
மாயா கேஸரி மாநிதேந கஹநந்யாயாடவீசாரினா,  
கம்பிரேண பராத்மபேதநமஹாநாதேந நாதேந மே  
குப்தோஹம் யதிலார்வ பௌமஹரிண வர்த்தே ப்ருசம் நிர்ப்பய :

இந்த ச்லோகம் எம்பார் அருளிச் செய்த முத்தக ச்லோகங்களில் சிகரமாக விளங்குமது. ஸ்ரீபெரும்பூ தூரி லெழுந்தருளியிருந்த ஸ்ரீமத் பரமஹம்ஸ எம்பார்ஜீயர் ஸ்வாமி பணித்ததாகச் சிலர் கருதியிருப்பதுண்டு. அவர் கையாண்டதத்தனை. இந்த ச்லோகம் வெகு அற்புதமாக அமைந்திருக்கின்றது. இதனைச்சிறிது விவரிக்கிறோம்.

இராமானுச நூற்றந்தாதியில் “கலமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான், ஒலமிக்க பாடலையுண்டு தன்னுள்ளந் தடித்து, அதனால் வலமிக்க சீயமிராமானுசன்” என்று எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப்பட்டுள்ளார்; அதனையடியொற்றி இந்த ச்லோகத்திலும் ஸ்வாமி ஸம்ஹமாக ரூபிக்கப்படுகிறார். ஸம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது. [வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] “மலைமுழுஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின்படியே சிங்கம் பர்வத குறைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமானுஜஸம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குறைகளில் விஹரிக்கும். தைத்திரீய யஜூர் ப்ரஹ்மண-காடகத்தில் “பரதவாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை



மலைகளாகக் காட்டினனென்று ஒதியிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்ற மஹாபாரத ச்லோகத்தின்படி தரும நுட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமியென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயஸ் ஸ தர்ம: பரமோ மத:” என்றும் “சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு. [ஸ்ரீசைல ச்ருங்கோல்லலந் மாயா கேஸரி மாநிதே.] ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்லது ஸிம்ஹமேயாகும். அப்படியே இந்த ராமாநுஜஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கட முடையானுகிறஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார் “தூணாயதனுடு அரியாய் வந்து தோன்றி பேணுவவுணனுடலம் பிளந்திட்டாய், சேணர் திருவேங்கட மாமலைமேய, கோணுக்கணையாய்” என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையான ஸிம்ஹமாகவருபவித்திருப்பது காண்க. அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை பஹுமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத்தக்கது.

[கஹந ந்யாயாடவீ சாரிண] ஸிம்ஹம் பெருங்காட்டில் ஸஞ்சரிக்குமே யொழிய நாட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. [கம்பீரேண] சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா. ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸலக்திகளிலும் திருவுருவத்திலுமாகும். [பராத்ம் பேதநமஹா நாதேந] இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது ஸிம்ஹ பக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மாநம் பிந்ததீதி பராத்ம் பேதந:; ததாவித: மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்தபத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்கவல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹபக்ஷத்திலோ வென்னில், “பரச்ச ஆத்மாநச் ச பராத்மாந:; தாந் பிந்ததீதி பராத்ம் பேதந:; ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்கிற வ்யுத்தபத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமதவாதிகளைக் கண்டித்து ஜீவபர பேதத்தை ஸாதிக்வல்ல திருமிடற்றேசையை யுடையவரன்றே பகவத் ராமானுஜர். நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டாதிப் பரனேடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமானுசன் மெய்மமதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது. ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானுடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ஃபயமான வாழ்ச்சியையுடையோம் என்றாயிற்று.

## 2 கப்யாஸ ச்ருதியின் பொருள் விளக்கம்

கப்யாஸம் என்று சாந்தோக்யோபநிஷத்திலுள்ள விலக்ஷணமான சொல்லுக்கு மூன்று வகையான வ்யுத்தபத்திகளைக் கொண்டு மூன்று அர்த்தங்கள் அவதரித்தன. அவ்வர்த்த விசேஷங்களைக் காட்டுகின்ற ஸ்வாமி ஸ்ரீஸலக்தியாவது—\*கம்பீராம்பஸ்ஸமுத்தபூத-ஸுப்ருஷ்ட நாள-ரவிகரவிகரேத புண்டரீக தலாமலாயதேக்ஷண:.\* என்பது. ஆழ்ந்த தண்ணீரில் வாழ்வதும், நாளமென்கிற தண்டோடு கூடியிருப்பதும், இரவியின் கதிர்களால் மலரப்பெற்றது மான புண்டரீகத்தின் இதழ் போல் நீண்ட திருக்கண்களையுடையவனென்கை. கப்யாஸம் என்கிற இச் சிறு சொல்லால் இவ்வளவு அர்த்தங்கள் எங்ஙனே தோற்றுவிக்கப்படுகின்றன வென்று ஸந்தேஹம் எழக்கூடும்.

கம்பீராம்பஸ்ஸமுத்தபூதமாயும், ஸும்ருஷ்டநாளமாயும், ரவிகர விகளிதமாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமையாகச் சொல்லுவது பொருத்த மென்று எம்பெருமானுடைய திருவுள்ளத்திலே தோன்றினது திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஷித்திருந்ததனாலேயே. ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்ணழகைப்



பற்றிப் பேசுமிடங்களில் மேலே காட்டிய மூன்று விசேஷங்களையும் வேகு அற்புதமாகப் பேசியுள்ளார்கள். ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமை கூறுமிடங்களை ஊன்றி நோக்கினால் அபூர்வமான சில விசேஷங்கள் அறியப் பெறலாம். எம்பெருமானுடைய திருக்கண்களுக்குப் பெரும்பாலும் தாமரையை உவமை கூறுகிறார்களெனினும் அந்தத் தாமரைக்கு ஒவ்வொரு விதமான விசேஷணமிடுகிறார்கள் ஆழ்வார்கள். அந்த விசேஷணங்களை மேல் நோக்காகப் பார்க்கும்போது விசேஷமொன்றையும் அறிய கில்லேம். எதுகையின்பம் நோக்கியும் மோனையின்பம் நோக்கியும் செய்யுளைப் பூரிக்க வேண்டியும் விசேஷணங்களை யிடுகிறார்கள் என்றும் சிலர் நினைத்தொழுகிறார்கள். எம்பெருமானார் எதையும் ஆழ்ந்து நோக்குபவராதலால் அந்த விசேஷணங்களைக் கொண்டு வேதாந்தப் பொருள்களை நிர்வஹிக்கும் பரிசு நெஞ்சால் நினைப்பரிது. அதை அடைவே விவரிக்கிறேன்.

[கம்பீரம் பஸ்ஸமுத்தபுண்டரீக]—ஐலஐமென்றும் அம்புஜமென்றும் அம்போஜமென்றும் நீரஐமென்றும் பேர் பெற்ற புண்டரீகமானது நீரில் நின்றுமுண்டாகாமல் மற்றொன்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே “அம்பஸ்ஸமுத்தபு” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம். “தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்கையுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீ வசனபூஷண ஸ்ரீஸலித்தியும், “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அநுஸந்தேயம். நீரைவிட்டுப் பிரியாமலிருக்கிற தாமரை போன்ற திருக்கண்களையுடையவன் என்றாயிற்று. “நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றெருவன்” என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும், “அழறலர் தாமரைக்கண்ணன்” (58) என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றிய அர்த்தமென்றே இஃது எம்பெருமானாரால் ஆதரிக்கப்பட்டது, “நீரார் கமலம் போல்” என்ற விடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகையின்பத்திற்காக மர்த்திரம் இடப்பட்டதன்று. “அழறலர் தாமரைக்கண்ணன்” என்றவிடத்து நம்பிள்ளையிட்டில் \*கப்யாஸச்ருதி ஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸலித்தி வருமாறு—“[அழறலர் தாமரைக்கண்ணன்] அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப்பூப்போலே யிருந்துள்ள திருக்கண்களையுடையவன். \*யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணி\* என்னக் கவதிதே.” இங்கு வாதிகேஸரியின் ஸ்வரபதேசவுரை வருமாறு—“அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து செவ்வி மாருத தாமரை போன்ற கண்ணையுடையவ னென்றபடி.”

ஆக, “நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றெருவன்” என்ற சிறிய திருமடற் பாசுரத்தையும், “அழறலர் தாமரைக்கண்ணன்” என்ற திருவிருத்தப் பாசுரத்தையும் ‘தண்பெரு நீர்த் தடந் தாமரை மலர்ந்தாடொக்குங் கண் பெருங் கண்ணன்’ என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே ‘கம்பீரம் பஸ்ஸமுத்தபு’ என்ற விசேஷணத்தை ஸ்வாமியிட்டருளினாரென்றது பொருத்தமாக முடிந்தது.

[ஸும்ருஷ்ட நாள புண்டரீக] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபையில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமையாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்தவ்யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலினுள்ளது. திருவிருத்தத்தில் “வன்ஊற்றறைய” என்கிற பாட்டிலே “எம்பிரான தடங்கண்கள்—மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன” என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப் பட்டிருக்கிற ‘மென்கால்’ என்னும் விசேஷணத்திற்கு ‘மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற’ என்பது பொருள். (நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் (கால்) என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ய ஸலித்திக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என்றருளிச் செய்யப்பட்டது.



[ரவிகரவிகளித புண்டரீக] தாமரை நீரிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸூரிய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகு மாதலால் இந்த விசேஷணமும் ஆவச்யகமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) "செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்" என்றுள்ள பாசரம் இங்கே கொள்ளக்கூடவது. இவ்விடத்து ஈட்டிலும் கப்பாஸ ச்ருதியை உதாஹரித்தருளியுள்ளார். இதில் (செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செய்விய சுடரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய சுடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் "அஞ்சுடர வெய்யோன்" என்று ஸூரியனை ப்ரஸ்தாவித்திருக்கையாலே ததநீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸூரிய ப்ரகாசமடியாக வந்த செவ்வியசுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவன் என்றதாயிற்று. இந்த ஸ்ரீஸூக்தியைத் திருவுள்ளம்பற்றியே "ரவிகரவிகளித புண்டரீக" என்றருளிச் செய்தது. "செந்தண் சமலக்கண் .....சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே" என்கிற திருவாய் மொழிப் பாசரமும் இங்கு யோஜிக்க வரியது. "செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்" என்கிற பெருமான் திருமொழிப் பாசரமும் இங்கு நினைக்கத்தக்கது. ஆனால் அப்பாசரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமையுணர்க.

### 3 புண்டரீகதளாமலாயதேஷண - தத்வம்

"கப்பாஸம் புண்டரீகமேவ மக்ஷிணி" என்கிற உபநிஷத்தவாக்யத்திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச்செய்த \*கம்பிராம்பஸ் ஸமுத்தூதேத்யாதி திவ்யஸூக்தியில் "புண்டரீகதளாமலாயதேஷண;" என்றருப்பது ப்ரஸித்தம். மூல ச்ருதியில் "புண்டரீகமேவம் அக்ஷிணி" என்றிருக்கிறதேயொழிய வேறில்லை; உள்ள மூலத்திற்குச் சேர "புண்டரீகேஷண:" எனறிவ்வளவே அருளிச்செய்திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள, (2) அமல, (3) ஆயத, என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக்கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரம் செய்யுமானில், ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்கப் பரப்பும்.

ஆழ்வார்கள் 'தாமரைக்கண்ணன்' என்று சிலவிடங்களிலும் "தாமரைத்தடங்கண்ணன்" "கமலத்தடங்கண்ணன்" "கமலத் தடம் பெருங்கண்ணன்" என்று பல விடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள். வடமொழியிலுள்ள லகரமும் எகரமும் தென் மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; "லடயோரபேத;" என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞார்களு மிசைந்ததே, தமிழர்கள் எழுத்துப்போலி யென்பர்கள். ஏவஞ்ச, "பத்ரம் பலாசம் சதநம் தளம் பர்ணம் சத: புமாந்" என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தளமென்கிற வடசொல்லே தமிழில் தடமென்றாயிற்று என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் 'கமலத் தடங்கண்ணன்' தாமரைத் தடங்கண்ணன்' என்னுமிடங்களிலே தளமென்னும் பொருளிலே தடமெனவந்ததென்று கொண்டு "புண்டரீகதள" என்றருளிச்செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்கு விசாலமென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளும் தளமென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கர்த்தாக்களால் ஆதரிக்கப்படுகின்றன. "நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல ... ..எம்பிரான் கண்ணின் கோலங்களே" என்ற திருவிருத்தப் பாசரத்தில் தடமென்பதற்கு தடாகமென்பது பொருள்.

"கமலக்கண்ணன் ... .. அமலங்களாகவிழிக்கும்" என்கிற நம்மாழ்வார் பாசரத்தை யுட்கொண்டே "புண்டரீகதளாமல...ஷண:" என்றார் ஸ்வாமி. கீழே காட்டிய பாசரங் களையும், "கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப்பெரியவாய கண்கள்" என்கிற அத்திதீயமான திருப்பாணாழ்வார் பாசரத்தையும் அநுஸந்தித்துக்கொண்டே "புண்டரீக...ஆயதேஷண:" என்றார். ....



ஸ்ரீரஸ்து.

## பெரியாழ்வார் திருமொழியிலும் நாச்சியார் திருமொழியிலும் ரஸ்யரஹஸ்யார்த்தங்களிரண்டு

ஆண்டாள் சரிதையைப் பெரியாழ்வாரும், பெரியாழ்வார் சரிதையை  
ஆண்டாரும் காட்டியிருப்பது.

ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்த நாச்சியாரென்று திருநாமம் ப்ரஸித்தமாகவுள்ளது. இந்நக இதிஹாஸத்தை நாம் கர்ணபரம்பரையினாலும் குருபரம்பரா ப்பாவத்தினாலும்\*ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகலிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா\* என்கிற பட்டர் ஸ்ரீஸூக்தியினாலும் கோதாஸ்துதியினாலும் அறியப்பெற்று வருகிறோம். இது அதியமன்று: பெரியாழ்வாருடைய திவ்ய ஸூக்திகொண்டே இதனை யறியப் பெறுவது விசேஷமல்லவா? அது கேளீர்.

ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பாடலாகப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பாசுரமும், நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரமுமேயுள்ளது. பெரியாழ்வாரருளிய பாசுரத்தில் ஆண்டாள் பெருமையும், ஆண்டாளருளிய பாசுரத்தில் பெரியாழ்வார் பெருமையும் [வ்யஞ்ஜநாவ்ருத்தி முறையில்] அறியக்கிடப்பது ஆய்ந்துணரத்தக்கது. பெரியாழ்வார் வில்லிபுத்தூரைப் பாடின பாசுரம் "மின்னையை நுண்ணிடையார் விரிமுழல்மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்\* என்பது. இங்கு கட்கண்ணேடு உட்கண்ணையும் செலுத்தவேணும். மின்னையை நுண்ணிடையார் என்று க்ருசோதரியென்றேற்றம் பெற்ற ஸந்திரியைச் சொல்லுகிறது; ஸாமாந்ய நாமமான விதனை விசேஷ நாமமாகக்கொண்டு ஆண்டாளே இங்கு விதக்ஷிதையெனக்கொள்க. அவளுடைய குழல்மேல் ஒரு வண்டு நுழைந்ததாம். திருவாய்மொழியில் \*தூவியம்புள்ளுடைத்தெய்வவண்டு\* என்பப்பட்ட எம்பெருமானாகிற வண்டு காதல்கொண்டது என்கை. கூந்தலானது வண்டையிழுக்கும்: இவளோ \*அலகவிநிஹிதாபிஸ் ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா.\* என்றபடி தான் சூடின மாஸையாலே அவளை ஆகர்ஷித்தார்

நாச்சியார் திருமொழியில் \*மென்னடையன்னம் பரந்த வியாயாரும் வில்லிபுத்தூர்\* என்கிற பாசுரம் ஆண்டாள் வில்லிபுத்தூரைப் பாடினது இதில் ஹம்ஸவ்ருத்தாந்தம் கூறப்படுகின்றது: \*அன்னமதாயிருந்து அங்கு அமநூலுரைத்த என்றார் கலியன். பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானே அருமறை தந்தானே\* என்றார் பெரியாழ்வார் தாமே. இருள் நீங்க வேதமுரைக்கத் தோன்றிய அவதாரம் ஹம்ஸாவதாரம். \*இந்தவுலகிலிருள் நீங்குபுந்து உதித்த ஆழ்வார்களில் "ப்ராஹ வேதாந் அசேஷாந்" என்றும் "வேண்டிய வேதங்களைத் தீர்த்தி" என்றும் சொல்லுகிறபடியே வித்வத்ஸதஸ்ஸில் வேதமோதினது தவிர வேதப்ராதுர்ப்பாவ விசேஷமான திவ்யப்ரபந்தத்தையுமருளிச் செய்து "வேதப்பயன் கொள்ளவல்ல விட்டு சித்தன்" என்று தம்வாக்காலும் பேசுவைத்தார். ஆகவே மென்னடையன்ன மென்றது பெரியாழ்வாரை. ஆசார்ய ஹ்ருதயத்திலும் ஹம்ஸஸ்வாபதேச சூரிணயில் பெரியாழ்வாரைக் காண்பது. அவர் வியாயாடுவதாகச் சொன்னது "கீடார்த்தமபி யத் ப்ரயுஸ் ஸ தரீம: பரமோ மத:" என்கிற வசனத்தை நினைவூட்டும்.

ஆக ஆண்டாள் பெருமையைப் பெரியாழ்வாரும், பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும் வெளிப்பிட்டவாறு காட்டப்பட்டதாயிற்று.